

கணபதிதுணை.

திருத்துழையூர் ச்
சாந்தலிங்க சுவாமிகள்
அருளிச்செய்த

ஷ வ ர ா க் கி ய தீ ப ம்.

இ :: து

திருப்போரூச்
சிதம்பரசுவாமிகள்
அருளிச்செய்த உனாயுடன்

ஊ. புஷ்பரதசெட்டியாரால்

த ம து

கலாரத்நாகர அங்கக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

சென்னப்பட்டணம்:

MAHAPPNOPADHYAYA
10 U.V. SWAMINATHA (VFR LIBRARY)

மகாமகோடாத்தாரா, டாக்டர்
வே. சாமிராஸுதயர் ஆல் நிலைய
அண்டியாறு, சென்னி-20.
கணபதிதுணை.

வீராக்கியதீபம் ஞ்வல்மும் உரையும்.

—
பாயிறம்.

கணபதிவனக்கம்.

ஆரணமுகம்புகழ் - வாரணந்துதிசெயக்
காரணசுகபரி - பூரணம்வருமே.

சுட்பிரமண்ணியர்வனக்கம்.

போரூரிறைவன் - சீரூர்தாளை
யேரூர்தரநினை - நேரூர்நெஞ்சே.

துலாசிரியர்வனக்கம்.

ஆய்ந்தவின்பம் - வாய்ந்துளநிறையச்
சாந்தையன்பதம் - யாந்தொழுவோமே.

குருவனக்கம்

தாயினு மிரங்கியென் றனைவந் தாண்டரு
யேவன் சரணமே சுமக்க வென்றலை
வாய்துதி செயக்கர மலர்க யேத்தொழு
நேயமோ டதுதின நினைக நெஞ்சமே,

கடவுள்வணக்கம்.

திருவளர் கமலத் தயன்செயிப் புவிமுன்
நிகழ்தரு மூலகெலாங் தன்பான்
மருவுசிற் சத்தி யெனுங் கிரணத்தால்
வந்தெழு கானீ ராக
விருமையா மதிமாய்த் தறிஞராங் காந்தத்
திடையருட் சுட* ருமிழுந் திலங்கு
மொருசிவா தித்தன் றனைம திருள்போ
யொழியா டாருமிறைஞ் சிடுவாம்.

எ-து. அழகு வளராகின்ற தாமரைமலரின்கன் எழுந்
தருளி யிருக்கின்ற பிரமனுலே சிருட்டிக்கப்பட்ட இந்தப்
பிருதிலி தத்துவ முதலாக ஶாதத்துவ மீருக விளங்கா
கின்ற பிரபஞ்சமெல்லாம் தன்கட்டொருந்திய சிற்சத்தி
யாகிய கிரணத்தினுலே வந்துதோன்றின கானற்சலமாக
அறிஞர்களது துவிதபுததியாகிய சந்திரனெனியை மறை
த்து அவர்களாகிய காந்தக் கற்களிடத்துக் கிருபையாகிய
அக்கினியைத் தோன்றச்செய்து விளங்காகின்ற ஒப்பற்ற
சிவ சூரியனை நமது அஞ்ஞானமாகிய விருள்போய் நீங்கு
ம்படி எக்காலமும் வணங்குவாம், எ-று.

சூரியனவிட்டு நீங்காதகிரணமும், அக்கிரணத்தைவி
ட்டு நீங்காது பொய்யாய்த் தோன்றுகின்ற கானற்சல
மும், அச்சூரியனது மிகுந்த பிரகாசத்தினுலே சந்திரப்
பிரகாசமறைதலும், காந்தக்கல்லினிடத்து அக்கினிதோ
ன்றுதலும், அவனது சந்திதியி லியல்பா யுண்டாவது
போல் சிவனவிட்டு நீங்காத அபின்னாசத்தியும், அச்சத்

* உமிழ்ந்து - பிறவினைப் பொருளில்வத்தது.

தியைவிட்டு நீங்காது பொய்யாய்த் தோன்றுகின்ற பின் னாசத்தியும், அச் சிவனது ஞானத்தினாலே அறிஞரது துவி தபுத்தி மறைதலும், அவரிடத்து அருள் தோன்றுதலும், இவனது சங்கிதியிலியல்பா யுண்டாமென்பதும், ஜீவனு மீசுவரனும் பின்னாசத்தியிலிருத்தலினாலும், அப் பின்னாசத்தியிலோ பொய்யாய்த் தோன்றுதலினாலும், அபின்னாசத்தியிலோ பிரகாசமாதலினாலும், இங்சிவனுகிய சத்திமானை விட அச்சத்திகள் வேறால்லாமையாலும் பொருளான் ரென்பதும் கண்டுகொள்க. சூரியனைக் கண்டபேர்க்குப் பூதவிருள் நீங்குதல்போற் சிவனை யெக்காலமும் வணங்குவோர்க்கு அஞ்ஞானம் நீங்குமாதவின் ‘நமதிருள்போயொழிய நாடொறு மிறைஞ்சிடவாம்’ என்றார். (க)

துன்னியா ணவப்பாம் பெமதறி வெனுமோர்
 சுடர்கெழு பூரண மதியை
 முன்னோமே நீண்டிற் ரெயிலிவெளிப் படலான்
 மோசன் காலமெய் தியதாற்
 றன்னிடத் தீசன் முதற்புவி முடிவென்
 டருநுரை யாதிவங் தொடுங்கப்
 பின்னைய பினையாந் திரைகள் வீசிடுமோர்
 பிரமவே லையிலினிப் படிவாம்.

எ - து. ஆணவமாகிய பாம்பு செறிந்து எமது அறிவாகிய ஒப்பற்ற ஞானப்பிரகாசம் பொருந்திய பரிபூரண சங்கிரணை அநாதியே மறைத்தது. இப்போது ஞானப்பிரகாசம் விளக்குதலின் விடுதலைக்காலம் வந்து பொருந்திய தாகையால் தனதிடத்து நாதத்துவ முதலும் பிருதினி தத்துவ மீறுமாக வெண்ணப்பட்ட நூலா சிவனை குழியில்

கன் தோன்றி ஒடுங்கும்படி பின்னாசத்தி அபின்னாசத்திகளாகிய விரண்டலைகளை வீசாசின்ற ஒப்பற்ற பிரமசாகரத்திலே இனி மூழ்குவாம், எ-து.

உயிரினது இச்சா ஞானக் கிரியையாகிய சர்த்திரனை அநாதியிலே மறைத்த ஆணவமாகிய டாம்பு இப்போது விடுதலையாக ஞானப்பிரகாசம் விளங்குதலின், இனிப்பிரமத்தை அடையலாமென்பது துணிந்து ‘பிரமவேலையிலினிப்படிவாம்’ என்றா. பின்னாசத்தியால் அநேகமாகக் காண்குதல், அபின்னாசத்தியால் ஏகமாகக் காண்குதல். இங்ஙனம் ஏகமாகக் காண்குதலும் ஓரசைவாகவின் இச்சத்தியையும் அலையாகக் கூறினுளொன்க. நூரை திவலை குழியிகளைன்றது தத்துவமங்களையும், நானுவாகிய தேகங்களையும், அண்டங்களையும் எனக்கொளக. (2)

அருளிறைவனக்கம்.

எப்பொருள் கருமா யொப்புயர் வினறி
யிருந்ததன் ஊருவிறை குறையா
தப்படி யிருக்க வாலியா நீரி
னருளிறை யாயெயமக் கேம
வைப்பென வன்னை யெனப்பிதா வெனக்கண்
மணியெனத் தவப்பய ணனவுட்
செப்புயி ரானவந் தாண்ட காளத்தி
தேசிகன் றிருவடி பணிவாம்.

எ - து. எவ்வேறுவகைப்பட்ட பொருள்களெல்லாம் தானுய்ச் சமானுதிகமின்றியிருந்த தனது சொருபததிலே சிறிதுமாத்திரமாயினும் குறைவுபடாமல் இருந்தபடியே

யிருக்க, நீர் ஆலாங்கட்டியாய்த் தழித்ததுபோற் பூரண மாகிய தான் தழித்துக் கிருபாலூர்த்தியாகியு எம்போல் வார்க்கு இன்பம்பொருந்திய நிகேஷபம்போலவும், தாய் போலவும், தங்கைபோலவும், கண்ணின்மணிபோலவும், தபோபலம்போலவும், உடலுக்குள் உயிர்போலவும்வந்து ஆட்கொண்டருளிய காளத்திதேவனென்னு நாமதேயத் தையுடைய ஆசாரியனது அழுகிய பாதங்களை வணங்கு வாம், எ-று.

நிகேஷபத்தை நினைக்குந்தோறும் மன்பூரிப்பு வருதல்போல் ஆசாரியனை சினைக்குந்தோறும் மனப்பூரிப்பு வருதவின் ‘வைப்பு’ என்றும், தாய் அமுதாட்டி உடம்பை வளர்த்தல்போல் உபதேசமொழிகளை அனுக்கிரகி தது அறிவை வளர்த்தவின் ‘அன்னை’ என்றும், தங்கைத் தவிர்காரியத்திற் செல்லுதலைத் தடுத்துச் செய்காரியத் திற் செலுத்துதல்போல் அசாஸ்திரப் பிரபஞ்சத்தின் வழிசெல்லாது தடுத்துச் சாஸ்திரப்பிரபஞ்சத்தின் வழிசெலுத்துதலிற் ‘பிதா’ என்றும், கண்மணியானது நன்றா இது தீது இது என்று அறிவித்தல்போற் பந்தங் துன் பமென்றும், மோக்ஷம் இன்பமென்றும் அறிவித்தலிற் ‘கண்மணி’ என்றும், தவப்பயன் எங்கேயிருந்தாலும் அங்கேவந்து உதவி யின்பத்தைக் கொடுத்தல்போல் எங்கேயிருந்தாலும் தமது பூரணசொருபத்தை விளக்கி யின்பத்தைக்கொடுத்தவின் ‘தவப்பயன்’ என்றும் உடலுக்கு ஞாயிர் அந்தவுடலை அபிமானித்து அதன்கண் வருங் துன் பத்தைத் துடைத்தல்போல் உயிருக்குயிராயிருந்து அவ்வியிருக்குத் துன்பந்தருகிற மும்மலங்களைத் துடைத்த வின் ‘உடலுட்செப்புயிர்’ என்றும் கூறினாரென்கொள்க.

(ஏ)

அருந்திய காலத் தற்பமாப் பிற்பே
 ரொட்டத் முடலினின் ரூட்டை
 வருந்தல் * செய் பிணி யெல் லாமக்ருதவின்
 வஞ்சனே னெஞ்சின்மாற் றரிதா
 யிருந்தவெப் பற்றும் பிற்றைஙாள் களின்விட்
 டேகவன் ரேகடைக் கணித்தல்
 புரிந்தங்குரவ னருளிருந்தமை யெப்பொழுது
 முண்ணினைந்து வாழ்த் திடவாம்.

எ - து. ஒருவியாதிக்குக் கொடுக்கப்பட்ட பெரியமரு
 ந்தை உட்கொண்டகாலத்தில் அம்மருந்து முன்னர் வியா
 தியைச் சிறிதாக நீக்கிப் பின்னர்த் தனதுசாரம் உடலி
 லே நின்றூறி அந்தவுடலை வருத்துதல் செய்கிற வியாதி
 களையெல்லாம் ஒருங்கே நீக்குதல்போல் வஞ்சக்ஞகிய
 வெனது மனத்தின்கண் நீங்குதற்கு அரிதாயிருந்துள்ள
 எவ்வகைப்பட்ட பற்றுக்கஞம் பின்பு சில நாள்களிலே
 விட்டு நீங்கத் திருவடியை அடைந்தவன்றே கிருபாநோ
 க்கஞ்செய்த நமது ஆசாரியனது கிருபையிருந்த தன்மை
 யை எக்காலத்தும் மனத்தினாலே நினைத்து வாக்கினாலே
 தோத்திரம் பண்ணுவாம், எ-று.

வைத்தியன் கொடுத்த மருந்தை ஒருவன் உட்கொண்ட
 காலத்தில் அம்மருந்து முன்பு சிறிது வியாதியைப் போ
 க்கி அவன்சொன்ன பத்திய பாகப்படியே நிற்க அஃது
 உடலிலேங்கு ஊறிப் பின்பு மற்றைவியாதிகளை யெல்
 லாம் ஒருங்கே நீக்குதல்போல் ஆசாரியர் கிருபாநோக்

* வருந்தல் தொடைநோக்கி மெவிந்தது.

கம வைத்தகாலத்தில் அக்கிருபாரோக்கம் முன்பு சில
பற்றுக்கணா நிக்கி அவா அருளிப் செயத உள்மாக்கத்தின்
படியே நிற்க அக்கிருடை மாநத்திங்கண் மாருதுநின்று
மற்றைப்பற்றுக்கணையும் போக்கிறதென்டது கண்டுகொ
ங்க.

(ச)

வேதாகமச்சிற்டபு.

அரையன்வா யுரை கள் வைராதரு முடங்க
லதுவரக் காணியுமற் றவலு
டகாயின்வாழ் பவருண் ண இங்குயோர்ந் ததன்
வாய்ச் சாற்றிய முறைசெய்வா ரொன்றுற்
கரையில்பே ரின்பங் நூலெமக் கிறைசொல்
கட்டுரை யென்னின் வே தென்னை
யுரையுள் வேதா கமமவ னெனக்கண்
டோழ்தவா புரிகுவ தல்லால்.

எ - து. இராசாவினது வாய்மொழிகள் எழுதப்பட்ட
திருமுகமானது வரக்கண்டபோது அந்த இராசாவினால்
ஆளப்பட்ட பூமியின்கண் வாழாகின்றேர் மனகடிக்குற்று
அந்தத் திருமுகவாசகத்தை யெல்லாம் விசாரித்து அதன்
கண் சொன்னபிரகாரமே செய்து முடிப்பாரானால் மட்
முல்லாத பேரானந்தத்தைத் தருதறபொருட்டு எமக்கு
இறைவனால் கூறப்பட்ட உறுதிமொழிகளானால் வேறே
யும் வார்த்தைகள் என்னையுள்ளன? வேதாகமங்களை அவ்
விறைவனெனவே கண்டு அவற்றின்கண்ணே சொல்லப்
பட்ட முறையேசெய்து முடிப்பதல்லாமல், எ-து.

இராசாவினது திருமுகத்திற் சொன்னபடியே செய்தோர்க்கு இன்பமும், அதற்கு மாறுபாடாகச் செய்தோர்

க்குத் துன்பமும், இம்மைக்கண் வருதல்போல் இறைவனது வேதாகமங்களிலே சொன்னபடியே செய்தோர்க்கு வீட்டின்பமும், அதற்கு மாறுபாடாகச் செய்தோர்க்குப் பிறவித்துன்பமும், மறுமைக்கண் வருமென்பது கண்டு கொள்க. இராசாவைக் காணுதவிடத்தும் அவன் வாய்மொழி வராந்த திருமுகத்தை அவளெனக் காண்குதல் போல் இறைவனைக் காணுதவிடத்தும் அவன் வாய்மொழி களாகிய வேதாகங்களை அவவிறைவனெனக் காணல் வேண்டுமென்று ‘வேதாகம மவளெனக் கண்டு’ என்றார்.

புதுரூல்.

கற்பழ மாகப் புரிதலிற் பெரிதென்
 கருத்தினைத் திருத்திவங் தாண்ட
 சிற்பர னருளாற் சொற்பொரு ளறியா
 தெனும்வே தாகம வழியீன்
 தற்பவ மாதித் துயரைமுற் றவத்தா
 னுணர்ந்தவர் துறவெனும் வாளா
 விற்பொருங் துதலை * முதலவா வறுத்தோ
 ரின்பனீ டிறல்சொலற் கியைந்தேன்.

எ-து. கல்லைக் கனியாகச் செய்ததுபோல் மிகவும் என்கு மனத்தினைச் செப்பஞ்செய்து வலியவந்து ஆட்கொண்டிருளிய ஞானுசாரியனது கிருபையினாலே சொல்லியல்பு பொருளியல்புகளை அறியாத யானும் வேதாகமங்களிற் கூறப்பட்ட மார்க்கத்தின்படியே இந்நாவின்கண் உற்பத்தி திதிலயங்களினால் வருங்குன்பங்களை முற்பிறவிகளிலே

செய்யப்பட்ட நிட்காமிய தவத்தினாலே இப்பிறவியிலே அறிந்தோர்கள் துறவாகிய வாளினாலே இல்வாழ்க்கையைப் பொருந்துதல் முதலிய அவாக்கனைச் சேதித்து ஒப்பற்ற ஆனந்தமோக்ஷத்தை அடைதலைச் சொல்லுதற்குச் சம்மதித்தேன், எ-று.

சொற்பொருளிலக்கணக் தெரியாதிருந்தாலும் குருவின து கிருபையினாலே எல்லாம் விளங்குமாகவிற் ‘சிற்பர் னருளால்’ என்றும், இந்தூலைக் கற்பித்துச் சொல்லாமல் வேதாகமத்திற் சொன்ன மாக்கத்தின்படியே சொல்லுகையினால் ‘வேதாகமவழி’ என்றும், முற்சனனங்களிலே தவம் புரிந்தவர்க்கல்லது பிறவி துண்புமென்று தோன்றுது ஆகையால் ‘உற்பவமாதித் துய்யாமுற்றவத்தா னுணாந்தவோ’ என்றும், முன் பெரியோர்கள் வீட்டைந்த மரர்க்கற்திச்படியே இனிமேல் அடைவாரும் செல்லவேண்டுதலின் அவரது நடையை இவாகனுக்கு அறிவிக்கவேண்டி முறறவத்தா வுணாந்தவா ‘இன்பவீடுறல் சொலற் கியைந்தேன்’ என்றும் கூறினார். (க)

அவையடக்கம்.

துணையில்பே ராசைக் கடலுளோர் கணாயாங்
 துறவுவந் துறவுவந் ததற்கோர்
 புணையெனப் பெரியோர் வகுத்த நூல்களின்மு
 ற் போதமி லேனுமீ துரைத்த
 லுணையமெய் வருந்த வயனெடு மாலன்
 றுயர்ந்துதாழ்ந் தோடியுங் காணு
 விணையிலி நடித்தல் செயுமருங் கலகை
 யினமசைங் திடுதவி னன்றே.

எ-து. உவமை சொல்லக்கூடாத பெரிய ஆசையாகிய கடவின்கண் ஆழங்குதலோக்கு அதற்குக் கனாயாகிய துறவுவந்து பொருந்தும்டடி விருப்பமுற்று அக்கடலீல் நீங்குதற்கு ஒரு தெப்பமாப்பட பெரியோாகள் வசூற்குச் சொல்லிய நூல்களிள்கும்போது அறிவிலாதயானும் இந்தூலீச் சொல்லுதல் உள்ளம் நைய உடலம் ஏற்ற மான்மூக னும் திருமாலும் அக்காடத்தில் அன்னாநுடமாய் ஆகாசத்திலே தற்கு உயார்டீநாடியும், டஞ்சிருநூ மாய்ப் பூமி யைக்கிண்டு தாழங்கீறாடியும், சுறுத் தூட்டற்ற சியன் நடனம் பண்ணுதல்கூயாய துவான்து : சுங்காஸ்ஸில் நின்று பேய்க்கணக்கு கூத்தாடிடும் டோலும், எ-று.

ஆசையாகிய கடற்குக் களை துறவென்டதும், அக்கடலீல் நீங்கு இக்காயில் ஏறுதற்கும் தெட்டும் பெரியோவாக்கியமேவ்வதுங் காண்க. டேய்க்கணங்கள் கூத்தாடுதல் சிவங் அனுஞ்சினாடுகொண்டாகையாலும், அவுடுக்குத் திருவள்ப்பாகுக் காகையாலும், மாறுபாடாகாமம் டோல் இந்தூல் சொல்லியது பெரியோ அனுஞ்சினாடுகொண்டாகையாலும், அவாக்குத் திருவள்ப்பாகுக் காகையாலும் இது மாறுபாடாகா தெனாக்கொள்க. அன்று, ஏ - இரண்டும் ஆசைக்கிலைகள். (எ)

கயல்விழி மனைவி யனைமுத வியவாங்
 கட்டது தனையென தெனவு
 மியல்பதா மக்த்த மாதியா ருடற்கட்
 டிதனையா னெனவும்வைத் தெனுமோர்
 மயலதா மிருளைத் துறவெனு மொளியான்
 மாற்றிநெஞ்சு சகத்தினை விளக்கஞ்

செயலி னிந்துற்குப் பெயர்வயி ராக
தீபமென் றாத்திடப் படுமால்.

எ - து. பெண்டூ : ஓய முதலிய போகபங்தத்தினை
என்னேல் கொவும், அசுந்த குக்காங்கித்தியங்களே சகசமா
யுள்ள தேகட்டந்தத்தினை யாகெள்ளவும், மனதுதின்கண்
கைத்துக் கருதும் ஒப்பா தற மயக்கமாகிய விருளைத் துற
வாகிய ஒளியிலுலேநீங்கி மஸமாகிய வீட்டினை விளக்கஞ்
செய்தலிலுல் இஞ்ச சா க்திரந்துக்குப் பெயா வைராக்க
கியதீபம் என்று சொல்லட்டும், எ-து.

போகதேகங்களாகிய இருவகைட்ட ந்றையும் என்னது,
யார்கள்று கருதவைக்கு மயக்கமாகிய விருளைத்துற
வாகிய ஒளியிலுலே மாற்றி மஸமாகிய வீட்டினை விளக்
கஞ் செய்துவரை, இந்துற்குக் காரணப்பெயராக வைராக்க
கியதீபமென்று சொல்லப்பட்ட தெனக்கொள்க. (அ)

நூலாசிரியாபெயா.

உருட்கறங் கூசன் மனமொடுக் கிடவென்
னுணர்வுநேத திரக்கியா னென்தா
மிருடகெடுந் தெலாமாம பொருட்டிகழ்த் திடு
மோ பொழில்வயி ராகதீபத்தை
மருட்கொடும் பாசக் குழிக்கண்யாம் வீழு
வகையரு என்மறை முடிவின்
றெருட்கமை வீர சைவனெஞ் சாந்த
விங்கதே சிகன்றெருட் சுடரோ.

எ - து. தெருருளையும் காற்றுடியும் ஊசலும்போல்
உழல்கின்ற மனது ஒடுங்கும்படி எனது உணர்வாகியதன்

னுக்கு யானென்னும் அகங்காரமும், எனதென்னுமமகாரமும் ஆகிய மயக்கவிருளைக் கெடுத்துச் சகஜீவபர மூன்றுந் தானுய் விளங்காங்கின்ற பரமசிவமாகிய பொருளை விளங்காங்கின்ற ஒப்பற்ற வைராக்கியதீபத்தை யாங்கள் மருட்சியினாலே கொடிய பாசமாகிய குழியினுள்ளே வீழா மல் உய்யும்படிக்குத் தந்தருளினான், வேதமுடிவாகிய தத்துவஞானத்துக்கு அமைந்த வீரசைவ மாகேசுவரனுகிய எம்முடைய சாந்தவின்க தேசிகவென்னு ஞானகுரியன், எ-று.

வையிராகதீப மென்னு நூற்பெயர்க்கியை உணர்வை நேத்திரமாகவும், அகங்கார மமகாரமயக்கத்தை இருளாகவும், பாசத்தைக் குழியாகவும், பரமசிவத்தைப் பொருளாகவும், நூலாசிரியரை ஞானகுரியனுகவுஞ் சொல்லவாயிற்று. குரியன் தனதொளியைத் தீபத்தினிடத்திலே வைத்து விளக்கஞ்செய்கிறாரு வென்பது நூல்வழக்கமாதலால், இந்த ஞானகுரியன் வைராகதீபத்தைத் தந்தானென்றங்குப் பொருத்தமுடைமை யறிக் கேத்திரத்துக்கு என்பாலது ‘நேத்திரக்கு’ என விகாரமாயிற்று. (க)

பாயிரமுற்றிற்று.

நா ஸ்.

தோன்றினின் றழியப் படுங்கொடும் பிறப்பிற்
றுன்பமே யன்றியெட்டு இணையு
குன்றிநெஞ்சு சகத்தோர்ந் திடிற்பிறி திலையா
றுன்றுபோற் றிரித்துயிர்க் கெல்லாங்

தான்றிகழுத் திடுமோர் வகற்றிரு விருஞுங்
தவிர்ந்து மற்றதுமுள படியே
யான்றலீ உறமுற் பவந்தவம் புரிந்தோ
ரகத்தினுட் டெரிதரு மன்றே.

எ-து. உற்பத்தி திதி லயங்களை உடைய கொடிய பிறப்பிள்ளைகளே துன்றுமே யல்லாமல் என்னினாவாயினும் மனத்தின்கண அறிவை ஊன்றி விசாரணை பண்ணுமிடத்துச் சுகமே இல்லை. அங்குனம் சுகமில்லாதிருந்தும் உண்டுபோல் மாறுபடுத்தி உயிரைகளுக்கெல்லாம் விளக்கும் விசாரணையை மாற்றுகின்ற அஞ்ஞானவிருள். அந்த விருஞும் நீங்கி அப்பிறப்புத் துன்பமென்பதும், உள்ள முறையே மாட்சிமைப்பட்ட மோக்ஷத்தை அடைதற்கு முற் சனங்களிலே தவம்டன்னின் பெரியோர்களது மனத்தின்கண்ணே தோன்றும், எ-று.

அஞ்ஞானவிருள் நீங்கினோக்குப் பிறப்புத் துன்பமாகத் தோன்றுதலின் அவவிருஞ்சடயோர்க்கு அததுன் பததை இன்டமாக மாறுபடுத்தி விளக்குகின்றதெனக்கொள்க. (கா)

உடலிதுற் பவத்தோ காம்பெருங் துயர்மாய்ந்
துறுகணத் துயரினெண் மடங்கா
விடையுள திதிக்கட் யெரழுப் பறவோங்
கிளமையிற் பினியுரு விடத்தும்
விடலரும் பசினோய் காமனோய் தணிப்பான்
மிகுபொரு டேடுத துயரின்

கச

வைராக்கியதீபம்.

டடையினு மதனைக் காக்குத றயர்வேங்
தாயினு மிகுந்ராற் றுயரோ.

எ - து. இந்தவுடலானது மாசுவினது கருப்பத்தின் கண் உற்பவியாநின்ற காலத்தில் ஓங்கு பெரியதுன்பங்கள். அது யைமாகின்ற காலத்தில் அயவுற்பச்சித் துண்பத்துக்கு எட்டுட்டங் கதிசம். அவ்வுற்பத்தி காலத்தும் யைகாலத்தும் துண்பமானால் அவற்றிற்கு ஓடையாயுள்ளதிதி காலத்திலே தான் இன்பமில்லையோ வெனின் அக்காலத்தும் ந்தை திரை மூட்புகளிறும் றுன்டம். அமலுப்பின்றிய வாஸ்ட்பருவத்தின்கண் இன்பமில்லையோவெனின் அட்டாருவத்திலும் அறியாகையினும் றுன்டம். அறி வதயமாகிய குமாரப்பட்டருவத்திற்குண் ஓங்கமில்லையோ வெனின் அப்படருவத்தின்கணனும் வாத பிழ்த கீலேஷமங்களி னனுவியாதிகளினும் றுன்டம்; அவ்வியாதியின்றிய விடத்துத்தான் இன்பமில்லையோ வெனின் விட்டுநீங்காது மாறிமாறிவருகிற பசிவியாதி காமவியாதிகளினும் றுன்பம். அவ்வியாதிகள் வருங்கோறும் அருந்தல் பொருந்தலைகிய மருங்கினைப் புசித்துத் தணித்துக்கொண்டாற்றுண் இன்பமில்லையோவெனின் அம்மருங்கினைல் அவ்வியாதியைத் தணித்தறபொருட்டு அதற்கு ஏதுவாகிய மிகுந்த திரவியக் தேடுதலினும் றுன்டம். அத்திரவியம் வங்கு பொருந்திய காலத்துத்தான் இன்பமில்லையோவெனின் அதனை இராசசோராக்கினிகளினும் சேதம் வாராதபடி பாதுகாத்தலினும் றுன்பம். அதனைப் பாதுகாக்க வல்லமையுடைய இராசாவுக்குத்தான் இன்பமில்லையோ வெனின் அவனுக்கு மேலாகிய மகாராசாவினும் றுன்பமாம், எ-று.

உற்பவத்தில் ஒம்பெருந்தயொன்றது கருப்பாசயப் பை உறுத்தவினாலும், அதிற்சலம் பூரித்தவினாலும், உதராக்கினி சுடுதவினாலும், பிரசுதவாடு மூரித்துத் தளருத வினாலும், போனித்துவார பெருக்கத்தினாலும், மலையிருத்திக் கொண்டதுபே ராஸவும், கடவின்கணவீழ்த்தி மிதி த்தால்டோவவும், இருபுக்கடத்தி வைத்தது கெருப்பாற சுடுதல்டோவவும், மலைமேல் நின்றுனைத் தலைகீழாகத் தளருதல்டோவவும், ஆலையிலிட்ட கரும்பு கெருக்குண்டல் போலவும் வருங் நுண்டங்கணோல்யகாலத்தின்கண் வருங் துங்கங்கோக் கடவுளே அறிய வல்லவஞ்சையால் உவமை கூற; டாமையின், அத்தங்டத்தில் எண்மடங் கென்று ஓரளவை கூறினார். அவற்றிற்கு இடையாடுள்ள திதி காசுத்தின்கண் வரும் வாஸருமார விருத்தமாகிய மூவகையிடத்தும் அறியாமையினாலும், வியாதிகளினு அம், பசுநாயகளினாலும், அங்கோய் தணித்தற்கு ஏது வாகத் திரவியக்கேடுதவினாலும், அதனைப் பாதுகாத்தவி னாலும், நகை தினா மூப்புக்களினாலும் துண்பங்கள் உளவாகையால் உற்பத்தி திதி லயமென்று கூறிய காலத்திரயங்களிலும் துங்பமேயன்றி இன்பமில்லையென்பது கண்டு கொள்க. கருப்பாசயமுதல் யோனித்துவார மீருகிய வைந்தும் பஞ்சபூத காரியமாதவின் அவ்வைந்தினாலும் வருந்துள்ளங்கள் ஏன்றுமாம். ‘அறிவோங்கினமை’ யெனவே அறிவின்றிய வாலப்பருவம் வருவிக்கப்பட்டது. பசுவியாதி காமவியாதிகள் மற்றைவியாதிகள் போல் மருந்துண்டால் ஒருங்கே நீங்காது குண்மவியாதிக்கு உவர் மண்ணீர் குடித்தால் அப்போது அடங்கின்று மீண்டும் தோன்றுதல்போல் அருந்தல் பொருந்தலாகிய மருந்தி ணைப் புசித்தால் அப்போது அடங்கின்று மீண்டும்

தோன்றுதலால், விடலருத் என்றும், பசியும் காமமும் உதாவெரிவும் குய்யத்தினவும் ஆகவின் ‘நோய்’ என்றும் கூறினா. உறபவத் தைம் பெருந்துயொன்றதற் குதார ணம். சிவதருமோத்தரம், “என்றெண்ணி யிருக்குமுயிரிடாப்பட்டழியு மெழில்வாக்கீ, தொன்றுமொருவன் றணைப்போலக் கருப்பாசயப்பை யுறுத்துதலான், மன்ற வுததி மறிந்தாழவான் வருத்தமென்ன வருங்கியிடு, நின் றகருப்பா சயவுதக வெள்ளங்கொள்ள நிறையிழிதே” எ-ம். “அங்கியதனிற் றங்கியிடு மயோமயத்த கும்பத் திற, றங்குமொருவன் றபனம்போற் றடனமெய்துக் தா யுதரத், றங்கிக்டவே யழல்ளைய குசியதலு ஸாக்ததைப், பக்கித்திடவே டுமிடரி னிருஶாற்குணிதம்பட்டமுங் கும்” எ-ம், “கருப்பாசயமே கட்டமதா மதனினதிகங் கடுகுங்காலு, முரிக்க மிகவு மோகழுத முன்னையுணாவுமங் நிலையே, மரிக்கவாலைக் கரும்பெனவே யோனிவழியின் வலிதொலைய, நெருக்கப்பட்டு நிலமிசையே சோன்றுமு யிரு னிசீஸ்யுடனே.” எ-ம். வரும். மற்றும் வருவனவற் றுற் காண்க. ‘மாயந்துறுகணதுயரி னென்மடங்கு’ என்றதற்கு உதாரணம். குறுங்கிரட்டே. “பரணமாகிய பெண்டிருஞ்சற்றமும் பண்டுதங் கையிற்றந்த, விரணமா னவேகொண்டிடவில்வாவிட்டியம்பிடாதிவணேகு, மர னவேதனை யாவரால்நியலா மயங்கியைம் புலனந்தக், கரணம் யாவையுங் கலங்கிடவெருந்துயா கடவுளே யறிகிற யான்.” எ-ம். சிவதருமோத்தரம். “தனத்தினை மனைத் தொனியங்குளை, நினைதத்தினி யெவரனு பவிப்பார் நீங் குநா, னெனக்கிவை யன்னிய மாகுமேயெனு, மனத்துயர் மனியவே மாடுமாகியே.” எ-ம். மெய்ஞ்ஞானவிளக்கம். “வந்திடுமரணத் துன்பமறித்துகா செய்யப் போமோ,

வந்திமே ஶையும்பித்து முணர்வொடு பொறிகலங்கி, கங்கிடா விருளே மூடி நாவுலர்க் தலமங் தென்னே, யிந்தமா விறப்பிற் துன்பம் பவத்துன்டத் தெண்மடங்கே” எ-ம். திருக்கடைக்காட்டு. “புலனைக்தும் பொறிகலங்கி நெறி மயங்கி யறிவுறிந்திட்டைம் மேஹந்தி, யலமந்த போதாவி யஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில், வலம்வந்து மடவார்க் ணடமாட முழவதிர மழையென் றஞ்சிச், சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பாக்குங் திருவை யாறே” எ-ம். ‘திதிக்கட்டுயரம்’ என்றதற் குதாரணம். மெஞ்ஞாளவிளாக்கம் “ உலமிலா மூட்புத்துன்ப நடைத ளாந் துரைதழுத்துச், சுலமதே மிகவுந்தோன்றித் தண்டு கண்ணுகிச சித்தக், கலனமே பிறந்துகண்டார் கார்ச்சித் தங் குமிழும் வணனை, மலீவெலாஞ் செய்யுழுப்பின் வருந்துய ரங்தோடாராய்.” எ-ம். “பிணியினால் வலியுங் கேடாம் பிணியினாலுமகும்போகுந், துணிவெலாம் பிணியாற்குஞ்றுங் தொலைவில்வே தணையைசெய்யுந், தணிவிலா துள்ளேங்கின்று சாலவுமொறுக்கும் பொல்லாப், பிணியதே பொக்குந்துன்டம் பேசிடிற் பிறிதுமுன்டோ” எ-ம். மற்றும் வருவனவற்றுற்கான்க. (கக)

இளமையிற் பிணியற் றெருகுடை நிழந்தீ
ழிருஙில முழுவதும் புரக்கும்
வளமைபெற் றுடைய மகற்குமெப் பெழுது
வருங்கொல்கூற் றெனும்பயத் தானு
முளமிகப் பறைநின் றறையுமேற் புவிமீ
துடையரோ மற்றைய ரின்பங்

கறு

வைராக்கியதீபம்.

களிமிகுத் திருப்பர் தெளிவிலா ஸமயின்மேற் காரியங் கருதுறை நராரோ.

எ - து. அந்த உதயமாகிய குமாரப்பருவத்தின்கண் வியாதியின்றித் திட்சாக்கிரனும்த் தனது ஒரு வெண் கொற்றக்குடை நிழற்றலை கேள்வி பெருமைடாருத்திய இராச்சியடாரத்தையெல்லாம் காக்கின்ற செல்வத்தினை அடைந்ததற்குல் மறுவதானார்ட்டத்தினை உடைய மகா ராஜா வக்குத்தாங் இப்பமிஸ்ஸிலையோவெனின், அவனுக்கும் எந்தக் கணப்போதிலே பயமங்கள் து பேராசாம் பண்ணுவ ஞேவென்றும் பயத்திருவும், சுள்ளுகள் செய்தபாவும் இராசாவை வந்துசாரும், அப்பாவமிக்கியால் மறுமைக்கண் நிரயத்துண்பம் கருமென்று மேலாவருங் காரியவிசாரணையினால் வரும் பயத்திருவும், மிகவும் உள்ளாங் திடுக்குத்திடுக்கென்று மாறுதுங்கின்று : நையறையுமானால் அவனுழிந்த மற்றையர் பூமியின்கண் இல்லாம்முழுள்ளாரோ? இலா. அற்பசசெல்வத்தினையுடையோரும் மனக்களிப்பு மிகுத்திருப்பராகவின் மகா செல்வத்தினையுடைய அந்த ராஜாவுக்கு அப்பயங்களும் அந்தங்குல் வருந்துன்பங்களும் இல்லை. மகாபோகங்களை அனுபவித்துக்கொண்டு மனக்களிப்பு மிகுத்திருப்பவென்று நீ சொல்வாயானால், விவேகம் இன்மையால் மேல்வருங் காரியவிசாரணை பண்ணுத மானுடர்க்கு மனக்களிப்பல்லது விவேகமும் விசாரணையுடையோர்க்குத் துன்பமேயங்றி இன்பம் இன்றென்று அறிவாயாக எறு.

‘கூற்றெறும் பயத்தானும்’ என்ற வும்மையால் விசாரணையினால் வரும்பயம் வருவிக்கப்பட்டது. உள்ளம் பறையறைதல் மிகுந்த பயமெனக்கொள்க. யாவர்க்காயினும்

மகாமுரசுகாபாதூராய், டாக்டர் ஏ. வெ. சாவுதிராண்துச்சிவ்ரால் நிலையக்கூ

இன்டீடியா டி. டெல்லாகாஸ்-துஸ்பமாய்த்தோ
ன்றுமென்பதும் அஃது இல்லாதபோது அவை யின்பமா
யத்தோன்றுமென்று கூற கண்டுகொள்க. ‘உள்மிகப் பறை
நின் நிறையும்’ என்றுத்தாகு உதாரணம் : குறுக்கிரட்டு.
“பிறக்கவ ரிறத்தல் பிழையாதென வறிந்தா, குறுக்குய
ரொழிக்கினிய வங்கை நினைவாரோ, மறந்துவிடபத்து
மயலுற்றிடுதல்வான்மீ, திறாதவராயுச்சிவிழுவோனிடை
கொளிங்ட ம்” எ-ஏ. திருவள்ளுவாயனார், “நன் நரிவா
ரிற் கயவா திருவுடையா, நெஞ்சந் துவல மிலர்.” எ-ம்,
வரும். மற்றும் வருவாவற்றுத் காண்க. (க2)

இம்மாஞ்சுடப்பிறப்பிங்கள் இங்டமில்லையானால் இப்பி
றப்பித்து மேலாய தேவுடப்பிறப்பிற்றன் இங்டமில்லையா
வென்ற சீட்டீஸ்ஸோக்கிம் கூறுகின்றா.

பிறப்பிறப் புடைய ராயிடை யினும்பல்
பிணிபயங் தணிவில்கா மாதி
யுறப்படு நலின்வா னவர்க்குமற் றென்னை
யுளசுகந் தேவின்மா னுடத்திற்
சிறப்பிவை யென்றுற் குறுக்கியோ னிகளின்
நீமையுங் கொடியர்வீழ் நிரயத்
தறப்பெருந் துயரு முரைப்பதென் பிறப்பு
டாதலாற் நீதலா திலையே.

எ-து. இந்த மாஞ்சுடர்போல உற்பத்திலையங்களை உடை
யோராய், அவற்றுக்கு இடையாகிய திதிக்கண்ணும் பல
வியாதிகளையும் கர்த்ததிரு சத்துருக்களினுற் பயங்களையும்
அடங்காத காமக்குரோதாதிகளையும் அடையப்படுதலின்
தேவர்களுக்கும் இன்பமென்னியுள்? ஊர்த்தயோனிக்

ளாகிய தேவகதி மாலூடசுதிக்கண்வருஞ் சிறப்பு இவைகளானால் குறுக்கியோனிகளாகிய மிருக கதியினது துன்பங்களையும் மகாபாவிகள் வீழலுற்ற ஸரக கதியினது மிகுந்த பெரியதுன்பங்களையும் சொல்வதெழுங்னா? ஆகையால் பிற ப்பின்கள் துன்பமேயல்லது இல்லை எ-று.

நாற்கதியுள்ளும் அதிகமாயுள்ள தேவகதிக்கண்ணும் இங்ஙனந்துன்பமே வருமாகவில்லீடொன்றுமே இன்பமென்பதுங் கண்டுகொள்க. ‘குறுக்கியோனி’ என்றமையால் ஊர்த்தயோனி வருவிக்கப்பட்டது. எல்லாத் துன்பங்களிலும் சிரயத்துன்பம் அதிகமாதவில்லீ ‘அறப்பெருந்துயர்’ என்றார். ‘வானவரர்க்கு மற்றெங்னையுளசுகம்’ என்றதற்கு உதாரணம் : பெருந்திரட்டு. “தீயவசரர் பகையுண்டு செற்றவார்ரவ மிகவுண்டு, நோயுண்டனங்க ஞான்டு நோய்க்கெல்லாந் தாயாள், காயமுண்டு கைதொழுவேண்டுநருமுண்டு கற்பத்தே, மாயுந்தன்மை யுண்டானால் வானேரக்கென்னை வளனுண்டே” எ-ம். “குருடன்புக ராமார்த்தாண்டன் குட்டரோகியாமெஞ்ஞு, புருடன்றலை நோய்ப்பரந்தரற்குப் புயத்தில்வாதந் தக்கற்குச, சரநோயுண்டு கயரோகஞ் சோமனுக்கு நீரிழிவு, வருணற்கிவ்வாறமரர்க்கு நோயுண் டுண்டே மருத்துவரும்” எ-ம், மற்றும் வருவனவற்றுற்காண்க. (கஞ)

அரிதுபெற் றிடினும் பெற்றதின் விருப்ப
கறப்பெறு தனவிரும் புயிர்க
டெரியகிற் கிலமீ தெணைமுன மடையாச்
: செல்வமாய்ச் சொல்பவித் திரமா

யுரியசிற் சுகமாய் நித்தமா யொருவீ
 டெதெனக் கேட்டுமேற் றதனிற்
 பிரியமற் றினமு முனமுறும் பொல்லாப்
 பிறவியே பெறவிரும் புதலே.

எ-து. யாவாக்குங் கிடைத்துக்கரிய பொருளைப் பெற்ற
 காலத்தும் நாம் பெற்ற அட்டி ரூளை எளிதாகக்கருதி
 அதன்கண் விருப்பமற்றுப் பெறுதனவாகிய பொருள்கள்
 எளியவாயினும் அவற்றை அரியவாகக்கருதி விரும்பாகி
 ன்ற உயிகள். இது என்னியோ யாமறிகிலேம். தாம்
 முன்னா அடையாதசெல்வமாகச் சொல்லப்பட்ட நின்ம
 ஸமாய்த் தமக்கு உரிய ஞானங்தமாய் அழியாததாய்
 ஒப்பற்றமோகஷம உண்டென்று கேட்டிருந்தும் அதன்
 கண் விருப்பமற்று முன்னாத்தாம் அடைந்ததாய் அசுத்த
 மாய்த் தக்கமாய் அநித்தமாயுள்ள பொல்லாத பிறவியை
 யே இன்னமும் அடைய விரும்புதல் எ-று.

பெற்றதைச் சிறிதாக்கிப் பெறுதகின்மேல் இச்சை
 யை விரிப்பது உயிகளுக்கு இயற்கைக் குணமாயிருக்க
 வும், தாம் அடைந்த பிறப்பு அசுத்தம், துக்கம், அநித்திய
 மென்பது கண்டிருந்தும், தாம் அடையாத வீடு சுத்தம்
 சுகம் நித்தியமென்பது கேட்டிருந்தும், அதன் நீங்கு
 இதனை அடைய விரும்புதலின்றி அதனியே உயிர்கள்
 விரும்புதலின் ‘தெரியகிற்கிலமீதெனை’ என்றார். ‘வீட்டிழ
 ன்பழுமியாக்கு அங்னியமாகவின் ‘உரிய சிற்சுகம்’ என்
 றார். ‘முனமடையாச செல்வமாய்’ என்றதற்கு உதார
 ணம்: தேவிகாலோத்தரம். ‘ஒருபொருளைக்காலத்து
 முனதாகிச் சிறப்புடைத்தா, விருங்கினியின்றிமேவா மின்
 பத்தை யளிப்பதாகும், பொருவிலரவிதன்மேவன்பு புது

ருந்திடாது”ருமண்டே, திருவ.ஶாவுக்ளர்ஷஸ்விச் சிறந்த
சான் ஹோக்டாமே” எ - ம். மற்றும் வருவனவற்றூற்
காணச். (கச)

துன்பவெம் பிறப்பி னிழிவையு மழியாச்
சுகபர வீட்டுயர் வினையும்
பின்பவை தொலைத்தெய் தருங்கரு வியதாப்
பெற்றவிப் பிறப்பையு மிதனின்
மின்புரை நிலையா மையையுமோர்ந் தானேர் :
விவேகியு மெனிற்புதலும் விடயத்
தன்புரை வீடு புகமிச ஊரையா
தாக்கணங் தரைசுகனுற் றுமே.

எ-து. அநித்தியமாய்த் துக்கமாயன்ள வெவ்விய பிறப்
பின்து தாழுச்சியினையும், நாச்சியமாய் ஆனந்தமாயன்ள
மேலாகிய வீட்டினது உயர்ச்சியையும், நாடுங்காலத்தின்
பன்பு அந்த இழிந்த பிறப்பினை நீக்கி உயர்ந்த வீட்டினை
அடைதற்கு அரிய ஏதுவாகப்போ ற்ற வெறுதற்கரிய இந்த
மானுடப்பிறப்பினையும் அங்குளம் பெறுதறகரிய பிறவு
யாயினும் மிஸ்போனுங் தோன்றி அழிகின்ற இக்காயத்து
னது அறிதற்கரிய அவதிமினையும் விசாரணைபள்ளினுன்
ஓர் விவேகியமானுஸ் பிள்ளரும் பிறப்பிற்கு ஏதுவாய
விவசைக்கத்தின்மேல் அங்புவைத்து வீடு அடைதற்கு ஏது
வாய துறவினை அடைந்து தவநெறிக்கண் அதிசீக்கிர
மாய்ச் செல்லாது அரைக்கணப்போதாயினும் உலக
வாழ்க்கையைப் பொருந்தி நிற்பனே எ-து.

‘பின்பவை தொலைத்தெய்த’ என்றதைப் பிறப்பை
சீக்கி வீட்டடையவென்று பிரித்துக்கூட்டுக. (கரு)

வினைப்பிறப் பொருவன் நுயரமென் நுணரின்
விடயபோ கங்கணச் சுதலுங்
தனக்குட ஸனிய முணர் தரின் மரண்டு
சார்குறிக் குளங்குங் குதலு
நினைத்திடி னிதன்பேற் ரநுமைமா தவங்க
ணீங்கிளாள் கழித்தலுங் துணிவி
லனித்தமோாந் திடனேர் கணமெதிர் காலத்
தவதிகூறி இதலு மிலையே.

எ-து. இருவினைக்கு ஈடாய்வரும் பிறப்பினை ஒருவன் துங்டமென்று அறிந்தானேயானால், அத்துங்பத்துக்கு ஏதுவாகிய விஷயடோகங்களை இச்சித்தலும் இல்லை; தனக்குக் காயம் வேறெந்டது அறிந்தால், மரணக்குழி கண்ட காலத்தில் காய நீங்குமென்னும் பயத்தினால் மன நடுங்குதலும் இல்லை; இம்மானுடப்பிறவி பெறுதற்கு அருமையென்று அறிந்தால், இடபிறவுக்குப்பயனுய மோகந்ததை அடைதற்கு ஏதுவாய மகத்தாகிய தவங்களைச்செய்தல் ஒழிந்து வாழ்நாள்களையீண்ணாகப் போக்குதலும் இல்லை; எந்தக்கணம் இருக்குமோ எந்தக்கணம் போகுமோவென்று தெளியக்கூடாத தேக அநித்தியத்துவத்தை அறிந்தால், ஒருகணப்போதாயினும் இன்னகாலத்தில் இன்னது செய்வோமங்னுமளவு சொல்லுதலும் இல்லை, எ-று.

‘இல்லை’ என்னும் வினைக்குறிப்புமொழியைக் கடைநிலைத்தீப்பகமாக்கி எல்லாவற்றேஞ்சு கூட்டிக்கொள்க. ‘மரணஞ் சார்குறிகள் நடுங்குதலு மில்லை’ என்றதற்கு உதாரணம் : பெருந்திரட்டு. “வில்லிளாங்கிய விண்ணவர் மிகுத்தவாழ்நானு, மல்லரும்பகலென்னுமீர் வாளினு வளி

ந்து, கொல்லும் வெங்கொடுக் கூற்றையார் குலைவுரூர் குறகி, னால்விருங்தென வுவந்தெதிர் கொள்ளுவான் ஞானி.” மற்றும் வருவனவற்றுற் காண்க. (கசு)

கருமமொன் நியற்றப் பிறர்கையிற் கருவி
கவர்ந்துளோன் பினுமவர் கொ ஞமுன்
விராவினெண் ணியசெய் யாதுமற் றதையே
மிகச்சிறப் பித்துநோக் குதல்போற்
புனாயில்வீட் டின்ப மடைகுவா னதற்குப்
பொருந்திய வருந்தவம் புரியா
தொருகண மேனு நிலையிலிவ் வுடல்வைத்
தொப்பனை செய்துநோக் குதலே.

எ-து. தனக்காண ஒரு தொழிலைச் செய்து முடிக்க அ
தனைச் செய்து முடித்தற்குரிய கருவியை அயலார்கையில்
இரவல் வாங்கிவந்தவன் அக்கருவியைப் பிள்ளனருங் கொ
உத்தோர் வாங்கிக் கொள்ளுமுன்னார்த் நான் கருதிய தொ
ழிலைச் சீக்கிரத்திற் செய்துமுடியாது வைத்து அதனைத்
தனதாகப் பாவித்து மிகவுஞ் சிறப்பித்துப் பார்த்துக்கொ
ண்டிருத்தல் போலும், குற்றமற்ற மோக்கானந்தத்தை
அடையும் பொருட்டு அதற்குப் பொருங்கிய அரிய தவத்தி
னைச் செய்யாமல் ஒரு கணப்போதாயினும் நிலையில்லாத
இக்காயத்தைத் தனதாகப் பாவித்துவைத்துச் செப்பஞ்
செய்து பார்த்துக்கொண்டிருத்தல், எ-று.

தனக்குரிய தொழிலைச் செய்தற்குப் பிறர்கையிற்கருவி
வாங்கினேன்போல் தனக்குரிய தவத்தினைச் செய்தற்குக்
கருவியாக இக்காயத்தைச் சிவன் கையில் வாங்கிக்கொ
ண்டதென வறிக. (கன)

இல்வாழுக்கையிலிருந்து தானங்களைக் கொடுத்துப் பிற
ப்பினை நீக்கக்கூடாதோ வென்ற சிடைனோக்கிக் கூறு
கின்றார்:—

பவந்தனிப் பரவைக் குரவையைத் தானப்
படுவையைக் கொடுக்கடப் பரிதா
வுவப்பொடு தவப்பர் தையினிவர்ந் தன்றி
யுண்மையித் தகவிகங் துலகோ
ரவப்பொழு தகல விருப்பதென் விருப்போ
வகன்றவர்க் கருத்தலா திகளாற்
நவத்தினை மறந்தார் கொல்லெனுஞ் சொல்லைத்
தமதுளாத் துணர்கலார் போலும்.

எ-து. பிறவியாகிய ஒப்பற்ற விசாலம் பொருந்திய கட
வினை இல்வாழுக்கையிலிருந்து கொடுக்கப்பட்ட தானமா
கியதெப்பத்தினுலே கடத்தற் கரிதாம், விருப்பத்துடனே
துறவின்கணின்று செய்யார்ட்ட தவமாகிய கட்பவின்
மேலேறினுலல்லது; இது சத்தியம். இந்தத்தகைமை
யை விட்டு நீங்கி இவ்வுலகத்தார் வீணிலே பொழுது
போக இருப்பது என்ன விருப்பமோ! துறந்தோர்க்குப்
பசி, நோய், குளிர் முதலியவற்றிற்கு உண்டு மருந்து
உறையுள் முதலிய வதவி அவர் தயத்திற்கு விக்கினம் வா
ராதபடி பாதுகாத்தற் பொருட்டுத் தமக்கு உரிய தவத்
தினை மறந்தார் கொல்லோ, இல்லறத்தாளௌன்று திருவள்
ஞாவநாயனார் கூறியசொல்லைத் தமது உள்ளத்தின்கண்
னே விசாரணை பண்ணுதவர் போலும், எ-று.

இல்லற முற்றும் வழுவாது சடக்கவே குடும்பம் குற்ற
மாய்த் தோன்றும், இதனுற் புறத்துறவு வரும், இத்துற

வினால் தவத்தைப் பண்ண வரும், இந்தவத்தால் உட்டூற வுவரும், இவ்வுட்டூறவால் மெய்யணாவு பிறக்கும், இம் மெய்யணர்வால் பிறட்டு நீங்கும், ஆதலின் ‘தான்ட்டா’ வையைக் கொடுக்கடப்பிரிது’ என்றா. (சு)

* இல்லாழ்க்கையே “அறனேயப்பட்டது” என்றும், து றவினை “அஃதும்பிறங்டழிப்புதில்லாயினன்று” என்றும் திருவள்ளுவநாயகர் இல்லாழ்க்கையை அதிகமாகக் கூறி யிருக்க, நீரா அதனை மறுத்துத் துறவினை அதிகமென்றும் இதன்கணின்று யீட்டை அடைய வேண்டுமென்றுங் கூறி யதென்னை பயன்று கேட்ட சிட்டீ நோக்கிச் கூறுகின்றார்:—

ஈதலே யறமு மனித்தமா மனைத்து
மிகழ்ந்துகை விடுதலே வீடு
மாதலாற் றுனக் குரியவில் வாழ்க்கை
யதனையே யறமெனக் கூறிய
கோதிலா வீட்டிட னிலக்கண மிருத்தல்
குறித்துமெய்யுணர்வையுங் துறவு
டோதினூர் வேதங் தனைத்தமி முருவத்
தொளித்தெமக் களித்த வள்ளுவரே.

எ-து. யாவர்க்குங் கொடுக்குதலே தருமமும், அநித்து யமாகிய வெல்லாவற்றினையுங் துன்மென் றிகழ்ந்து கை விட்டு நீங்குதலே வீடும், ஆகவின் தானங் கொடுத்தற்கு ரிய இல்லாழ்க்கையையே அறமெனக் கூறித் துறவின் கட் குற்றமற்ற மோக்கலக்ஞனம் இருத்தலை நோக்கி மெய்ப்பொருளை யறிதற்கு ஏதுவாய ஞானங் கூறிய மெய்யணர்வென்றும் அதிகாரத்தையும் துறவதிகாரத்

ஷாடு சேர்த்திக் கூறினா ; வேதார்த்தங்களைத் தமிழ் மொழி ரூபந்திலே மறைத்து எமக்கருளிசெய்த திருவன்றுவநாயனா, எ-ஆ.

மொழிகளன் அருத்தமிருத்தவின் ‘ஒளித்து’ என்றும், சந்தத்திற்கு உயிர் அருத்தமாகவின் ‘உருவத்து’ என்றும் கூறினா ; ‘வேதம்’ என்பதும் ‘தமிழ்’ என்பதும் ஆகுமடயா. ‘வேதந்தலீர்த் தமிழுருவத் தொளித்து’ என்ற தற்கு உதாரணம் : திருவள்ளுவமாலை “ஆரியமுஞ் செங் தமிழுமாராய்ந் திதனினிது, சிரியதென் ரெண்றைச் செட்ட பரிதா-லாரியம், யேத முடைத்துங் தமிழ்திரு வள்ளுவனு, ரோது குற-ா வுடைத்து” எ-ம், “செய்யாமொழிக்கும் கூ-ாருவளான்றே-செய்யா, வதற்குரியா ரந்தணரேயா ராயி சேனை, யிதற்குரியா ரல்லாதாரில்” எ-ம், மற்றும் வருவலாவற்றூற் காண்க. (கக)

நிறந்தருங் தெய்வப் புலமைவள் ஞவனு
 நீத்தவர் பெருமைநூன் முகப்பாற்
 சிறந்திட வமைத்தாங் கதுகொடில் வாழ்கைச்
 சிறுமைதூற் றினரது தெரியார்க்
 துறந்தவா தியற்றி னவனினுங் கோடி
 யதிகமா மென்மன மருது
 துறந்துளோ ணையும்பட்டணத்தெம தடிக
 டொகுத்தகட் டுகாதிகழுத் திடுமே.

எ-து. அறிஞராற் புகழப்படுகின்ற தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் துறந்தோது பெருமையைச் சாத-

திர முகச்திற்கு அணியாக வைத்து, அவரது பெருமையைப் பொருளாகக் கொள்ளு, அதன் பின்னால் இல்வாழ்க்கைச்சிறுமையைப் புகழர்த்து போன்று இகழந்தாரா. அந்தநுட்டம் தெரியாதாக்கு முட்பத்திரண்டறமும் வழுவாதுசெய்யும் இல்வாழ்க்கை யுடையோனிலும் கோடிடங்கு அதிகமாமென உடடுறவு இல்லாத புறந்துறவோன்யும் பட்டணத்துட்பிள்ளையாகிய எமது சுவாமிகள் தொகுத்துக்கூறிய உறுதிமொழி தானே விளக்கும், எ-று.

துறங்கோ பெருமையெனவே துறவாதாக்குச் சிறுமையென்டதும் அவுதிகாரத்தினாலும் காணக; கட்டுரையாற் சிறுமை பெருமை அறியடபடுதலி; ‘கட்டுரைதிகழத்தும்’ என்றா. (20)

ஆனால் கீகூறிய துறவிலக்கணம் என்னெயெங்ற சீட்டினாக்கிக் கூறுகின்றா.

பிறப்பெனு முவரிச் சுழியதா மெழிலார்
பெண்டிரா தியவுயிரிச் சார்வஞ்
சிறப்புற புவியா தியபொருட் சார்வங்
தீரநீக் குதறுற வவற்று
தூப்படு மெவைநீப் பினுமறி வுடையோ
ரொருதம தனைபிதா வினையுங்
துறப்போற் றுறப்போர்க் கருநர கெனை
சொற்றசொற் சத்திய மாமால்.

எ - து. பிறவியாகிய கடலுக்குச் சுழியாகிய அழகு பொருந்திய பெண்ஹர் முதலிய உயிரிச் சாவினையும், சிறப்பினையுடைய காணி முதலிய பொருட் சார்வினையும் ஒரு

ங்கே விட்டு நீங்குதல் துறவு. ஆனால் நீர் கூறிய இருவகை ச்சார்வான் அவற்றுட் பொருங்கி யிருக்கிற எவற்றினைத்து ரந்தாலும் அறிவினையுடையோர் ஒட்பற்ற தமது மாதா வினையும் பிதாவினையும் துறட்டரோ? துறந்தால் என்னையோ? எனில், துறந்தோர்க்கு அரிய நகரமென்று நீ சொன்னால், நீ சொன்ன சொல்லுடனையையோம், எ-து.

மாதாபிதாக்களை நீ இன்னுளோன்று அறியா யென்று கூறி, மேல் மாதாபிதாக்களாவா இன்னுளோன்று கூறு கிண்றார். ‘பெண்மராதிய’ எனவே மாதா பிதா புத்திரர் சகோதரர் முதலிய பந்துக்களையும், ‘புவியாதிய’ எனவே தனம், தானியம், வஸ்திரம், ஆபரணம், மாடு, ஆடு, அடிமை முதலியவற்றையும் வருவித்துக்கொள்க. (உக)

விடையது ரிதையே தாதைமற் றவன்பான்

மின்னேம தன்னையன் னவனாக

கடையரோ மறந்து துறந்துதா னன்றே

கடும்பவ விடும்பையும் றனமிவ

வடைவுணர்ந் திலைபோன் றுடவிதற் கேது

வாய்வரத் தாய்பிதா வென்னெஞ்

சடைவுரு நின்றுய் பவங்தொறிவ் வணமுற்

றுளவுயிர்க் களவியா துரையே.

எ-து. இடபத்திலேறி நடத்துகின்ற கடவுளே எமது பிதா, அவதை பாகம் பிரியாதிருந்த மின்போல்வாளே எமது மாதா, அந்தப் பிதாவையும் மாதாவையும் கடையராகிய யாம்மறந்து துறந்தல்லவோ அளவில் காலங்கழிய பிறவித் துன்பத்தை அடைந்தனம். இந்த முறைமையை அறியாய்ப்போன்று, உடம்பு தோன்றந்து ஏதுவாய் வரு

கின்ற பேர்களை மாதா பிதாக்களென்று மனங்கலங்குறைஞ்ருய். சனனங்தோஹம் இந்த முறையே மாதாபிதாக்களென்று வந்த சீவாசனுக்கு மட்டு யாது? நீ சொல்வாயாக, எ-று.

உயிர்க்கு மாதாவும் பிதாவும் சுத்தியும் சிவனுமென்பதும், உயிரும் சித்தியம், அயரும் சித்தியமென்பதும், அவனா மறந்து ரீங்கிடேர்ச்சுப் பிறவித்துண்டம் வருமென்பதும், சோணியுக் சுக்கிலங்களினால் தேகம் உண்டாகையால் இவ்வுடப்பிற்கே மாதாபிதாக்கள் இவ்வான்தும், இவ்வுடம்பும் அநித்திபும், இதற்கு ஏதுவாய் வந்தோரும் ஆநித்தியமென்தும், இவாச சனனங்டூரும் வேறு வேறுயெழுப் பாறிவருதலின் இவராச் துறந்து துவம்புரிவோர்க்கு நிரயத்துண்ட மில்லையென்றதுங் கண்டுகொள்க ; ‘உடலிதற் கேதுவாய் வரத் தாய் பிதா’ வென்றதற்கு உதாரணம்: “அத்தனே டன்ஜிளக் கண்பு செய்கின்றாரளவில் பிறப்புற்றவை யவைதோறு, மெத்துனை தாயுந்தந்தையுமுற்று நித்தனை யன்றேவிவர்களுமிங்கே”. மற்றும் வருவனவழிற்க காணக. (22)

உயிர்க்குத் தாய்தந்தை வேறேயிருத்தவின் உடற்குத் தாய். தந்தைகளைத் துறந்தாலும் தன்னை நம்பியிருந்த மனைவி புத்திரராத் துறக்கலாமோவேன்ற சிட்டை நோக்கிக் கூறுகின்றார்.

தனதகத் தகலா திருந்துபே ரின்பங்
தருதலான் மனைவியுந் தன்பா
வினிதுதித் தொருதன் வினையொழித் தசையா
திருத்திவீட் டமுதருத் துதலா

வுனலருஞ் சுதனு மொருவனுக் கவனு
 துதயமா யெழுங்தமெய்யுணர்வே
 பினையிங் தனறி மனைசுத ளையாம்
 பேணிநா : கழிப்பதும் பிழையே.

எ-து. தனது மனமாகிப வீட்டிங்கண் இறையளவாயி
 ரும வி : (६) நெக்காமலிருந்து டேரிஸ்ட் குதைத் தருதலினால்
 ம-ண்டிரும், உண திட்டத்தி : இல்லாய்த் தோன்றி ஒப்ப
 ர்த தானுத தொழில்கள் மாற்றி முதியாகிய வீட்டின்
 ரண ஆசைத் தைக்கு அம்முத்தி யின்ட மாகிய அமுகி
 ணைப் புசிட்டிர்நவீன் கீலை : தறகரிய புத்திரனும, ஒருபுரு
 த-ஏக்கு அவருள்ளே உ பமாய்த்தோன்றிய மெய்க்குஞா
 ணாமை பிரானா இர்த் தமெய்க்குஞான ரதை அன்றிப் பெண்
 தா புத்திராளான்று அபிமாளி தழுக்கொண்டு வீணிலே வா
 மூராகணோ : போக்குதலும் குற்றமாம், எ-து.

மனை சுதரால், வரும் இன்ம் அங்கத்தியமும் அற்பழுமா
 நலாலும், மெய்யுணாவால் யரும் இன்பம் நித்தியமும்
 பூரணமு மாகலாலும், இதற்கு அஃது ஒப்பன்றுமினும்,
 ஒருபுடை ஒப்பாகக் கூறிறுளொன்றறிக. ஆனால் இந்த இள
 கைமா : பருவகுதிலே இல்வாழக்கையோடிருந்து இம்மை
 யின்பத்தை அதுபவித்து முதிர்ந்த பருவத்தில் துறந்து
 தவத்தைப் பண்ணி வீட்டின்ட தடை மறுமைக்கண அடை
 யக் கூடாதோவென்ற சீடனைநோக்கிக் கூறுகின்றா. ()
 வேண்டினுண்டாகத் துறக்கவென் நமையால்
 விருத்தனுய்க் கருத்தழிந் துருவங்
 காண்டல்செய் விழிப்பஞ் சடைந்துடனுக்குங்
 காலம்வங் தடைவதன் முன்னர்

மாண்டகற் பதனுற் சாவியைப் போலு
 மனைவியா தியசமா தியினுற்
 நீண்டுமா னந்தம் பலவடைந் திடுதற்
 கெண்ணிரீத் திடுவர் புண் ணியரோ.

எ-து. முத்தியங்டம் வேண்டிற் கால முண்டாகத் துற
 க்க வேண்டுமென்று திருவள்ளுவாயனா அருளிச்செயத
 மையால், வாாத்திக்குகி மனஸ் தடுமாறி உருவங்களைக் கா
 ணுதல் செய்யாந்தாற் கண்கள் பஞ்சடைந்து உடல் நடுக்
 குறும் அக்காலம் வந்து டொருந்து முன்னரோ மாட்சிமைப்
 பட்ட கறபினுல் அருந்ததியைப் போன்ற பெண்டா முத
 லாகிய சாாவுகளைச் சமாதி நிவ்த்தையைப் பொருந்தி இக்
 காயத்தின்கட் பலவின்பகுகள் அடைதற்குக் கருதித் து
 றப்பாரா புண்ணியா, எ-று.

முதுமைக்காலத்தில் உள்ளம் தடுமாறுதலிய் ஆசாரி
 யன் உபதேசித்த மொழிக்கால விசாரணை டண்ணக்கூடா
 து, விழி பஞ்சடைதல்ன் ஞாவசாத்திரங்களைப் பாாக்கக்
 கூடாது, உடல் நடுக்குறுதலின் அசைவற ஏதையில்
 இருக்கக்கூடாது, ஆகையால் ‘நடுக்குங்காலம் வந்தடைவ
 தன் முன்னா’ என்றா. நிவ்த்தைக்கூடி அவத்தைகள் நீங்
 குந்தோறும் இன்பம்வருதலின் ‘நண்டுமானந்தம் பலவ
 டைந் திடுதற்கு’ என்றா. உடல் பொருளாவி மூன்றங்கீ
 யும் ஆசாரியன்கையில் சத்தியமாகக் கொடுத்தலிற் ‘புண்
 ணியர்’ என்றா. இம் மூன்றங்கீயும் கொடுத்தலாயது,
 உடல் தாளென்று அபிமானித்த லின்மையும், விடடபொ
 ருள்களின்மேற் பற்றுதலின்மையும், சிவமன்றி ஒன்றைச்
 சுட்டுத் வின்மையும் எனக்கொள்க. ‘விருத்தனுயக் கருத்த
 மின்து’ என்றதற்கு உதாரணம் : திவ்யப்பிரபந்தம் ‘மு

துகு பற்றிக் கைத்தலத்தான் முன்னாலு கோலுஞ்சி, விதிர் விதிர்த்துப் கண்சுழன்று மேற்கிளைகொண் டிருமி, யிதுவெல் ணப்பாலுத்த வாரெநன் றிளையவ ஸோமுன், மதுவன் வண்டுடாஸிஞ் சோலீ வதிரி வணங்குதுமே” எ-ம், “ஷாஞ்சுகாமரான காறும் பாவையா காயமுத, முன்டவாறும் வாழுந்தவாறு மொக்க வகாத்திருமித, தஷாஞ்சுகாலாலுஞ்சி மெள்ள்த்தள்ளி நடவாமுன், வண்டு பாடுஞ்சோலீ சூழ்ப்பந வதிரி வணங்குதுமே” எ-ம் வரும். மற்றும் வருவங்வறருத் காண்க. (உச)

நீ துறக்க வேராடுமென்று கூறிய மனைவியை முதிர் ந்த வயதில் துறப்பதன்றி இளமைவயதில் துறந்தால் பாவமென்ற சித்தினை நோக்கிக் கூறுகின்றார்.

இளமையின் மனையைத் துறத்தறீ தெனிற்று
 னிறத்தவிற் ருறத்த லீடலவா
 ஸளவிறீ தஃதாக் குயிர்ச்செய லன்றே
 ஸாப்ற்சன் னியாசங்கீ ததுமெய்
 விளிதலாற் பழுதின் ரேற்பினு மிருப்பார்
 விடுதறீ தடுபினி குறித்தே
 ஹளையுநோ யிலரு மிறப்பதன் பிறப்போர்க்
 தொழித்திடுற் பழித்திடா துலகே.

எ-து. இளமை வயதினை உடைய மனைவியைத் துறக்குதல் பாவமென்டையானாலை தான் அவளை அவ்விளமைக் கண்விட்டு இறந்துபோகின்ற பாவத்தோடு துறந்து போகின்ற பாவம் சமானமன்று. ஆகையால் அங்குளம் விட்டு இறந்துபோதல் அளவிலாதபாவம். இறந்துபோதல் சிவச்

செயலே யன்றிச் சிவச்செயல்களைசொல் : காம் இன் ரெண்டையானால் ஆபந்தங்னியாசம் சீர் செயலாகவில்லை அதற்குப் பாவம் உண்டாகவேண்டும். அங்கங்னியாசம் பண்ணிக்கொண்டவுடனே தேக்காசமாகவில்லை அது : காவம் இன்றெண்டையாகில் அசங்னியாசம் பண்ணிக்கொண்ட பின்பும் தேக்காசமி ஏறி மிருப்பா விட்டுத்துங்கிருத்தல் : காவம். அத்தேக்காசம் பண்ணுகின்ற வியாதி யைக் குறித்துத் துறந்தாரால் : காவம் இன்றெண்டையாகில் உடலை வருத்துதல் செய்யும் சோயில்ஸாதாரும் இறந்துடோவதென்னை ? ஆகையால் பிறப்பினாது அநித்தியத்துவத்தை விசாரித்துத் துறந்தால் உயாக்கோ பழிபார், என்று.

விட்டிறந்தோர் பரீக்கிரு மங்களங்காலத்துடன் நிதி டாவரடைக்கு வரக்கூடாயையிழுவும், நல்ல வஸ்திராடர் ணைய் கந்த புட்பழுதலியைவ தரிக்கக் கூடாமையிழுவும், மங்கலத்தின்கண் அவளைக் கண்டடோது ஏங்கவியாட்ட ண்கள் இசுழ்தலிழுவும், துங்பம் வருதலின் விட்டுத் துறந்தோன் மனினவிக்கு அம்மங்கலத்திற் சிறப்புச் செய்கையாலும், நூபுடைவை முதலியைவ தரித்துக் கொள்கையாலும், அவள் புருஷனைப் புகழுந்தோறும் அவளையும் புகழுதலினாலும், இன்பம் வருதலின் ‘இறந்தலிற துறந்தலீடல்’ என்றார். அநித்திய விவேகங் தோன்றித் துறந்தோனை இம்மைக்கண் உயாந்தோ பழியாமையின் அவனுக்கு மறுமைக்கண் பிறவித்துன்பம் இன்றெண்பதும், உயாந்தோர் பழியாளனவே இழிந்தோ பழிப்பாராயினும் அதனால் அவனுக்கு ஒருகுற்றம் இன்றெண்பதும், காண்க. ‘உலகம்’ என்றது உயாந்தோரா. (எடு)

புதல்வராக் சுடிப்படம் தாங்கும் பருவம் வந்தகாலத் தில் அறற்கு, துணியாக வைத்துத் துறத்தல் நன்று; அவாக்கு அறஞர், தாங்கும் பருவம் வருத்தற்கு இடையே கனவியாதி வந்த காலத்தில் ஆடறசன்னியாசம் பண்ணிக் கொள்ளுதல் நன்று; அங்குளம் துறத்தலன்றிச் சும்மா விட்டுத் துறத்தல் தீதென்ற சட்டீனோக்கிக் கூறுகின்றா:

இங்கணத் திருந்த தினிவருங் கணத்தூ
 திருக்குமோ மரிக்குமோ வுடவென்
 றக்கண மனையா திகட்கரன் றுணையா
 மன்றென வெணித்துற வறஞ்சார்
 மிக்கவ ஞபற் சன்னியா சியுஞ்சார்
 வினுக்குரஞ் சேர்த்திவிட்டவனுங்
 துக்கமே வலிற்பின் பவரிவன் போலுங்
 துறவரன் றன்பதுங் துணிவே.

எ-து. இந்தக்கணப்பொழுது இருந்தவுடல் இனிமேல் வரும் கணப்பொழுதிலே இருக்குமோ ஸாசமாமோ வென்று அநித்தியவிவேகம் தோன்றிய அந்தக் கணப்போதி லே தானே பெண்டிராதிய சாரவினுக்குச் சிவனே துணை, நாம் துணை அன்றென்றுகருதித் துறவறத்தை அடைந்த உயாங்தோலே ஆபற்சன்னியாசம் பண்ணிக்கொண்டவ னும், மனைவி யாதிய சாரவினுக்கு வலிய துணை சேர்த்தி வேலூம், ஆவன். இவனல்லாமல் வியாதியைக் குறித்து அநித்தியம் தோன்றி ஆபற்சன்னியாசம் பண்ணிக்கொண்டவனும், மனைவியாதிய சாரவினுக்குப் புதல்வராதி சீவர்களைத் துணையாகச் சேர்த்திவேலூம், பின்பு துன்பத்

தை அடைதலினால் அவாக்களை இவங்போலும் துறவுள்ள சொல்லுவது தெளிவானாலும், என்று.

இவங்கியதீபம் விவேகம் கணப்போதாயினு மாருது உடையஞக்கயாலும் சாாவினுக்கு அழிவிலாத சிவலோ துணையாகச் சோத்தினு ஞக்கயாலும் இவனே ‘ஆ ந்சன் னியாசி’ என்றும், ‘சாாவிலுக்கு உரஞ்சோடுதி விட்ட வன்’ என்றும், வியாதியைக்குறித்து ஆ ந்சன் னியாசம் பண்ணிக்கொண்டவன் தேசுகாசமிள்ளி இருந்தகாலத்து மனைவிமுதலியோனை விடுத்தேசேயென்று பின்பு துண் பம் அடைதலினாலும், சாாவினுக்குச் சீவனாடு துணையாகச் சோத்தினேன் அச்சிவாக்கு இடையூறு வந்தகாலத்தில் அங்கனம் வரலாமோவென்று பின்பு துண் பம் அடைதலினாலும், அவர்களை ‘இவங்போலும் துறவரங்களும் பது துணிவே என்றுக் கூறிறுா பநித்திய யிட்டுவகச் தோன்றித் துறக்கின்ற துறவே சிறப்பென் தும், ஒவ்வாகனுக்குச் சிவலே துணையான்றிச் சிவாகன் துணையான்றே ஸ்ரதுங் கண்டுகொளக்.

(ஈசு)

வேதம் எழுட்ந்தைந்து வயதுக்குமேற சன்னியாசம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று கூற, நீர் அதனை மறுத்து இளமை வயதிலே துறக்கலாமென்று கூறியது என்னியென்ற சீட்டினநோக்கிக் கூறுகின்றா.

பிறந்தவப் பொழுதே யினியொரு தலையாப்
பிறப்பறுத் திடுவமென் ரெணியே
யுறைந்தனை வயிற்றிற் பினையதுற் பவத்து
திறுபெருங் துயரினு ஒயிர்கண்

மறந்து முறையுஞ் சுகடுகள் றமையு
மதித்து நெங்கு சமிவினம் போல்வார்க்
கறைந்திடு மலது பிறப்புணர்ந் தகல்வார்க்
கவதியு மறையுமோ மறையே.

எ-து. சுருப்பரத்தின் நீங்கிப் பூமியின்கட் பிறந்த அங்
தக் கணப்போதிலே முன்னெடுங்காலம் இத்துண்டததை
மறந்து மறந்து மோசம் டோரேஞ்; அங்கனம் மோசம்
போகாதபடி இனியொரு சியமமாகத் துறந்து ஞானுசா
ரியனை அடைந்து வேதாகமங்களைத் தோந்து தவத்தினை
சசெய்து பிறப்பினை மாற்றிக்கொளவோமென்று மாதா
வினது கருடபத்தின்கண வினைத்துக் கொண்டிருந்து பின்
ளா அந்தவிவேகத்தை உற்டவிக்குங் காலத்து வரும்
மிகுந்த பெரிய துண்பங்களினால் சீவாகள் மறந்திருக்கின்ற
முறைமையினையும் பிண்டஞானம் அண்டத்தின் கண்ணும்
தறவாதுவந்து சுகரானவா பிதாமுதலிய சார்பினைத் து
றந்து தவத்தினைப் பண்ணிப் பிறப்பை மாற்றிய முறை
மையினையும் சுருதியும் குருவும் கூறக்கேட்டு அறிந்திருக்கு
தும் மனத்தின்கண் விசாரமில்லாத எம்போலிகளுக்கு
இன்ன வயதிலே துறக்கவேண்டுமென்று மட்டுக்கூறு
மல்லது பிறப்பினது அநித்தியத்துவத்தை விசாரித்துத்
துறப்போக்கு மட்டும் கூறுமோ வேதம், எ-து.

‘உற்பவத்துற பெருந்துயா’ என்றது பிரசுதவாயு
முரித்துத் தள்ளுதலினாலும் யோனித்துவார நெருக்கத்தின்
ஞாலும் வருங் துண்டங்களை. ‘பிறந்தவப்பொழுதே யினி
யொருதலையா’ என்றதற்கு உதாரணம் : சிவதருமேஷத்
தரம், “இறந்தே மூணமே யினிப் பிறப்போமென்று யின்

தமுறையனியாம், பிறக்கொழுதே பிறவாத டெருபை
யடைய பிஞ்ஞக்னி, யறிந்தே யவல் பிறப்பிறப்பையறு
த்து விடுவோ மவனருளாற, செறிஸ்தேகுரவன் நிருவடி
யைத் திகழ்ந்தவேதாகமங் தெறுங்டீடு” எ-ம். சூமடு
ராணம் “எங்கிலை பிறமுர்த்துவரு மியாவையையெய்த
னிற், கோங்கமுலைமாதரோடு கூடுவதன் குஞ்சர, மாங்க
கிய சங்குசிலை வுந்திடலுமாகு, திய்செறி பேர்த்து
ஞானசெறி சிந்தைரியல் டெற்றுல்” எ-ம். “இல்லற ஒய்
ன்றுகடன் மூன்றுமிழி தீந்தா, ஸ்யாலை மேவுமெதி யா
கியமா கிற் ரா, முல்லைக்கைமாறாகடி முந்தியதினாகி,
ஞேல்லையெதியாகியுணா வுந்திடலுமாமால்” எ - ம். ஏ
ரும். மற்றும் ஏவனவற்றுறகானைக. (உர)

கருப்பமா ருயிரத் துயர்பெயர்த் திடுதல்
காரண பூரண ஞானம்
விருப்பமா யடையக் கடவுமென் நிருக்கும்
வியாசர்சே யடைந்தது மதுவே
திருப்பியீண் டதனைத் துறவின்மீ தேற்றிக்
செப்பலென் னெனிற் றுற வினைவிட
ஷருப்பதோர் ஞான மெவன்கொனீத் தவரொன்
நிசைப்பதென்பெயர்மெய்ஞானிகட்கே.

எ-து. மாதாவனது கருபாத்தின்கண உறைந்துள்ள
உயிர்கள் அந்தத்துண்பத்தை இனிமேல் அடையாறுபடி
நீக்கிக்கொள்ளுதற்கு ஏதுவாகிய டரிபூரணஞானத்தைச்
சங்கோவதமாகி அடையக்கடவோமென் நிருக்கும் வியாச
புத்திரராகிய சுகர் பிண்டத்தின்கண் நினைத்துக்கொண்
ஷருந்து அண்டத்தின்கண் வந்து அடைந்ததும் அந்த ஞா

னமே; நீர் அந்த ஞானத்தைத் திரும்பி இங்கே துறவின் மேல் வைத்துச்சொல்ல தெண்ணெயன்று கேட்டாயானால் துறவினைவிட வேறுயிருப்பதோரு ஞானம் யாது? மெய்ஞ்ஞாலிகளுக்குத் துறக்கீதாரன்று பெயர் சொல்வது என்னை? நீ சொல்வாயாக எ-ஆ.

உட்பற்றுப் புறப்பற்றெல்லாம் துறந்த விடத்தின் ஞானமாகவின் ‘துறவினை விட்டிருப்பதோர் ஞானமெவன்கொல்’ என்றார். (உஅ)

ஞானியஞ் ஞானங் கெடுத்தலாற் துறவோ
எனைப்படு நவிற்றினஞ் ஞானங்
தானுட வினைநா எனைமக விருதென்
றனையிங் தெமக்குமொத் ததுவா
ஹனமின மறைதேர்ந் ததாருசிவ நானென்
றுளத்துணிச் சயித்தவக் கணமே
யானென றவின்தவப் விருஞுமாய்ந் திடுமென்
றிசைத்தனை யிதுபழு தன்றே.

எ-து. ஞானியானவன் அஞ்ஞானநாசம் பண்ணுதலால் அவன் துறவோனென்று சொல்லப்படுவன் சொல்லுமிடத்தில் அஞ்ஞானத்தின் இலக்கணங்தான் எங்குனமெனின் தானல்லாத உடம்பைத் தானெனக் கருதப்பண்ணும் உள்ளிரு என்றாய். இஃது எமக்குஞ் சம்மதமாய்து. குற்றமற்ற சுருதி விசாரணைப்பணிச் சர்வமூம் மித்தை, ஒப்பற்ற சிவமொன்றுமே சத்தியம், அந்தச் சிவம் நானை ந்று உள்ளத்தின்கண் நிச்சயம் பண்ணின் அந்தக் கணப் போதிலே உடம்பினை யானென்று கருதும் அகங்காஸும்

நீங்கி அவ்வகங்காரம் கருதற்கு ஏதுவாய அஞ்ஞானவிருந்தும் நாசமாமென்று கூறினே. இங்ஙனம் கூறியது குற்றம் எ-து.

அஞ்ஞானவிருள் தானால்லாத உடலைத் தானெனக் கருதச்செய்தல் சுபாவமாகையால் ‘எமக்கும் ஒத்தது’ என்றார். நிச்சயஞ்ஞானத்தால் அவ்விருள் போகாதாகவின், ‘இது பழுது’ என்றா. (உக)

திரிவித வுலகத் தரிதொரு ஞானி
 தேர்விடத் தென்றுமோ ரொன்றை
 யுணா செயிற் பிரம வித்தையொத் தரிதோ
 வென்றுமிவ் வுலகுணாப் பதனை
 வரிசொல்கீ தையிலும் பிரமசா தகரி
 னார்க்குள் வருத்த மென்பதனைற்
 பெரியதோர் வருத்த மெனைமறை துணிந்தப்
 பிரமநா னெணவிருத் தவினே.

எ-து. சொர்க்க மத்திய பாதாளமென்று மூன்றுவித மாயுள்ள உஸக்த்தின்கண்ணும் விசாரிக்கு மிடத்தில் ஒரு ஞானிக்கைடத்தல் அரிதென்றும், ஒரோர் அரிய வித்தையி ஜெப்பார்த்துச் சொல்லுமிடத்துப் பிரமவித்தைபோல் ஈதரிதோவென்றும் இவ்வுலகத்தார் வழக்கமாகச் சொல்வதனைலும், அரிகூறிய பகவற் கீதையிங்கண்ணும் பிரமசாதகரினும் யாவருக்கு உள்ளன வருத்தங்க னென்பதனு வூம், அவ்வித்தைபோல் அரிதும் பெரியதோர் வருத்தமும் என்னியுள? வேதத்தை ஆராய்ந்து இரண்டென்பது இன்று, பிரமம் ஒன்றேயென்று நிச்சயம் பண்ணி அங்குப் பிரமம் நானென்று இருத்தல்லனால், எ-து.

எவ்வகைப்பட்ட அரியவிததைகளும் மாயாகாரியங்களுள் அடக்கம், பிரமவிததையொன்றுமே மாயாகாரிய காரணங்களை யெல்லாம் கடந்த வித்தையாகவின் இத்தனது பெருமையினையும் இதனை அடைந்த ஞானியினது பெருமையினையும் வேதாகமங்கள் சூறுதலன்றி யலகத்தாரும் வழக்கமாவெடுத்துக் கூறுதலின் ‘இலகுஞாப்பத ஞல்’ என்றார். மூங்ஸா வேதாகம சிச்சயார்த்தம் பண்ணிக்கொண்டு பிங்ஸாச சமாதி நிட்டைக்கூடிடப் பெறிய வருத்தத்துடனே மாயாகாரிய காரணங்களை யெல்லாம் நீத்து அரிதாகிய பிரமவிததையை அடைந்தவனே மூவுலகத்தும் அரியன், அவரே டரஞ்சாளி யென்பதும் வேதநிச்சயாத், நம் டங்ளிக்கொண்டு பிரம நானென்று இருத்தந்துப் போரியவருத்தம் இன்மையானும், அங்ஙனம் இருத்தல்ல யாவாக்கும் எளிதிற் கூடுமாகவினும் இந்நிச்சயம் மாயாகாரிய மாகிய மஸ்ததைக் கொண்டாகையாலும் இது பிரமவிததை அங்கெந்ததும், இந்நிச்சயமுடையார் அபரஞ்சானிகளான்தும் கண்டுகொள்க. ‘திரிவிதவுலகத்தறி தொரு ஞானி’ என்றதற்கு உதாரணம்: பரமார்த்த தரி சங்கம். “காரண மிறங்கொன் நிற்குங் காட்சியிற் படாத வொங்றைச், சேர்பவர் வருத்தம் வேறு செப்பிடலா வதன்று, லோவரிதிதுதான் வாழுமுயிர்களா லாவதன் ரே, வாரவர்பெருமை தண்ணை யளவறுப்பவர்களையா”² மற்றும் வருவாவவற்றுற் காண்க. (ந. 0)

வருத்தமொன் றின்றிச் சாரலாம் பிரம

மென்றயன் வகுத்தகீ தையினுா

டோத்த தெற்றினுக்கா யெனிற்பர ஞான

முணர்பவர்க் குன்னுத வுதாத்த

சுடு

வைராக்கியதிபம்.

னிரோத்திடு தொழில்களான்றும் வேண்டா
நீத்துவாளாவிருத் தலினை [து
ஸருத்தமற் றதனுக் கோர்ந்துநு றெளித
லாகநீ துணிந்தனை போலும்.

எ-து. ஒரு வருத்தமும் இன்றிப் பிரமத்தை அடைய
லாமென்று பிரமன் வகுத்துக்க்றிய பிரமகிதையிள்கட
சொல்லியது என்னத்துக்காக வென்று கேட்டபாயானால்
பரஞானத்தை அறிவோர்க்கு மனத்தால் நினைத்தனும்
வாக்காற் சொல்லுதலும் முறைவழுவாது காயத்தாற்
செய்யும் தொழில்களு மாகிய இவற்றுள் ஒன்றுமினும்
விரும்பாது விட்டுச் சும்மாவிருத்தவினால். அங்குள்ளம்
அருத்தமிருக்க அதனை அறியாது நீ இங்செய்யுள்கு அரு
த்தம் வேத்ததை ஆராய்ந்து நிச்சயம் பண்ணிக்கொள்
நுதலாக இங்குள்ளம் அறிந்தாய் போலும், எ-று.

மனத்தால் நினைத்தல்—கிரியாட்யோகம். வாக்காற்சொ
ல்லுதல்—வேதாகமங்களை யோதி நிச்சயம் பண்ணப்பட
ட்ட அபரஞானம். காயத்தால் செய்தல்—சரியை கிரி
யைகள். இசசரியை கிரியை நீயாகங்களையும் அபரஞான
த்தினையுங் கடந்தது பரஞான மாகவிள் அப்பரஞான
முனர்வோர்க்கு அம்முக்கரணங்களும் அசைவின்றி யிரு
க்க வேண்டு மாகவிள் ‘ஒன்றும் வேண்டாது வாளாவி
ருத்தவினால்’ என்றார். வாக்கு மனம் மாயா காரியம்,
இவற்றால் நிச்சயம் பண்ணின ஞானம் ஞானமன்றாகவின்
இப்பாட்டிழ்கு அருத்தம் ஈதன்றென்று கூறவேண்டி ‘நீ
துணிந்தனைபோலும்’ என்றார். முக்கரணங்களும் அசைந்
தவிடத்து வருத்தமென்பதும், அவை அசையாது நின்ற

விடத்து வருத்தம் இன்றென்னும், கண்டுகொள்க. ‘வருத்தமொன்றின்றிச் சாரலாம்’ என்றதற்கு உதாரணம். சொருபானந்த சித்தியார். “ஆதலால்திபு மறிவெலாக்கைவிட்டறி விலூக்கறிவதாய் கிழ்ற, பேதமில் பிரம்பொன்று மேகாண்பான் பெறும்பெறி விண்பமாய்ப் பிறத்தல், சாந்தல்திருக்கு மத்தீன்யோர் வருத்த மின்தியே சாரலா மிருக்க, வாதரித் திரியா ரத்தமேவிரும்பி யணத்துக்கத்திலே யமைவார்.” (ஈக)

சிறியவர் மணற்சோ நுண்டுதேக் கிடல்போற்

நேர்ந்துது ரெளிந்தமாத் திரத்தி
ங்றிதரிற் சிவமும் விடயமா மென்தீ

தகத்திரு ளாருதுவைத் தந்தோ
வுறுமகம் பிரம மெனவுவைத் திறுமாங்

துறைதலோ ஞானமஞ்ச ஞானம்
துறவினை யுருது மாடுமே வாயாற்
சுட்டானி னிருடுமிங்குடுமே.

எ-து. சிற்றிலிமழக்கின்ற சிறுபெண்கள் மணலாகிய சோற்றினை வயிறு நிறையவன்டதுபோலுண்டு ஏட்டமிடு கின்றதுடோல் வேதத்தினை ஆராய்ந்து நிச்சயம் பண்ணி க்கொண்ட மாத்திரத்திலே அறிவினால் அறியப்படுவன வெல்லாம் விடய மாகலிற் சிவத்தினை அறியத்தொடங்கில் இதுவும் விடயமாமென்று இதனை அறியும் அறிவை விட்டு உள்ளிருளாகிய அவித்தையை நீங்காது வைத்துக் கொண்டு அங்தோ அவ்விடத்துப் பொருந்தாங்கிற நான் பிரமமென்று சொல்லி இறுமாங்கு கொண்டிருக்குதலோ ஞானம்? அஞ்ச ஞானமானது துறவினை அடைந்தாலன்றி

நாசமாமோ? இருள் வீட்டினிடத்து இருந்துகொண்டு வாயினால் விளக்கென்றால் அவ்வாருள் நாசமாமோ ஏ சொல்வாயாக, எ-து.

சிறியவர் சோறல்லாத மண்ணச் சோறுக்டாவித்துத் தாம் உண்ணுதிருந்தும் உண்டதுபோல் டாவித்துப் பிற காண ஏட்ட மிடுகின்றதுபட்டால் இவரும் அபர் ஞாஸத் தெட்ட டரஞ்சானமாகப் பாவித்துப் பிரமாணந்தம் ஸபியா திருந்தும் ஸபித்ததுபோல் டாவித்துட் பிரர்க்குச் சொல்கின்றானாக் கொள்க. மாயாக சாரியக்களாகிய எல்லா வற்றையும் துறர்து அஞ்ஞானத்தைக் கெடுக்க வேண்டுத் தின் ‘துறவில்லையிருது மாயுடோ’ என்று. (ஈ)

ஞானத்தால் அஞ்ஞானத்தைக் கெடுப்பதன்றித் துறவு ஞான் அஞ்ஞானத்தைக் கெடுக்கலாமோ அவன்ற சிட்டின் நோக்கிக் துறவுதானே ஞான மென்று மேற் கூறுகின்றார்.

ஞானியே யெவரும் வணங்குதற் குரியோ
எவி லுமா செளாசமில் பெரியோன்
மானிலத் தவன்று னுடல்விடிற் குகைப்பால்
வைக்கவென் மறைப்படி புரித
ருஞும்வே தாந்தப் பெரிருட்ணின் திடினுஞ்
சாற்றினில் வாழும் ந்தனர்க்கின்
ருநதாற் றுறவு பெற்றநற் றவாரே
யமலவீட்டைடியானா னிகளே.

எ-து. துறவியாகிய ஞானியே யாவராலும் வணங்குதற்கு உரியோன், அவனே அசத்தமில்லாத பெரியோன். அவன் சூழியின்கண் காயத்தைவிட்டு நீங்கிய காலத்தில்

அதனைக் குகைக்கண் வைக்கவேண்டுமென்று வேதஞ் சொன்னபடியே செய்குதலும் வேதமுடிவிலே விளங்கா கின்ற மெய்ட்டொருளை உணர்த் தரஞானிகளாயினும் இல்வாழ்க்கையினோ யுடைய அந்தணருக்கு இல்லையான பழியினுலே துறவினோ அடைந்த நஸ்ல தவத்தினை உடையோரே சினமலமாகிய வீட்டின் அடையும் ஞானிகள், எ-று.

துறவினேய் ஞானியல்லானுமினும் இல்வாழுக்கையுடையோன் ஞானியாயினும் இவர்க் குவன் வணங்கவேண்டுத் தவின் ‘எவரும் வணங்குதற் குரியோன்’ என்றும், அவன் இறந்தகாலத்தில் அவனாது காயத்தைக் குகைக்கண் வைத்து அதனால் நல்லியில் தேங்காய் உடைத்துப் புசித்துப் பின்பு மூழகாமல் யீடு புகுதலீன் ‘ஆசௌசமில் பெரி யோன்’ என்றும், கூறினா. இல்வாழ்க்கையில் ஞானம் வருதல் ஏகடீதசமாகையாலும், துறவின்கண் ஞானம் வருதல் வெகுவங்கையாலும், துறவினோ ஞானமென்றா. ‘ஞானியே யெவரும் வணங்குதற் குரியோன்’ என்ற தறகு உதாரணம். சமாதி “ஒழுக்கமீம் புரிந்தோனுத ஸதனைவிட் டொழிந்தோனுத, லீழுக்கஞ்செய் மூக்கனுதல் பண்டித னந்லெண்ணில், பழிட்டருஞானந்தனின் முயல்வள் டணியத் தக்கான், ரெழுத்தகு ஞானியென்று சொல்லவேண்டுவது முன்டோ.” ‘பெரியோன்’ என்றதற் குதாரணம் “பலன்கள்வேண்டிய பரிசெலாம் டவித்திடும் பரமத்துவஞானி, கலங்கொனுமமா மந்தி திரஞ் செபித்திட நயந்தவனீராடுஞ், சலங்கொழர்த்தமா மவன்றிருமேணியே சகலதெய்வமுஞ் செவ்வாய், மலர்க் தவாசக மறுபிறப்பென வருமயற்பிணி மருந்தாகும்.” ‘குகைப்பால் வைக்க’ என்றதற் குதாரணம். மெய்து

ஞானவிளக்கம். “பிறவி வாத பிரமீ சனுட, விறுதியா வனற் றீண்டிடலைக்கணு, மறுகிவிற்கிடை கோடியனல் தாய்ச, செறுவு செய்யுமத தேசமென்றேதினூ” எ-ம்., “முன்னமே டாக்மா மூரல் செய்யுா”, பின்னது வேவு வேண் டிடுமே டேசிடா, யான்னமீத யிவவுட வறிவா ஸ்ட்டது, பிஸ்னினிச சுடுயது பின்முடையாகுமால்” எ-ம். வரும். மற்றும் ஏறுவதைற்றுத் சாண்க. (நூ)

ஞானத்தியக்கணம் யாதென்றுகேட்ட சீடனை நோக்கிக் கூறுகின்றா.

தேர்ந்திடி னபரம் பரமென விரண்டாய்த்
திசழ்தரு ஞாவுமாய் கவற்றுா
டோர்ந்திடு மறையா தியகலை யபர
முயிர்பர ணைடுவிர வயிக்கங்
கூர்ந்துணை ருணர்வே பரமதைத் தெளியக்
கூறன்மாத் திரங்கலை ஞானஞ்
சார்ந்துணர் வரிதப் பரஜையோர்ந் தன்றிச்
சாற்றினவ் வயிக்கமாம் தலமே.

எ-து. யிசாரிக்கு மிடத்திஞானந்தான், அபரஞான மென்றும் பரஞாஸ்ரெமன்றும் இரண்டு பிரகாரமாய் விளக்கங்கா நிற்கும். அந்த அபரஞான பரஞானங்களின் இலக்கணம் யாதென்னின் அவ்விரண்டி னுள்ளும் ஆராயப் பட்ட வேதாகமமுதலிய கலைகளை யோதியுணர்ந்து பொருணிச்சயம் பண்ணுதல் அபரஞானம். ஆனால் அபரஞானத்திற் பயனில்லையோவென்னின் பரஞானத்தைத் தெளிவுபடச் சொல்லுதன் மாத்திரமே யாம். ஆனால் அவ்

வைக்கியத்தை அறியும் கெறி யாதென்னின் பொருந்து
அறிந்தற்கரிது மேற் கூறிய டரணை அறிந்தாலன்றிச் சொல்
இுமிட்டத்தில் அந்த ஜூக்கியமாகிய தலம், எ-து.

‘ஆங்கு’ என்பது அசைந்திலே. (நச)

ஆனால் அந்தப்படியை அறியுநெறிதான் எங்ஙனமென்ற
டிட்டணை சோக்கிக் கூறுகின்றாரா.

அடுத்தவிச் சீவன் றன்மையோர்க் தன்றி
யறியோணப் பரணையஞ் ரூனை
கெடுத்தலை சீவன் றனையுமோர்க் தொருவர்
கிட்டொணை கானவினிற் சுழுத்தி
யுடைத்துமற் றெவனுக் கவனவஞ் ரூனை
முடைக்குமுட் கரணவா தனைக
டுடைத்திடி னபாவ மெனப்படு நனவிற்
சுழுத்தியு மெளிவந்து தோன்றும்.

எ-து. இட்ட வுடம்பிள் கண்ணே பொருந்தியிருக்கின்ற
இச்சீவனாது இயல்லபை அறிந்தாலன்றி அட்டரணை அறியக்
கூடாது. ஆனால் அச்சீவனை அறியுமுறைமை எங்ஙனமென்னின் அஞ்ஞானத்தைக் கெடுத்தாலன்றிச் சீவனையும் அறி
ந்தொருவரும் கிட்டக்கூடாது. ஆனால் இந்த அஞ்ஞானத்தைக்
கெடுக்கு முறைமை எங்ஙனமென்னின் நனவிற்கு
முத்தி எவனுக்கு உடையது அவன் அவ்வஞ்ஞானத்தைக்
கெடுப்பன். ஆனால் அங்ஙனவிற் சுழுத்திவருநெறி எங்ஙனமென்னின் அந்தக்கரண வாதனைகளை ஒழித்தால் அபாவ மென்று சொல்லப்படும் நனவிற்குசுழுத்தியும் எளிதில் வந்து உதயமாம் எ-து. (நட)

சுஅ

வைராக்கியத்பம.

ஆனால் அந்தக்கரணவாதனை யொழிக்குநெறி எங்ஙன மென்ற சீடனைநோக்கிக் கூறுகின்றா.

யோகசா தனையால் வாதனை கரணக்
கொழியுமவ் வியோகமு மிருமைத்
தாகுமே கிரியை ஞானமென் பேதத்
தாதனு தியதொழில் யோக
மேகமாம் பொருட்டேர் ததுவிது வெனுஞ்சுட்
ஷ்ரத்தன்மற் றைபதிரு வகைக்கும்
போகவேண் ஷுடுமைம் புலன்களு மிறங்தப்
புலனவா வொழித்தலாற் போமே.

எ-து. யோகசாதனையினால் அந்தக்கரணங்களுக்கு வாதனையொழியும். ஆனால் அவாவியோகத்தின் இலக்கணப் யாதென்னின் அந்தயோகமும் கிரியை ஞானமென்னும் இரண்டுபேதத்தால் கிரியாயோகமெல் றும் ஞானயோகமென்றும் இரண்டு பிரகாரமாயிருக்கும். அந்தக்கிரியாயோக ஞானயோக விலக்கணங்க ஸியாவையெனின் கிரியாயோகம் இயமம் நியமம் ஆதனம் பிரான்யாமம் பிரத்தியாகாரம் தாரனை தியானம் சமாதி என எண்வகையாய் இருக்கும். ஞானயோகத் ரகமாயுள்ள மெய்ப்பொருளை வேதர்கமங்களை ஆராய்ந்து நிச்சயம் டண்ணிக்கொண்டு பின்னா ஞான நிட்டடைசுடி அதுவென்றும் இதுவென்றும் சுட்டி அறியும் சுட்டறிவெல்லாம் இறந்து கரணம் அசைவறநிற்றல். ஆனால் இவ்வியோகத்தை அடையுமாறு எங்ஙனமென்னின் அந்த இருவகையோகத்தினை அடைதற்கும் ஜம்புலன்களும் இறந்து போகவேண்டும். ஆனால் இவ்வைம்புலன்களும் இறந்துபோம்படி செய்த

ற்கு உபாயம் எங்களமென்னில் ஜந்தவாவினையும் ஒழித் தலினால் அப்புலன்களைத்தும் இறந்துபோம் எ-து.

‘ஆதனையீ’ எனவே இயமாதி வருவிக்கப்பட்டது. புள்ளிகள் ஜந்தாகையால் அவற்றின்கட்செல்லும் அவர் வும் ஜந்தாயிற்று. ‘யோகசாதனையால் வாதனை கரணக் கொழியும்’ என்றதற்கு உத்தாரணம். குறுந்திரட்டு “அண்டமென் டிக்கெங்கண்ணு மடங்கச்சுனியமதாகக், கண்டு கொண் டிருக்கக்கண்ட சுருத்தையு மறவே விட்டா, ஸண்டமென் டிக்கெங்கண்ணு மாய்னின்ற வானங் தத்தைக், கண்டுகொண் டிருக்கும்வண்ணங் கணத்தில்வங்குதிக்குமன்றே.” மற்றும் வருவனவற்றுற் கான்க.

அந்தவாயினை அறுக்குமாறு எங்களமென்ற சீடனோக்கிக் கூறுகின்றார்.

ஜம்புல னடல்வேண் டும்விட-ல் வேண்டு
மொருங்குவேண் டியவைனைத் தையுமென்
றும்பரும் பரவு மொருதமிழ் வேத
முராத்தலா னேரிரு வகையா
நம்புறச் சார்பை வெறுத்தவா வறுத்தைம்
புலலெழித் தொழுங்கினு டருமச்
செம்பொருள் காண்ப தறிவறி யாமை
சிதைத்தல்வீ டெனத்திகழ். தருமால்.

எ - து. வீட்டையக் கருதினேன் ஜம்புலன்களையும் அடல் வேண்டுமென்றும், அவ்வைந்தினையும் அடுதற்கு அவற்றுல் அனுபவிக்க விரும்பி வைத்த பொருள்கள்

அனைத்தினையும் ஒருங்கே விடல்வேண்டு மென்றும், தேவர்களும் தோக்திரமடண்ணானின்ற ஒட்டற்ற தமிழ்வேத மாகிய திருவன்றுவப் பயல் கூறுதல்ல, உயிர்ச்சாபு பொருட்சாபு எஃ நிருவகையாயுள்ள ஸமது புரச்சாபு பினை முன்னா வெறுத்துச் சுழந்து பின்பு அ, ஸ்கண் வைத்த அவாவினை அ, வத்து பிள்பு டஞ்சேர்திரியங்களையும் விடயங்களைக் காணும்போறும் எழுந்து செல்ல வொட்டாது உள்ளடக்கி இஷ்த முறையே ஒவ்வொன்றுக் கீத்துச் சென்று யாவராலும் அறிதற்கரிய அந்தச் செவ விய மெய்ட்பொருள் அறிவது ரூானமெனவும், அந்த ஞானத்தால் அஞ்ஞான தைச மேகந்த்து வீட்டெனவுட் விளங்கானிற்கு மாகவின் ரூாஸ்ரும் மீடும் இவைகளை ந்று அறிவாயாக எ-று.

முன்பிருவகைச் சாபாகிய புறப்பறநினை ஒழுத்து அதற்குமேல் அழுங்கன் வைத்த அவாவினை அறுந்து அதற்குமேல் காணப்பட்ட விடயங்களில் எழுாமல இந்திரிய நிக்கிரகம்பண்ணி அதற்குமேல் முன்னா ஏறியிருந்த கரணவாதணையை ஒழித்து அதற்குமேல் ரணவிற் சுழுத்தி யைப்பெற்று அதற்குமேல் அஞ்ஞான நிவிருத்திப்பண்ணி அதற்குமேல் சிவதரிசனம் பண்ணி அதற்குமேல் ஜக்கியம் ஈடுவேண்டுதலின், ‘ஒழுங்கிணுட்ருமச் செம்பொருள் காணப் பதிவு’ என்றா. ‘விடல்வேண்டு மொருங்குவேண்டிய தணித்தும்’ என்றதற்கு உதாரணம் : தேவிகாலோத்தரம். ‘துக்கசுக் மாசைவெறுப் பென்றுகூட்டுங் துவந்துவங்க ஸிரண்டவைபோற சொல்லப்பட்ட, மிக்கதெய்வ மடவாக டன்மாதன்ம மெய்

ப்பலங்கள் வேறு வேறுளவாமல்மே, தொக்கவளமதுவாக்கும் பிறப்பெயாக்குந் தொடர் பெனவே துணிந்தந்தத் தொடர்பெயாக்குந், நக்கடோருட் சார்புயிர்ச்சார்ட்டையநீக்குந் தவந்தார்டாற் சிவம் வந்து சாருங்காணே.”¹ மற்றும் வருவனவற்றுற் காண்க. (ஙன)

அரம்பையுள் ஞானத்தின் டெட்டுத்தலி என்றால்
ஏனுபவ மாஞ்சிவ முனர்த
னிரம்புமெய் யுணர்வத் தண்டின்மீ தொன்றி
நின்றநா ரனைத்துநீக் குதல்போல்
விரும்பிரு வகைப்பற் றையுந்துறந் திருளை
வீ: டல்வீ டிவற்றையே யன்றி
வரும்பர வுரனும் வீடும்வே றறியேம்
வார்த்தைமாத் திரத்தியாம் பெறவே.

எ-து. வாழையினது மட்டைகட்கெல்லாம் உள்ளே சேஷமாயிருக்கின்ற தண்டினை எடுத்தல்போல் ஒருவன் அனுடவமாய் மாயாகாரிய காரணங்கட்கெல்லாம் சேஷமாய் உள்ளீடாய் விளங்காகின்ற சிவத்தினை அறிதலே எங்கும் பரிபூரணமாகிய பரஞானம்; அந்த வாழைத் தண்டின்மேலே பொருந்திவின்ற மட்டைகள் அனைத்தினையும் ஒவ்வொன்றாக நீக்குதல்போலத் தம்மால் விரும்பப்பட்ட உட்பற்றுப் புறட்பற்றிகிய இருவகைப் பற்றினையும் துறந்து அஞ்ஞானவிருளைக் கெடுத்தலே மோக்ஷம். இந்தப்பரஞானத்தையும் மோக்ஷத்தையும் அன்றி வார்த்தை மாத்திரத்தால் பெறவரும் பரஞானத்தினையும் மோக்ஷத்தினையும் வேறேநாம் அறிகிலேம் எ-து.

‘வாாத்தை மாத்திரத்தால் பெறவரும் ஞானம் மோ
க்ஷம்’ என்றது சாவத்தையும் பிரமமென்று அறியாதிரு
ந்ததே அஞ்ஞானமென்றும், சாவத்தையும் பிரமமென்று
அறிந்ததே ஞானமென்றும், இங்ஙன மறிந்தடோதே
அஞ்ஞானங் கொடுமென்றும், கூறிக்கொண்டிருத்தலே. ()

இருவகைச் சார்பா மொருபுறப் பற்று
மிகையதாங் கடையுடற் பற்றும்
விரிகர ணைக்க ளாகுமுா-பற்று
மெனத்திரி விதம்விளங் கிடுமித்
திரிவிதத் தினையுங் காத்திரங் கரணஞ்
சேர்த்தியொன் ரூக்கொடு-பற்றும்
வருபுறப் பற்று மெனவிரண் டாக
மதிப்பரவ் வணங்துற வையுமே.

எ-து. உயிர்ச்சாாடு பொருட்சாாடு என்னும் இருவகை
ச்சார்பாகிய ஒரு புறப்பற்றெனவும், இடைப்பற்றிருக்கிய
கடையாகிய உடற்பற்றெனவும், விரிந்த கரணங்களாகிய
உடற்பற்றெனவும், இங்ஙனம் பற்றுக்கள் முன்றுவிதமாய
விளங்காதிற்கும். இம் மூவகைப் பற்றினையும் காயத்து
டனே கரணத்தைச்சோத்து ஒன்றுக்கெகாண்டு உடபற்
றெனவும் இங்ஙனம் புறப்பற்றெனவும் அந்த முறைமை
யே துறவினையும் உட்டுறவெனவும் புறத்துறவெனவும்
இரண்டாகக் கருதிச் சொல்வர் பெரியோர் எ-று.

காயத்தோடு கரணம் ஒற்றுமையாகவிற் ‘காத்திரங்
கரணஞ் சேர்த்தி’ என்றார். ‘இரண்டாக மதிப்பர்’ என்ற
தை இருதலையுங் கூட்டுக. பற்றுக்கள் ‘திரிவிதமாய் விள

ங்கும் என்றதற்கு உதாரணம் : சமயாசாரம். “புத்தி ரா மனையாளாதிப் புறசுசற்றப் பற்று நீக்கி, யித்திரண் மலவுடம்பா மிடைச்சுற்றப் பற்றும் விட்டே, யொத்து யிர் விடாதபாச கரணவுட் சுற்றுமோய்ததுத், தத்துவ மாயிருத்த றவத்தவா சரிதை யையா” மற்றும் வருவன வற்றுற் காண்க. (ஏக)

இருவகைப் பற்றி லொருவனே ஞானி
 யெனப்படிற் புறப்பற்ற தேனு
 மொருவுத விலரு மெவணமப் பெயருக்
 குரியர்வே ரொன்றுமில் கொடியுங்
 நருமிலை மலர்கா யெனினகப் பற்றி
 றவப் புறப் பற்றையுங் தணவார்
 மருவினு மஃதோ ரொருவர்வே ரன்றீர்
 மலர்க்கொடி வாடிரு வகையே.

எ-து. உட்பற்றுப் புறப்பற்றுகிய இருவகைப் பற்றுக் களும் இல்லாத ஒரு புருஷனை ஞானியென்று சொல்லப் படுமானால் புறப்பற்றுயினும் நீங்குதல் இல்லாதாரும் எந்த முறைமையால் அந்த ஞானியென்றும் பேருக்கு உரியராவார். ஆனால் புறப்பற்றிருக்க அகப்பற்றை யொழித்தோர் ஞானிகள் அலாரோவென்னில் ஒரு வேராயினும் இல்லாத கொடியும் இலை மலர் காய்களைத் தருமானால் அகப்பற்றில்லாத தவத்தோர் புறப்பற்றின்னயும் விட்டு நீங்கார். ஆனால் புறப்பற்றிருக்க அகப்பற் றெழித்தோர் இல்லையோவென்னில் புறப்பற்றிருக்க அகப்பற் றெழித்தலை ஒரொருவர் அடைந்தாராயினும் வேரினை அன்று அறுக் கப்பட்ட மலர்க்கொடி சிறிதுபோது வாடாதிருக்கு மு

குச

வைராக்கியதீபம்.

நெறமேபோல் அகப்பற்றெழுதித்தோர்க்கும் புறப்பற்றுச் சிலஙாள் இருக்கும் எ-து.

வேளான்று மில்கொடி இலை மலர் காய்களைக் கொடா ததுபோல் காரணமாகிய அகட்டற்றெழுதிந்தால் அதனது காரியமாகிய புறப்பற்று இராதென்று குறிப்டாற் கூறி ‘வேளான்று மில்கொடியுங் தருமிலை மஸர்காமெனி னகப் பற்றிறவர் புறப்பற்றையுங் தனவார்’ என்று அவரைப் பரிகாசம் பண்ணினாரா. வேரங்றீரா மஸர்கொடி அறுத்த தருணைத்திற் பசசென்று சிறிதுபோது வாடாததுபோல் தோன்றிப் பின்பு உலர்க்கு டோகின்றதுட்டால் அகப்பற்றெழுதித்த தருணைத்திற புறப்பற்றுச் சிலஙாள் இருத்தல் போலத் தோன்றி கீங்குமென்றதறிக் அகப்பற்றெழுதித் தோர்க்குப் புறப்பற்றின்மேல் பிரவிருத்தி இல்லாமையால் அவாக்கு அஃதின்றைக் கொள்க. (சா)

வேறநக் கொடிவா தெவினுட் பற்கை
விடுக்கின்மற் றையபற்று நேரே
சோருத வியல்பா மதனையே முன்னர்த
தொலைக்கவேண் வெதெனிற் கடுமுட்
சாருமோர் கொடியின் கிளையனைத் தையுமுன்
றறித்தொழித் தலதத னிடையா
ரோர்தனி வேர்கொள் னரிதரி தகப்பற்
எறுழித்தலும் புறப்பற்ற துறவே.

எ-து. காரணமாகிய வேறந அதன் காரியமாகிய கொடி உலர்க்கு போதல்போல் காரணமாகிய அகப்பற்றினை முன்பொழித்தால் அதனது காரியமாகிய புறப்பற்றும்

உடனே நீங்குதல் சுபாவமாகவின் அந்த உட்பற்றினையே முன்பு ஒழிக்க வேண்டு மென்பையானால் கடியமுட்கள் பொருந்திய ஒரு கொடியினது கிளைக ளைந்ததையும் முன் னர் வெட்டி நீக்கினால்நிரி அதனடுவே பொருந்திய ஒப்பற்ற முதல் வேரினைப் பிழுங்கிக் கொள்ளுதல் அரிது; அதுபோல் முன்பு புறப்பற்றை ஒழித்து அகப்பற்றை ஒழிப்பதன்றிட்ட புறப்பற்றிருக்க அகப்பற்றை முன்பு ஒழித்தலும் அரிது, எ-று.

ஆனால் நீர் முட்கொடியைத் திருட்டாந்தம் கூறியது என்னை? அஃது இல்லாத கொடியினது வேரினை முன்பு பிழுங்கிக் கொள்ளுதல்போல் புறப்பற்றிருக்க அகப்பற்றை ஒழிக்கக்கூடாதோ வென்ற சீடனை கோக்கிக் கூறு கிண்ணர். (சக)

முள்ளில்சில் கொடிவேர் கொள்ளின்முற் சனக
ன் முதல்வோ ரொருவர்மற் றேருத
முள்ளமா சண்கா வியல்பினு னகப்பற்
றேழிப்பினு முனமெனை் யுறமுங்
கள்ளனஞ் சினர்பற் பலரும்வீ டடையுங்
கதியதன் மையிற்றுற வளங்த
தெள்ளியோர் புறப்பற் றேழித்தலே முதற்கட்
செப்பின ராவர்க்குமொப் புறவே.

எ-று முள்ளில்லாத சில கொடியினது வேரினை முன் னர்க் கொடிதறித் தொழியாது பிழுங்கிக் கொள்ளுதல் போல் சனகராஜா முதலிய ஒரொருவர் ஒப்பற்ற தமது உள்ளத்தின்கட் காமம் வெகுளி மயக்கமென்னு முக்குற் றங்களும் பொருந்தாத இயல்பினுல் புறப்பற்றிருக்க அக.

குசு

வைராக்கியதீபம்.

பபற்றினே முன்னா ஒழித்தாராயினும் என்னெப்போலும் முக்குற்றங்களையுடைய மனத்தினா பலரும் வீட்டினை அடையுமாக்கம் அஃதன்றுகளின் துறவினது இலக்கண நக்ளை யெல்லாம் அறிந்து அளவிட்ட தெளிவுத் தமிழினையுடைய திருவள்ளுவாயாயனா புறப்பற்றெழுதித்தே அகப் பற்றெழுக்க வேண்டுமென்று புறப்பற்றெழுதித்தலை அகப் பற்றெழுத்தற்கு முதறகட்ட கூறினா யாவருக்கும் சம்மத மாக, எ-று.

‘உள்ளமாசனுகா’ என்றதனால் நின்மலசித்த ரெஞ்சும், ‘கள்ளநெஞ்சினா’ என்றதன்மையால் மலினசித்த ரெஞ்சும் அறிந்துகொள்க. நின்மலசித்தாகள் ஏகட்டசிகளாய் எவ்வகைப்பட்ட பற்றுக்களிருந்தாலும் அவற்றின் கண் அவாவிர்றித் தெய்வக்குதியாய் யட்டைத்தலினாலும் மலினசித்தாகள் அநேகராகலாலும் விட்டதற்றுக்களின் மேலும் ஓரோகாலீஸ் அவாவுதலினாலும் அவா வீட்டையுமாக்கம் யாவாக்கும் மாக்கமள்றென்றா. அறம் பொருளின்டம் வீடென்னுப் காண்கிணையும் தெளிந்தவராகவின் ‘தெள்ளியோா’ என்றா. புறப்பற்றிருக்க அகப்பற்றெழுந்தோக்கும் சம்மதமாகவில்லை ‘எவாக்கு மொட்டறவு’ என்றா. மற்று என்பதைசொல்லி. ‘உள்ளமாசனுகாவியல்பினுன்’ என்றதற்கும், ‘கள்ளநெஞ்சினர்’ என்றதற்கும் உதாரணம் வாசிடம். “வெம்புதல்போய்த் தண்ணெண்ற வுன்மனதுக் கிவவுக வியாபா ரங்கள், செம்புகர்வே முத்தினுக்கான் குளப்படிடோற் ரேன்றுமாற் நீனைநெஞ்சுக்க, கம்புவியிற் ரெழுவிஸ்திதே யாயினுநீச் தரிதாகு மாவின்பாதப், டைம்புனலுங் கிழக்கொதுகுக் கெல்லை காலா கானுத பரவையன்றே” எனவரும். மற்றும் வருவனவழிருந் காண்க.

(சு)

விடத்தகு மகப்பற் றினைமுனம் புறப்பற்
 ரேழிப்பதெற் றினுக்கென விளம்பல்
 படிற்ரெழுக கிளர்சம மதமும்வா னவரும்
 பயிலில்வாழுக் கையும்விடுக் குதலென்
 நெடுத்துமைக் கறிவா சாரமோ தியசொற்
 கிழுக்குமா குதலீன்மா சியலபாத்
 துடைத்தங்கையர்க்கு நிந்தையிலொழுக்காச்
 சொல்வர் முன் புறல்புறத் துறவே.

எ-து. முன்ன ரகப் பற்றினை ஒழிக்கத்தகும் புறப்பற்
 றினை ஒழிப்பது யாதுக்கென்று சொல்லுதல் கூடாவொ
 மூக்கத்தாக்குச் சமமதமும் வானவராயிரும் தாழுன்
 பழகிய இல்வாழுக்கையையும் விடுத்தல் செய்யவேண்டு
 மென்று எடுத்து மகாதேவா மகாதேவிக்கு ஞானசாரங்
 கூறிய சொல்லுக்குச் சூற்றமுமாதலீன் முக்குற்றங்களை
 யுஞ் சுபாவமாக நீத்த நின்மலசிததாக்கு முன்னர்ப் புற
 த்துறவடைதலை இகழுக்கியில்லாத நெறியாகச் சொல்வா
 பெரியோ, எ-து.

இழுக்க முடையாருக்குச் சம்மதமாகலாலும் ஈசரவா
 க்கியத்திற்கு மாறுபாடின்மையாலும், நின்மலசித்தாக்கு
 மொழுக்காகலானும், முன்னாப் புறப்பற்றேழித்தலே
 நன்னெறியென்பது காணக. ‘புறப்பற்றேழிப்ப தெற்றி
 ஆக்கு’ என்றதற குதாரணம்: தேவிகாலோத்தங்கம். “சம
 யாசார சங்கற்பவிகற்பழு, மமையாதாங்குல வாசாரமா
 னது, மிமையாதாரும் விடாதவில்வாழுக்கையு, மமையார்
 தோளாய் விடுதலாசாரமே.” மற்றும் வருவனவற்றூற்
 காணக. (கண)

இது

வைராக்கியதிபம்.

ஒன்றிய பாச விருட்டுரங் திடுதற்

குபாயமைம புலச்னாடுக் கிடுத

லொன்றல திலையென் றதுசெய்வோ னவைவே
ண் । ஸைத்து முள் வி ॥ ரதுவைத் துறுத
லென்று மெவ் விடத்து மெஜை முத லுயிஃக

ளொவற்றையுங்கொலைசெயேன் வெருட்டே
னென்று சொல் விரதி யொருவனு பெராறுங்கை
யிடையினேர் படைகொனு மியல்பே.

எ-து. உயிரோடு பொருந்திய அஞ்சூளவிருளீப் பொ
க்குதற்கு உபாயம் டஞ்சேந்திரியங்கள் நிக்கிரகம் டண்
ஆதலோன்றுமே அன்றி வேறே உடாயமில்லையென்று
அவ்வைந்தினையு நிக்கிரகம் டண்ணுடோன் அந்தப் பஞ்சேந்திரியங்களால் விரும்பப்பட்ட பொருள்களைத்தினையும்
முன்விட்டு நீங்காது வைத்துக்கொண்டிருத்தல் எக்
காலத்தும் எவ்விடத்தும் என்னை முதலாகிய வியிர்கள்
எவற்றினையும் கொல்லுதல் செய்யேன், பயப்படச் செய்
யேனென்று சொல்லாங்கின்ற கொல்லாவிரதி யொருவன்
எக்கர்லமும் கையின்கண் இடைவிடாது ஒப்பற்ற வாளா
யுதம் பிடித்துக்கொள்ளு முறைமையாம், எ-று.

உயிரகளைக் கொலைசெய்யேன் வெருட்டேன்று
சொல்லாங்ற கொல்லாவிரதி அவைசெய்தற்கு ஏதுவா
கிய வாளினைவிடாது கையிற்கொள்ளுதலின் அவன் அவை
செய்வானென்றும் அவன் தொல்லாவிரதி யல்லனென்
றும் அறிகுதல்போல் பஞ்சேந்திரியங்களை நிக்கிரகம்பண்
ணத் தொடக்கினேன் அவற்றால் அனுபவித்தற்கு ஏது
வாகிய விடயங்களைக் கைவிடாது வைத்துக்கொண்டிருத்

வைராக்கியதீபம்.

ஞகூ

தலின் இவன் அவைகளோ விரும்புவானென்றும் இந்திரிய நிக்கிரகியஸ்லென்றும் அறிந்துகொள்க. (சச)

விடயங்களோ அனுபவியாது வைத்துக்கொண்டு ஞானசாதகம் பண்ணக்கூடாதோவென்ற சீடனோக்கிக் கூறுகின்றார்.

சாதக தசைக்கண் விடயமே தடையாஞ்

சாத்திய மானபின் புசித்தற்

காதல்வைத் திட்டனப் பிரமவா னந்தத்

ததிகமோ விரயவா னந்தங்

கோதில்வீட் டின்பம் பெறுகலா விடினுங்

கூடுதற் கெனிற்கரி பிழைக்கிற்

நீதிலோர் சிங்க மதனையே யன்றித்

தேடுமோ தேரையூன் றினவே.

எ-து. ஞான சாதக தசையின்கண் விடயங்களே அதற்குத் தடையாகுமாகவிள் அவற்றினை வைத்துக்கொண்டு சாதகம் பண்ணக்கூடாது. ஆனால் அவ்விடயங்களைச் சாதகதசைக்கண் அனுபவியாது சாத்தியமான பின்பேனும் அனுபவித்தற்கு வைத்துக்கொள்வையானால் அச்சாத்திய தசைக்கண்ணே உதயமான அந்தப் பிரமானந்தத்தினும் இந்த விடயானந்தம் அதிகமாக வேண்டுமாதலின் இந்த விடயானந்தமே போதும், அந்தப் பிரமானந்தத்தை அடைய ஞானசாதகம் பண்ணவேண்டுவதே யில்லை. ஆனால், சாதகம் பண்ணிக்கொண்டு வருமிடத்துச் சாத்தியம் கை கூடிக் குற்றமற்ற வீட்டின்பம் வந்து லபியாதகாலத்தாயினும் பொருந்தி அனுபவித்தற்கு அவைகளை வைத்துக் கொள்வே னென்பையானால் யானையிலை இனாயாகத் தே

இசு சென்ற குற்றமில்லாத ஒப்பற்ற சிங்கம் அந்தயானே தப்பிட்டோயிற் தென்றால் அதனின்றே தேடுதலன்றி அற் பமாயுள்ள தோயினாலும் மாமிசுததைச் சுதான்த்தேடு மோ, எ-று.

மேலாண்யானையை இலையாகத்தேடுத்து சென்ற சிங்கம் அந்த யானைக்கையாது டோயிற்குரியிலூம் அதனின்றே தேடுதலன்றிக் கீழால் பூராயுண், திங்ஙத் தேடாதது போல் மேலால் பேரின்டத்தை அனுபவிக்கத் தொடங்கி ஞேன் அவவின்ம் தங்கு உபியாது டேரிழிற்குயினும் அதனின்றே விரும்புதலன்றிக் கீழால் விடயசுத்தை விரும்பானென்டதுங் கண்டுகொள்க. ‘பிரமஹாஸந்தத்துதிக மோ விடயயானந்தம்’ என்றதற்கு உதாரணம் நூத்துவ ரத்தினுகரம். ‘யாக்கொடு மனமு மிஹந்ததி மதர வாரி யா யொழிவற நிறைர்து, போக்காடு ஏறவ தின்றிய யமுதைப் பூரணமாகவுண் டவாதாம், வக்கிய காளன் கானும் விடய மேவுற முயல்வரோ முயல், மேக்குறு மந்த ஞானிய நாயு மொத்திடும் வாசியோன் நிலதே’ எ-ம், குறுந்திரட்டு. ‘துமங்காட்டுஞ் சடுதடிலுண் டென் பதுதுய்ட்டாக், காமங்காட்டு மய்னியுவர்ட்டப் படியே நல், லேமங்காட்டு ஞானிகளென்று விவர்கெங்கிற, காமங்காட்டும் பெறமிலர்கற்றா கலையன்றே’ எ-ம், ‘சிங்க மதனையென்றித் தேடுமோ தேரையுன்றின்’ என்றதற்கு உதாரணம்: குறுந்திரட்டு. ‘பாயங்குமா வேழமொற் றிப் பறக்குமத் தறுகண்யரளி, தேய்க்கழி வறினுங்கே கா யிலையெனச் செல்லாதாற்போ, லாயங்குநன் முதக்கி யின்ப மருங்கிட வற்றநீரார், சாங்குயர் வரிதுமொன்றித் தளர்க்கெழு தாக்கிவிட்டார்’ எ-ம், மற்றும் வருவனவற் கும் காண்க. (சுநி)

படையெடுத் தமர்க்கா் சாருமோர் வீரன
 பகைஞாச் சயங்கொளா விடினும்
 விடையெனப் பொருதாங் கிறத்தலே யன்றி
 வெங்நிட வுன்னிடா னதுபோற்
 கடையென விடய மிகழ்ந்துபே ரின்பங்
 கருதினேன் பெறுகலா விடினு
 மிடையரு ததைநா இவதலான் மறந்து
 மெண்ணுமோமண்ணிள்வாழ்க்கையையே.

எ-து. ஆயது மெடுததுக்கொண்டு யுத்தகளத்திலே செ
 ஸ்லாங்கின்ற ஒட்டற்ற யீரங்களை சுத்துருக்களீச செய்
 க்கொள்ளாத விடத்தும் இடபம்போல் அச்சத்துருக்க
 ஜோடு யுத்தம்பண்ணி அந்த ரணகளத்திலே இறந்துபோ
 தலேயன்றிப் படங்கு முதுகுகொடுக்க நினையான், அது
 போல் இழிவெவன்று அறிந்து அற்பமாயுள்ள விடயானக்
 தக்கதை இகழுந்து கைவிட்டிப் பேரானத்தத்தை அடை
 பக்கருதி ஞானசாதகங் தொடங்கிறேன் சாத்தியம் கை
 கூடி அவ்விள்பத்தைட் டெருதிருந்தானுமினும் கூணமா
 யினும் இடையிடாது அந்த இன்பத்தை எப்பொழுது
 அடைவேனன்று கருதுவதேயன்றி மறந்தாயினும் தான்
 முன்பு இகழுந்து கைவிட்ட இல்வாழ்க்கையை மீண்டும்
 நினைப்பானே, எ-து.

சுத்தவீரன் சுத்துருக்களீச சயங்கொள்ளாதவிடத்
 தும் அவாகளோடு யுத்தம்பண்ணி இறந்துபோதலேய
 ண்றி முதுகுகொடுத்தற்கு நினையான் அதுபோல் சுத்த
 விரத்தல் ஞானசாதகம் பண்ணுமிடத்தும் அஞ்ஞான
 நாசம்பண்ணிப் பேரின்பத்தை அடையாடிருந்தா அடி

சூ

வைராக்கியதீபம்.

ஞம் அந்தசு சுத்தவாதனையோடு நின்று இறங்குபோத
லேயன்றி விடயங்களை இசுசித்து இல்லாழ்க்கையில் திரு
ம்பாணன்பதும், யுத்தகளத்திலே வெங்கிடாதிறங்கோ
அக்கு மறுமைக்கண் வீரசொர்க்கவின்பம் வருவதுடோல்
சுத்த வாதனையோடு இறங்கோனுக்கும் மறுமைச் சனங்கள்
த்திலே ஏட்டின்டம் வருமென்பதும் காணக. . (சகு)

இந்திர சாலத் தொருங்கர் காண்போ
ஒனத்தனு முதற்பிர பஞ்ச
நங்கினும் கெடினும் பூரியா வாடா
நன்மனச் சனக னதியரு
மந்திரி முதலோர் மீதுழு பாரம்
வைத்தொரோ காந்தத்துள் வதியாத்
தங்கொழி லொருக்கிச் சமாதியுற் றன்றே
தவிர்ந்தனர் கரணவா தனையே.

எ-து. இந்திரசால வித்தையிலே தோ திருவிழா முத
ல்ய மங்கலமும் அக்கிணிட்டு வேவுதல் முதலிய அமங்
கலமுமாய் விளங்காங்கிற ஒருட்டனைத்தினைட் டொய்
யென்று அறிந்து விலேதமாகக் காண்போர்போல் தே
காதிப் பிரபஞ்சமெல்லாம் மாயாகாரியமாகிய பொய்
யென்று அறிந்து அவைகள் ஆக்கமாய் விளங்குமிடத்
தும் அவற்றிற்கு நாசம் வந்தவிடத்தும் பூரிட்டு வா
ட்டமில்லாத நின்மல சிததத்தினையுடைய சனகராசா
முதலோர்களும் மந்திரி முதலாகிய போகளிடத்து இரா
க்ஷியபாரத்தையெல்லாம் ஒப்பித்து ஒ கோந்தத் தான
த்தில் இருங்குக்கொண்டு தமது இராசரீகத் தொழில்களை

யெல்லாம் ஒழித்து ஞானசமாதி அடைந்தல்லவோ அந்தக்கரண வாழ்னையே ஒழித்தாகள், எ-று.

‘சளக்ஞதியரும்’ எஃ-ற சிறஃபும்மையால் பிரபசஞ்சத்தை மெய்யாகக்கருதி அதன்கண்வரும் சுகதுக்கங்களினால் சூரிப்பு உட்டங்களையடைய மலின சிததர்க்கு அட்பிரடஞ்சத்தோடும் கூடியிருந்து கரணவாதனையே ஒழித்தல் கூடாதென்பதாயிற்று. ‘இந்திரசாலத் தொருங்கா சாண்டோராள்’ என்றதற்கு உதாரணம். ஞானவாசிட்டம். “வெங்காதற் பெரும்பாம்பு நெளிபுற்றாங்கு மூட்டரம் வெறும் டொய்யென்றே, யிங்காசை யறாக்கி யெல்லையிலாப் புரமபதத் திருந்துவாழவாய், சிங்காரகங்தாட்ட நகரிருந்தெங் சிதைவுற்றென் நீதோ நன்றே, பங்காள மலைமக்கள் வாழுந்தாலென் கெட்டாலென் பாசமாயை”. மற்றும் வருவனவற்றூற் காண்க. (சன)

சொற்றிடன் மயக்க மற்றுதித் துளவச்

சுகருமொண் டாதையைத் துறவா
வற்றிருஞ் சமாதி யுற்றகப் பற்று

மொருவிவீ டடைந்தனர் சனகர்
முற்றவ முனிவால்வரு மொருநான்

முகப்பிதா விடத்தவன் வளத்தோர்
பற்றுமற் றகப்பற் றையுமுயர் சமாதி

பணியொழித் தெணியவீ டடைந்தார்.

எ - து. சொல்லுமிடத்துப் பிண்டஞானத்தை மறைக்கு மயக்கவிருளின்மி உதயமாகிய அந்தச்சுகரும் ஒன்னிய பிதாவினைத்துறந்து பெருமை பொருந்திய ஞானசமாதியை அடைந்து மற்றை அகப்பற்றினையும் நீதுகி

MAHAMACHOPADHYAYA

வீட்டினை அடைந்தார் சனகர்முதலிய தவமுனிவா நால் வரும் ஒப்பற்ற நான்குருகுக்கண்ணியுடைய தமது பிதா விடத்தும் அவன்து செல்வத்தினிடத்தும் ஒரு பறஞினு மின்றித் துறங்கு உயாந்து நூனசமாதிக்கூடி அகட்டத்தினையும் ஒழித்துத் தாம் சுருதிய வீட்டினையும் அடைந்தார்கள், எ-து.

சுகரும் சனகர்முதலிய நால்வரும் வேவுரகமகலைகளையும் நூனத்தினையும் அறியிக்குர் வல்லமையுடைய உத்தம பிராக்களையும் அவரது செல்வத்தினையும் விட்டுத் துறங்கு ஏகாந்த ஸ்தானத்திலிருந்து அகட்ட ற்றை பொழித்தார் என்றதற்குல் அகட்டத்திலிருந்துபாக்குச் சங்கமாகாதெல்லாது அறிந்துகொள்க. (சஅ)

தத்துவ முனர வேண்டினேன் மனைமுற்
சகலமும் விடுத்து பெய்ஞ் நூன
முத்திளை திகழுச் சமாதியுற் றல்லான்
முடியுமோ வெனவுமை முதலா
வைத்ததற் குழாத்தை பொருவினீஸ் கல்லான்
மரத்தினீ மலிற்சமா தியையுற்
றத்தனே யுணர்த்தி ஞானனிற் பினும்வே
ற்றைதனம் மிகுமட னன்றே.

எ-து. பரதத்துவத்தை அறியவிரும்பினேன் மனைவு முதலிய சகல பற்றுக்களையும் விட்டுத்துறங்கு மெய்ஞ் நூனமுத்திளைவினங்க நூனசமாதியை அடைந்தாலன்றி அதனை அறியக்கூடுமோவன்று மகாதேவிமுதலாயுள்ள தனது கூட்டங்களை யெல்லாம் நீங்கி உயர்ந்த கல்லாலு மரத்தினிமுற்கண் எழுந்தருளி நூனசமாதியை அடை

ந்து மகாதேவனே அறிவுத்தானென்றால் பின்னரும் வேறே சனகராசா முதலிய போக்கொத திருட்டாந்தமாக எடுத்துக்கூறுதல் ஸமது மிகுந்த அறியாமையல்லவோ, எ-ஆ.

மயஞ்ஞானமுத்திகை - மனோமெளனம். மகாதேவரிதழ் அறிவிட்டா ரிளாமையின் ‘பினும் வேற்றைதனம் மிகு மடம்’ என்றா. ‘மனைமுதற் சகலமும் விடுத்து’ என்றதற்கு உதாரணம் திருமங்திரம் “விளாந்தன்று நால்வாக்கு மெய்ட்டி சூழுந்து, புரந்தகல்லா விழுந்துண்ணியன் சொன்யா, பரதன்ஜீ யோராப் பழுமொழி யாள, நூரந்தய்மை யாக வொருங்குகின்றாரோ, எ-ம், திருக்கடை க்காட்டு. “தந்தைதாய் புதிரா தன்னுடன் ரேஞ்சினாரு தாரம்புமன்றும், பந்தநிங்காதவாக் குயங்து டீடாக் கில்லெனப் பற்றினுடீய, வெந்தால் ஒடியா ராதி யார் சோதியார் வேதக்கீத, நொந்தையா ரூதொழு துய்ராலா மையல்கொண்டஞ்சுகளாஞ்சே” எ-ம், தேவாரம். “ முகினுல்வரும் பண்டிளசுற்றமும், விழவிடாவிடின் வேண்டிய தெயதொனை, திட்டம் கொள்கேறையிற் செங்கெறிமேவியே, வழக ஞருளரஞ்சுவ தென்னுக்கே” எ-ம், மற்றும் வருவனவற்றுற்காண்க. (சகை)

எடுத்துள குடும்பச் சுமையொடன் டொருவ
 னெங்கன ஞானவா சானை
 யடுத்தவ னேவ ரெடுத்தருள் சுரக்கு
 மளவுநின் றுளமகிழ்ந் தன்னேன்
 கொடுத்தாள் வாங்கிக் கொஞ்சபர மார்த்தஞ்
 சூடினுங் காலமா திகளாற்

றடுத்துளை தொழிலை விடுத்தலாற் சமாதி
சார்ந்தப் போது துணரவும் படுமே.

எ - து. இவ்விடத்து ஒருவன் தான் சுமந்துள்ள குடும்பபாரத்துடனே எட்டடி ஞானசாரியன் அடைந்து அவனுக்குப் பூரணக்கிருட்ட வருமானவும் அவளது ஏயற்பணி விடை தொடர்கிச் செய்துள்ளது அந்த ஞானசாரியன் திருவளமகிழந்து ஞாடனை தேசத்தை அனுக்கிரகம் பண்ணின காலத்துத் தான் பெறுவான்? கால தேச வாதத்தமானங்களினாலும் அந்த ஞானசாரியன் அடைந்து அனுகிரகம் பெறக்கூடுமாயினும் வாக்காற் சொல்லும் வசங்களையும் காயத்தாற்செய்யும் தொழில்களையும் டண்ணுது விடுத்தால்நிதி ஞானசமாதி கூடி அந்த ஞானத்தை அறியவுங்கூடுமோ, எ-து.

ஞானசாரியனாத் தேழிச்செல்வோடு குடும்பத்தீது இஞ்செல்லக்கூடாமையின் ‘குடும்பசசுமையோடு எங்கும் ஞானவாசானையடுத்து’ என்றார். சீடன் பக்குவாடக்குவங்களை அறியவேண்டி ஒருவருடமுதல் பன்னிரு வருடமானவும் பரீக்ஷை பார்க்குதலின் ‘அருள் சுரக்குமானவும்’ என்றும், குடும்பிக்கு அவவளவு நிற்கக்கூடாமையின் ‘ஏவ்வரூடுத்துள்ளது’ என்றும் கூறினார். காலதேச வர்த்தமானமென்றது அற்பகாலம் இராச கலகங்களினது சரித்திரம். அவற்றால் அவரிருக்குமிடத்தில் இவன் சென்று வருவினும் இவனிருக்குமிடத்தில் அவர் வர்தாராயினும் தெய்வகதியாகக் கூடுதலிற் ‘கூடினும்’ என்றார். குடும்பிக்கு வாக்குக்காயங்களடங்காமையின் மனோலயம் பண்ணக்கூடாது, மனோலயம் இன்மையால் அஞ்ஞானம் நிவிருத்தி ஆகாது; அஞ்ஞான நிவிருத்தி இன்மையால் ஞா

நேதயமாகாது, ஆகலின், ‘தடுத்துரை தொழிலை விடுத
தலாற் சமாதிசாந்தம் துணரவும்படுமே’ என்றா. இத
ஞர் குடும்பிக்கு ஞானசாரியரை அடைந்து அனுக்கிரகம்
பெற்ற காந்தும் சமாதிக்கடி ராஞ்சுமுணரக் கூடா
தென்பதுங் கண்டுகொள்க. (நு०)

தனித்திருந் தொருதம் மனத்தையைம் பொறி
வாய்த் தடுத்தகப படுத்திஃப் தெத்தை
நினைத்தெழா நினை தென்றுநோக் குநாரே
நீக்குவர் வாக்கொடு தொழிலைப்
நினைத்தடையாம்போக் குவரில்வாழ்க் கையை
யும் பேச்சைநா டொறும்பழு குநரீ
நினைத்தினேன் ரேனும் விடார்பிறர் காண்ப
தன்மையா னகப்பற்றே விடுப்பார்.

எ-து. ஏகாந்தல்தான்த்தைப் பொருந்தியிருந்து ஒப்
பற்ற தமது மனத்தினைப் பஞ்சப்பொறிவழியே சகமுக
மாய்ச் செல்லாது உள்வாங்கி அகமுகப்படுத்தி இந்த
மனம் என்னத்தை நினைத்துக்கொண்டு எழுகின்ற தெ
ன்று அறிவினாற் பாக்குமவரோ வாக்குக்காயங்களினது
தொழில்களை நினைத்துக்கொண்டு எழுகின்றதென்று அறி
ந்து அவவாக்காற் சொல்லுங்கொழில்களையும் காயத்தாற்
செய்யுங் தொழில்களையும்விட்டு நீக்குவார். அவவாக்குக்
காயங்கள் சிவிருத்திபாகவின் இல்வாழ்க்கையைப் பாது
காத்தற்குத் தடைவருமாகவிற் பின்னா அந்த இல்வாழ்
க்கையையும்விட்டு நீக்குவார். வாசகஞ்சானமாகிய வார்
த்தைகளோடு எக்காலமும் பழக்கமுடையார் விடவே
ண்டுமென்று கூறிய ஈதனைத்தினுள்ளும் ஒன்றுமிகும்

சூது

வைராக்கியதீபம்.

விடார். பிறர்காண்பதன்மையால் அகப்பற்றென்றையு
மே யொழிப்பார், எ-று.

வாக்குக்காயங்கள் நிவிருத்தியான விடத்துப் புறப்
பற்றைப் பாதுகாத்தற்குத் தடைவருதலாலும், அவை
பிரவிருத்தி யானவிடத்து அகப்பற்றை ஒழித்தற்குத்
தடைவருதலாலும் ‘தடையாம்’ என்றா. புறப்பற்றே
மிருந்து அகப்பற்றை ஒழிச்சத் தொடங்குதல் அவ்விரு
வகைக்கும் பழுதெண்பதும், அகப்பற்றை ஒழிக்கத்தொ
டங்கினேன் புறப்பற்றை முன்னா விடவேண்டுமென்ப
தும், ‘பிறர்காண்பதன்மையான் அகப்பற்றே விடுப்பார்’
என்றமையால் தமக்கென அவர்க்கு அகப்பற்றுட் போட
திண்ணென்பதும் காண்க. (நுட)

தந்தைத்தாய் முதலாம் பந்தநீங் கிலர்க
டாமுய நெறியதின் பிறனுஞ்சம்
பந்தனு ருளையும் வேண்டிய தெய்தப்
படாதுசற் றமும்விட॥ விடுனெ
னெந்தைவாக் கரைய ருளையுமாதியவாக்
கியம்பிர மாணமா மெனக்கொள்
புந்தியார் புறப்பற் றுறவுகப் பற்றைப்
போக்கவாய்ப் போக்குத விலரோ.

எ - து. தந்தைத்தாய் முதலிய பந்தங்களை நீங்காதா
க்கு உய்ந்துபோனால் இன்மென்று கூறிய திருஞான சம்
பந்தலூர்த்தினாயனுர் வாக்கியத்தையும், தாம் வேண்டிய
து எப்தொனுது மாதர் முதலிய சுற்றமும் விடாவிடி
னெந்து கூறிய எந்தையாகிய திருநாவுக்கரையர் வாக்கி
யத்தையும் இவைமுதலிய ஆப்தவாக்கியங்களையும் பிர

வைராக்கியதீபம்.

கூகு

மாண்மாகக் கொள்ளுகின்ற ஓன்மதியடையோர் புறப்ப
ற்றிருக்க அகப்பற்றை ஒழிப்போமென்று வாய்ப்போக்
காா, எ-று.

அவற்றிற்கு எதிர்மறையான ஆட்த வாக்கியங்களைப்
பிரமாணமாக் கொள்ளாதார் அங்ஙனம் கூறுவரொன்பது
கான்க. ‘வாய்ப்போக்குதல்’ செய்யாதிருந்தும் செய்தே
ஞன்று சொல்லும் விருதாச்சொல்லஸ்றற்றிக. (நுல)

இருவகைச் சாாபுள்ளும் உயிர்ச்சார்பை விடுத்துப்
பொருட்சார்போ டிருக்கு அகப்பற்றை ஒழிக்கக்கூடா
தோவேன்ற சீடனோக்கிக் கூறுகின்றார்.

விடுக்குங் புறப்பற் றதினுயிர்ச் சார்பை
விடுத்துமற் றையபொருட் சார்பைப்
பிடிக்குத் தொழுங்கன் றெனினுறை யிடமும்
பேணுரூ தொழித்தறி தெனவே
படிக்கணீ யுரைக்கக் கேட்டன முனைப்போற்
பற்றிநோக் காமையி னன்றே
விடுக்கணென் றனைத்தும் விடுத்தன ருலக
மேத்துப்பத் திரகிரி முதலோர்.

எ - து. அகப்பற்றை ஒழிப்போர்க்கு இருவகைச் சார்
பாகிய புறப்பற்றினுள் உயிர்ச்சார்பைவிடுத்து மற்றைப்
பொருட்சார்பைப் பிடிக்குதலும் மார்க்கமன்றன்றுல்
நீர் சொன்னவையெல்லாம் விடுப்பினும் இருத்தற்கு ஓரி
டமாயினும் பிடியாதுவிடுக்குதல் குற்றமெனவே பூமி
யின்கண் நீ ஒருவனே சொல்லக்கேட்டு அழிக்கனம் உள்
கீனப்போலக் கூர்க்கு விசாரியாமையாவன்றே பற்றுக்

களியாவும் துக்கமென்று அறிந்து எல்லாப் பற்றுக்கண் யும் உயர்ந்தோ தோத்திரம் டண்ணுசின்ற பக்திரகிரி ராசா முதலாயினோ விடுத்தாகள், எ-று.

‘உனைப்போற்பற்றி நோக்காமையினங்ரே’ என்ற மையால் குறிப்பால் நீ அறியாமையினாலே கூறுகின் ரூபெண் து காண்க. ‘பத்திரகிரி முதலாயினோ’ என வே பட்டணத்துட்பிள்ளை முதலாயினோயும் வருவித் துக் காண்க. (ஞா)

பொருட்சாபால்வரும் குற்றம் மேல்வருஞ் செய்ய ஞட் கூறுகின்றா.

துறந்தவன் பொருட் சார் புறவறி விலர்க்குத்
தூயஞா னுதிசாத் திரங்க
ளறைந்திதம் பேசிப் பொருள் கவர்ந் ததனு
னச்சமு மிச்சையா திகனுஞ்
செறிந்துற வகத்துண் டினியலூ ணிருக்குஞ்
செய்தியா னெய்சொரி தழல்போ
விறந்திடாமனவா தனைபினைத் தனதோ ரொணத்
தையெவ் வணத்தினோ முடிப்பான்.

எ-று. பொருட்சார்பு கிருக்க உயிச்சாாபைத் துறந் தவன் அறிவில்லாத பேர்களுக்கு ஞானசாத்திர முதலா யவற்றைச் சொல்லி அவர்க்கு இத்மான வாாத்தைகளாப் பேசிப் பொருளைவாங்கிப் புதைத்து அதனால் பயமாகை முதலியனவும் மனத்தின்கட்டபொருந்த இனிமையாகிய ஓண்களைப் புசித்திருக்கு முறைமையால் நெய்யினைச் சொரிந்த அக்னினிபோல் மனத்தினது வாதனைகள் இற

ந்து போகாவாகவிற் பின்னர்த்தான் அகப்பற்றினே ஒழி
க்கவேண்டுமென்று என்னிய எண்ணத்தினே எந்தமுறை
கையால் முடித்துக்கொள்வான், எ-று.

அறிவில்லார்க்கு ஞானசாத்திர முதலிய கூறுதலினு
லும் பொருள் கவாதலின்லும் அதனும் பய மாசை கு
ரோத முதலிய வருதலாலும் சௌக்கிய போசனங்க
ளப் புசித்தலாலும் மனத்தின்கண் வாதனை நெய்சொரி
தழல்போல் மேன்மேல் ஏறுதலிற் பொருட்சார்பு இருக்கத்
தும் தோனுக்கும் அகப்பற் றெழுதித்தல் கூடாதென்
பது இதனுற் காணக. (நூச)

பொருட்சாரபினுள் எல்லாவற்றையும் விட்டு ஓரிடம்
நற்றியிருஞ்து தவம்பண்ண லாகாதோ வென்ற சீடனை
நோக்கி அவவிடத்தால் வருங் குற்றம் கூறுகின்றார்.

பொருளாற்று துறங்கு பயிக்கமேற் றருங்கிப்
பொருந்தினு மோரிடம் பிடித்துள்
வெருளாறப் பனியா தியினுடற் பழக
வேண்டுமின் ரூகுத ரூனு
மிருளாற்று தீப மேற்றன்முன் றெழில்க
ளான்றும் வேண் டிடுதலா னிடரு
மருளாறச் சிதலை முதலுயிர்க் குறுக
னேற்றலு மதன்பொருட்டாமால்.

எ-து. பொருட்சாரபினையும் விட்டுத் துறங்கு பிச்சை
யேற்றுண்டு ஓரிடத்தைப் பற்றிக்கொண்ட டிருந்தா னுயி
ஆும் மனோபய நீங்கவும் பனிமுதலியவற்றுள் தேகம் பழ
ஞீ

கவும் வேண்டும், பழக்கம் இன்மையாகுதறுனும் இருள் நீங்கத் தீபமேற்றுகை முதலிய தொழில்கள் எக்காலத் தும் வேண்டுதலால் துங்பமுஞ் சீவகாருண்ணியம் இன் நிச் செல்லுமுதலிய உயிராக்ஞக்குத் துங்டம் செய்குத் தும் அவ்விடம் பிடித்தற்பொருட்டாக வரும், எ-று.

ஓரோர்காலத்து அவ்விடத்தினை நீங்கி இருள் காடு முதலிய இடத்துச் செல்லுங்கால் மனோபயம் தோன்ற விற் பூரண்டாவனை மறக்கும்; பனி மழை வெய்யில் காற்று முதலியவற்றை காயத்திற்கு வருத்தங் தோன்றவிற் சமபாவனை மறக்கும்; விளக்கிடல் அவகிடல் மெழுகால் முதலிய தொழில்கள் எக்காலமும் வேண்டுதலின் இராகத்துவேஷம் பிறக்கும்; அதனால் மனோபயம் பண்ணக் கூடாது. செல்லு கொதுகு மூடி ஏறும்பு தேன் முதலிய உயிர்களுக்குச் சீவகாருண்ணியத்தை விடுத்துத் துங்டஞ் செய்தலின் மனத்தின்கண் அழுக்கேறும்; இவையெல்லாந் துறவறத்திற்குப் பங்கமாகவின் ‘தனக்கெண் வோரிட ம்பிடித்தலும் ஆகாது’ என்றார். அவ்விடம் ஆகாதெலைவே பொதுச்சாவடி புறந்தின்கொன் பாழுக்கோயில் மலை முழை மரங்களுல் முதலிய இடத்தில் இருக்கவேண்டுமென்பதாயிற்று. (நுநு)

பிறிதுநோய் தன்னேய் போன்றுபோற்றுனேற்
பெரிதுநா லரிதினேர்ந் துணர்ந்த
வறிவினு னுண்டோ வாவதென் நமையா
னறைதரு சராசர மெவைக்குஞ்
சிறிதுமோர் துயர மறவியுற் ரேனுஞ்
செய்யுமே மெய்யுணர் வடைவான்

மறுவறு துறவைப் பொன்செய்வா ணிகர்போ
ல் வருந்திநா டொறும்வளர்ப் பவனே.

எ-து. பிறிதோருமிகுக்கு வந்த துண்பத்தினைத் தனக்கு
வந்த துண்பத்தைப்போன்று போற்றிக்கொள்ளானாகில்
பெரியதாகிய சாத்திரங்களை அரிதினால் கற்றறிந்த அறிவி
ஞல் ஒருபயனுவ துண்டோவென்று திருவள்ளுவநாயனுர்
கூறினாமையால் சொல்லப்பட்ட சராசரமாயுள்ள எல்லா
வயிகட்கும் சிறிதாயினும் ஒரு துண்பத்தினை மறந்தாயி
அும் செய்யலே மெய்ஞ்ஞானத்தைப் பெறும்பொருட்
உக் குற்றமற்ற துறவறத்தினைப் பொன்தேழுதல் செய்யா
நின்ற யாணிகாபோல் திரிகரணங்களினுலும் வருந்தித்
திணங்கீதாறும் வளர்ப்பவன், எ-து.

கல்வியறிவிற்குப் பயன் சிவகாருண்ணியமாகவின் ‘அறி
வினாவுண்டோவாவது’ என்றார். பொன்செய் வாணிகர்
கொள்ளுதல் விற்றல் உரைத்தல் முதலியவற்றுற் பொரு
ளை வளர்த்தல்போல் சிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்
தல்ஓடல் முதலியவிடத்தும் உயிர்க்கொலைபுரியாது, துற
வறத்தினை வளர்க்கவேண்டுமென்பது காண்க. ‘பெரிது
ரூலிரிதினேர்ந்துணர்ந்த வறிவினானுண்டோவாவது’ என்
நதற்கு உதாரணம் : ஞானுசாரம். “‘மருஞூறு மெவையு
நாறி மயக்கறத் தெளிந்து ஸோர்க்கு, மருளறத் துறக்க
லாகா வயலொரு பொருஞு மில்லாத, தெருளினை யறித
லானுஞ் சிவமெவ ருளமுமன்னு, மருளினை யறிதலானு
மவர்செய லருளறந்தான்’” எ-ம், அருட்பிரகாசம் “‘உயிர்
நித்தமென் நறிந்தாலு நல்லோர்பல் வுயிர்களுற்ற, துய
ருக்கிரங்கல் புதுமைகொல்லோ வருட்டோன்றன் முன்
ஞட், செயிருற்றதேவர் குறைகேட்டிரங்கித் திருவளத்

எசு

வைராக்கியதீபம்.

அது, டயர்வுற்றுகுத்தகண் ஸீரக்கமாமணி யாய்த்தெனி
லே' எ-ம், வரும்; மற்றும் வருவனவற்றூற் காண்க. (டிகூ)

தனக்கிணி யவனும் வகைசரா சரய்க
ணினைகவென் றமைக்குரைத் ததுவும்
வினைக்கடல் கடந்த பரதர்முற் சிவிகை
சுமந்துசென் றதுவுமோர் மேலோர்
பினைக்கொல்பாம் பாது யுறுதலஞ் செலுங்காற்
பேணவிற் றமைநடந் திடும்போ
தினக்கறை யானு தியமரி யாதங்
குரமுரி யாதுயங் கிடுவோர்.

எ-து. ஒருவன தனக்குத்தான் இனியவனும் தன்னை
ப் பாதுகாக்கு முறைமைபோல் சராசரங்களாட்டர்ள உயிர்
களைக் கருதுகவென மகாதேவிக்கு மகாதேவர் அறிவாசா
ரங் கூறியவதனையும் சரியை கிரியை யோகங்களுக்கு ஏது
வாகச் செய்யுந்தொழிலாகிய கடலைக்கடந்து நின்ற பர
தா முன்னர்ச் சிவிகை சுமந்துகொண்டும் உயிர்க்கொலை
வாராது நடந்து சென்றவதனையும் விசாரித்து அறிந்தமே
லாயினேர் பின்னர்க் கொல்லுகின்ற பாம்புமுதலிய துட்ட
ப்பிராணிகள் உறையுமிடத்தில் போம்பொழுது தம்
மைப் போற்றிக்கொள்ளுதல்போல் நடக்கும் பொழுது
கூட்டமாயுள்ள செல்லுமுதலிய சரவுயிர்கள் இறவாம
லும், முளைமுதலிய அசரவுயிர்கள் நாசமாகாமலும் நடப்
பார், எ-று.

ஈசுரவாக்கியத்தையும் அவர்வாக்கியத்தின்படி நடந்து
கொண்ட பெரியோர்கள் சரித்திரத்தையும் அறிந்த மே

லோர்களுக்கு அந்த நடை வருமென்பதற்கிக் ‘தனக்கினி யவனும் வகைச்சராசரங்கணினைக்’ என்றதற்கு உதாரணம் : தேவிகாலோத்தரம் “தனக்கினிய ஞம்வகையே சராசரங்க என்ததினையு, நினைத்திகழ்வார் புகழ்வார்ப்பா லொத்திருக்கு நீர்மையினை, மனத்துடைய ஞனவை ஞமுகாத்த வாசார, மனைத்துடைய ஞகவறி வெறிகமழு மை ம்பாலாய்” எ-ம், “நடுங்காம லெவுவயிரு நறுக்காது தூரு ம்பனைத்தும், பிடிங்காது முதலெவையும் பிரசமலர் கொய்யாது, விடுங்காலா ஊழுத்துதிர்த்த விளாமலர்க் எவையேந்தி, யடுங்காலன் ஸ்னையட்ட வம்புயங்க எருச்சிப்பான்” எ-ம், வரும். மற்றும் வருவனவற்றுத் காண்க. ()

தம்மிடத் தேனுங் தமக்கினி யவர்பா
வேனுமோ ரிடர்வங்கு சாரி
ஞம்மலும் முறையென் றறிந்துமேழ் கடலோ
ரணுவென வுருகுமென் போல்வா
ரிம்முறை துயர்வே றுயிருறி னிரக்க
மின்றிய தன்றியுங் தம்மால்
வெம்மைய கொலையொன் றடையினு மதனா
ழென்பதென் மிகமுக மலர்ந்தே.

எ-து. தம்மிடத்தாயினும் தமக்கினியராயுள்ள சுற்றத்தார் முதலியோரிடத்தாயினும் ஓர் துன்பம் வந்து பொருந்திற்றுயின் அதனை ஊழுவினைப்பயனென்று அறிந்திருங்கும் சுத்தசாகரமும் ஓரணுவென்று சொல்ல நெஞ்சமெல்லாம் செக்குநெக்குருஞ்சும் எம்போலிகள் இந்தமுறையே வேறொரு உயிர் துன்பத்தினை அடையின் இரக்கமின்றி யிருப்பதல்லாமலும் தம்மால் ஒருயிர் வெவ்விதாகிய

எசு

வைராக்கியதீபம்.

கொலையொன்று அடைந்தவிடத்து அதனுழ்வினையென்று
சொல்லுவது என்னை மிகவு முகட்வாந்து, எ-று.

துறவறமுடையார்க்கு ஒருயிரால் ஒருயிர்க்குத் துன்
பம் வந்ததாயினும் அதற்குத் தமிழை அறியாமல் தம்மால்
ஒர் துன்பம் வந்ததாயினும் இரங்கவேண்டுமேயன்றி இர
க்கமின்றியிருத்தல் பழுதென்பது காண்ச. (நுடு)

இம்மையி னிகழ்ச்சி மறுமையிற் சிறுமை
யெய்துமென் றயிர்க்கொலை புரியாச்
செம்மைபைங் கனக மாதிகைப் பற்றுத்
துறவினைச் சிலரடைந் திடினுங்
தம்மையொத் துயிர்க் காணைத்தூத்துயுங் கானுங்
தயவுயர் தபனிய முதல்
மும்மையு மோட்டிற் கார்ட்டிள்ள் னையிற்கான்
ஏற்வொரோர் தவர்க்கலான் முடியா.

எ-து. இம்மைக்கட் சீவர்களாற்ட முபடும், மறுமைக்
கட் பிறவித் துன்பமும், வருமென்று கருதி உயிரகளைக்
கொலைசெய்யாத செம்மையினையும், பொன் மன் பெண்
ணைன்னு மூவகையையும் பற்றுத் துறவினையும், இந்த
முறையே சிலர் அடைந்தாராயினும் தம்மைப்போல் உயி
ர்களெல்லாவற்றினையும் கானும் தயவும் உயர்ந்த பொன்
ஞதி மூவகையினையும் ஓட்டினைப்போலவும், காட்டினைப்
போலவும், அன்னையைப்போலவும், கானுங்துறவும் ஒரோ
ர்தவருக்கல்லது கூடாது, எ-று.

இம்மை மறுமைகளைக் குழித்துக் கொலைசெய்யாது
பொன்னுதிமூவகையையும் ஓடாதிகளாகக் காண்போர்

துறவுசாதகவொன்றும், அவவிருவகையையும் குறியாது சுபாவமாகந் தம்மைப்போ ஹயிகளைக்கண்டு பொன் னேதிகளை ஒடாதிகளாகக் காண்போர் துறவுசாத்தியவொன்றும் அறிக; அச்சாத்தியா அரிய ராகவின் ‘ஓரோா தவர்க்கலான் முடியா’ என்றார். (நுகூ)

அறைதலிற் கொல்லா நலத்தது நோன்மை
யெனவரு தூறவுசா ரகத்து
நெமம் துறவே சினமழுக் காறங்
குறுமையாற் கொடுஞ்செசால்கூ ரூமை
ாறமுஹா யாமை மருவிய விரண்டாற்
பொருவின்மெய் யுறுதியோர் ந் துரைத்த
னிறைபெருந் தவத்தோர் வாக்கினின் நான்கு
நிகழுமென் றியம்புவர் நெடியோர்.

எ-து. உயிகளைக் கொல்லாத நலத்தினையுடையது தவ மென்று திருவள்ளுவாயாயனா கூறுதலின் ஒன்றினும் பற்றற துறவுபொருந்திய உள்ளத்தின்கட்சிவகாருண்ணிய நிலைபெற்றிருக்கும்; அது நிலைபெற்றிருக்கவே அவ்வள்ள த்தின்கண் உயிகளிடத்துக் கோபமும் பொருமையும் பொருந்தாமையாற் கோபமின்மையாற் கொடுஞ்செசாற் கூறுமையும் பொருமையின்மையாற் புறங்கூறுமையும் உளவாகும். டொருந்தாங்கிற இவையிரண்டினாலும் கொடுஞ்செசாற் கூறுமையால் ஒப்பற்ற மெய்மை கூறலும் புறங்கூறுமையால் உயிகளுக்கு உறுதிமொழிகளை ஆராய்ந்து கூறுதலும், உளவாகு மாகவின் இவைநான்கும் நிறைந்த பெரிய தவத்தினையுடையா வாக்கின்கண் விளங்காலிற்குமென்று சொல்லுவர் பெரியோர், எ-து.

உள்ளத் துறவில்லாதார்க்கு அருளின்மையாற் கோட
மும் பொறுமையும் உடையாராகவிற் கொடுஞ்சொற் கூ
றுதலும், புறங்குறுதலும், பொய்மை கூறுதலும், பயனில்
சொற் கூறுதலும், ஆகிய இந்ஸான்கும் இவரது வாக்கின்
கண் விளங்குமென்பது காண்க. இதற்கு உள்ளத்துற
வுடையோரோ மனம் வாக்குங் காயங்களினாலும் ரண்மை
யுடையோ ரொன்பதற்க. புறங்குறல்-பிறகாக் கானுத
விடத்து இகழ்ந்து கூறுதல். உறுதிமொழி-யீட்டிலை
அடைதற்கு ஏதுவானமொழி. (கூ)

கான்றசோ றதனிற் கண்டுபொய்ப் போக
மனைத்தையுங் கைவிடுத் திடினுங்
தோன்றுல கிணைமெய் யெனக்கொடு மீக்கூழ்
றுறவிருப் படையினத் துறவோன்
சான்றதா யுளதன் னுளமிலை யெனவுங்
தற்பரா னந்தமுற் றவனைப்
போன்றிரு விழிமேற் செருகியீன் டோக்கும்
பொய்யையெவல் விதத்தினுற் போக்கும்.

எ-து. கக்கின சோறுபோல் மாயாகாரியமாகிய பொய்
ப்போகங்க ளைநத்தினையும் கண்டு துறந்தானுமினும் கா
னந்சலம் போற் பொய்யாய்த் தோன்றுகின்ற பிரபஞ்சத்
தினை மெய்யாகக் கருதிக்கொண்டு கீர்த்தியை அடைய
விருப்ப முற்றுனுமின் அந்தத் துறவியானவன் தனக்குள்
ஒ சாக்ஷியா யிருந்துள்ள தனதுள்ளமானது தற்பரா
னந்தம் பெற்றது இல்லை இல்லை யென்று தனக்குக் கூற
வும் தான்பிறகுக்கு அந்தத் தற்பரானந்ததைப் பெற்ற
வன்போலும் இரண்டுகண்களையு மேலேசெருகி இவ்வி

டத்துக் கட்குறிப்பாற் கூறும்பொய்யால் வரும் பாவத் தினை எந்தமுறைமையாற் போக்குவான், எ-து.

ஐயன் காளிசன்னிதிமுன் பொய்யாத்த பாவம் தீர்க்கக்கூடாமல் இம்மைக்கண்ணே துன்பம் வருமாகவின் தேவர்க்கெல்லா மேலாய சிவசன்னிதியில் அசத்தியங்கூறியபாவம் தீராதென்பது அறிவிக்க ‘எவ்விதத்தினுற் போக்கும்’ என்றார்.. ‘சான்றதாயுள தன்னுள மிலையென வும்’ என்றதற்கு உதாரணம் : பெருந்திரட்டு. “தன்னெஞ்சங் தனக்குச் சான்றது வாகத்தத்துவ நன்குணராதே, வன்னெஞ்ச ஞகிக் கூடமேபுரிவோள் வஞ்சகக்கூற்றினுங் கொடியோள், பஸ்னுங்கா லவன்றன் தெரிசனம் பரிசம் பழுதற நிரயவே துவுமாம், புன்னெஞ்சாலவனும் போய்நர கெய்திப் பூமியுள் எளவுமேற்றுல்” மற்றும் வருவனவற்றுற் காண்க. (கூ)

இத்திற னருள்கைப் பிடித்தெலாம் விடுத்தோ
னேவல னெருவலே டுறினுஞ்
சித்தசஞ் சலமுன் டவலென்றோர் காலைச்
செயுஞ்செயல் பிழைக்கினுட்சிற்றம்
வைத்திடப் படுத லாற்றன துடற்பால்
வந்தொரு பின்னியறித் துணிவோ
டத்தனே யுளனென் றிருத்தவி னிருத்த
லரிதனேன் றனையுறி னதனைல்.

எ-து. இந்தமுறைமையே சீவகாருணியமொன்றுமே கைப்பிடித்துப் பற்றுக்களா யுள்ளனவெல்லாவற்றினையும் துறந்தவன் ஏவலாளருகிய வொருவனுடனே கூடியிருங்

தானுயினும் அவன் பூரோகால ; துச் செய்யும் ஏவற் டணிவிடைகளுள் ஒவ்வொன்று நட்புச்செய்காருயின் உள்ளத்திற் கொ ம் வைக்கி ; நூலை அம், ஈனது தேக ததின்கண்ணே ஒரு வியாதி கி நட்டாது ॥ : அய்யிபாதி யைப் போக்குத்தற்சு சிவபோ உாபெஸன்று தான் அணி வோடிருத்தல்லோ கால அவனுக்கு ஓரா வியாதி எந்து அடையின் அங்கஙாம் இருசுடை கூடாது அதனுமை, சித்தசுஞ்சலம் தோப்பும், எ-று.

சீவகாருணியக்தினுலும், பிராட்மி டொஸ்டத்ருலு , , அவனுக்குச் சிவனே உள்ளனப்புறு இருந்தல் கூடாகையால் விவகாரட்டிழைய வைத்தியலைத்து, மருந்து தேடுதல் முடிவியல்ப்பால் மட்டுமல்லிசாரர் கோப்புதல்ப் 'சித்தசுஞ்சலமுண்டு' என்றார். சித்தசுஞ்சலம் மனையைம் பண்ணுதற்குத் தடையாகவிட அச்சருசலம் பிரத்தற்கு ஏதுவாகிய ஏவலாளாதும் ஆகாததன்டது அறிக ()

யாதியா தொருவ னீங்கியா ஞேத
லதனினு லதனினு விலவேவால்
ஞேதலா லனைத்துங் துயர்த்தரு மெனைந்த
துயர்பரம் பொருளினைக் காட்டுங்
திதிலோர் குரவ னெங்குள னொவே
தேடுமோ லலைகடல சூழும்
ஞதல மிசையோர் துறவினே னறவு
பொவிமலர் தேடும்வண் டினைப்போல்.

எ-து. யாதொன்றினை யாதொன்றினை ஒருவன் நீங்கி யான் அவன் அதனுல் அதனுல் வருந்துன்பங்கள் இல

னென்று திருவள்ளுவநாயனா கூறுதலின் பற்றுக்களா டுள்ளன எவையும் துட்பங்களாத் தருமென்று அறிந்து துறந்து எப்பொருள்களுக்கும் மேலாடியர்ந்த மெய்ப் பொருளினை அறிவிக்குங் சூற்றமில்லாத ஒட்டற்ற ஞான சாரியன் எவ்விடத்தில் இருக்கின்றான்று தென்சிற ந்த மலரினைத் தேடும் வண்டினைப்போல் அலைகடல் சூழ ந்த சூழியின் கண்ணே ஒரு துறவியானவன் தேடுவான், எற்று.

தேடுவிரய்பிய மலைத் தேடும் வண்டினைப்போலச் சிவகாருணியம் ஈசுரடத்தி சாசவைராக்கியம் பிரமஞா எம் என்னும் நான்கும் நிறைந்த ஞானுசாரியனைத் தேடுகின்ற ஜென்பத்திக் கூல்-அசை. ‘ஏறவுபொலி மலர்தே நூவண்டினைப்போல்’ என்ற தழ்கு உதாரணம்: அறிவான ஸ்த சித்தியா “அளிமலை விட்டுவிட்டாய்ந்து மதுவண் டக்கிரப்பிக், களியுந்திருந்த கருத்தின் குறங்கின் கவலையெ ஹ்தும், யளிவிளை விட்டுவிட்டாய்ந்து வியன்குரு மேவி ஸின்று, தெளிவங் துணைக்கண்டிடுமளவுங்குருத் தேடிடு தீடு”
(சுந)

சமரமுற நிடாது புறந்திரி யொருவன்
றன்றெத்தி ரடைதரு படைக்கைக்
குமரரை நோக்கி மிகுபராக் கிரமய்
கூறினுங் தேறல ரதுபோ
லமர்தரத் துறவு சமாதியோ திடினு
மவற்றினுக் கயன்டை யினோற்
றம்மொனத் துணிவுற் றவரொடும் பழகார்
தத்துவ நிலைப் படுவோர்.

எ-து. யுத்தசளத்தைச் சாராது அதற்குப் புறம்பாய்த் திரிகின்ற ஒருவன் களத்தினைச்சாாந்து தனக்கெதிரோ ஆயுதபாணிகளாய் வந்துநின்ற வீரரைப்பாராத்து மிகுந்த டராக்கிரமங்களைச் சொன்னாலுமிலும் அக்களத்திற் சென்று யுத்தம்பண்ணது புறத்துநின்று கூறுதலால் அவனை வீரனென்று தெளிவுறா. அதுபோல, மனத்திற்குச் சம்மதமாய்ப் பொருந்தும்படி துறவு சமாதிகளைக் கூறினாராயினும் அவற்றிற்கு உரிய நடக்கையின்றிட் புறநடக்கையராயின் அவரை வீட்டழின் அடைவித்தற்கு ஏதுவாகிய தமரொன்று தெளிந்து அவர்களுடனே கூடிடப்பழகார, டரத்துவ நிலைமையை அடையும் நன்னெறிக்கண் விளாந்து செல்வோா, எ-து

புறந்திரியொருவன் சமாக்களத்துற்கு செல்லாது அதீனைச் சாாவாரோடுக் கூடாது இடையேங்று பராக்கிரமங் கூறுதலின் அவனை வீரரைல்லனென்றும் கேட்டியென்றும் அமிகின்றதுதோல் அயனடையினா துறவுசமாதிகட்கு உரிய நன்னெறியும் செல்லாது அங்கெறி செல்வாரோடுக் கூடாது இடையேங்று அவற்றிற்கு உரிய நெறிமாத்திரங் கூறுதலின் அவரைத் துறவுசமாதியுடைய ரல்லொன்றும் கூடாவொழுக்க முடையவரொன்றும் அறிந்துகொளக் ‘அமாதறத்துறவு சமாதியோதிடிலு மறந்தினுக் கயனடை யினாலே’ என்றதற்கு உதாரணம். அனுபவசித்தி. “மறைகளாகமமுதறக்கீலை முழுதைய மயலம் மிகவோதிக், குறைவிலாவகைப்பொருடனை மதுரமாக்கூறவல்லவரோது, நிறைவதாகிய பொருளிலுக் குத்தகுநிலையவரலராகி, லறைவதாகிய வலவாமொழியாத்த வாக்கியமென வறையேமே” எ-ம், “இறைக் கண்பிளையுளை

செய்து தாமிறைக்கண்பகத்திலோனுங், துறவுங்களை
வூரைசெய்து துறவினினிலைமைய திலோனுங், கறைக
ளொன்றுள செயல்களின் மூன்றுக் கருத்தறி கிலோனு,
மறையினன்குறு மவர்மொழியாத்த வாக்கியமென வறை
யாதே” எ-ம், “தெய்வ வாணிகற் செந்தமிழியலிசை தெ
ரிந்து பாடைகளும் பொய், மெய்ய தாகவே பொருள்
களும் விளங்கிட விளம்பவல் வைரோனு, மையிலாவகை
மொழிவ தொன றவர்செயன் மருவலொன் லெனிலத்
தை, யையலுவரின் மூதல்வரோ மொழியினு மாத்தவாக்
கியமென்றார்” எ-ம், மற்றும் வருவனவற்றுற் காண்க.()

நீரிடத் தன்றி யந்தரத் திடையே

நிகழுமோர் மாரைகொள விரும்பார்
பாரிடத் தெவரும் வினேதிகள் சாலம்
பண்ணலென் ரெண்ணிமற் றதுபோற்
சீருடைத்துறவு சமாதிபெற்றுலகிற்
நிகழினு முயிர்க்கெலாந் தயவுஞ்
சாரருட் குருபத்தியுமிலார் தமையுஞ்
தமானப் பழகவுங் தகுமே.

எ-து. பாரின்க னுள்ளோர் யாவரும் நீரின்க ணைழு
கின்ற தாமராப்புவைக் கொய்துகொள்ள விரும்புதலே
யன்றி ஆகாயத்தின்கண் விளங்கா நின்ற தாமராப்புவை
க் கொய்துகொள்ள விரும்பார்கள், வினேதவித்தையினை
யுடையார் இந்திரசாலம் பண்ணுதலென்று அறிந்து; அது
போலச் சிறப்பினையுடைய துறவு சமாதிகளை அடைந்து
உலகத்தின்கண் விளங்காங்கின்றுராயினும் எல்லாவுயிர்க
ளிடத்தும் காருணியமும் தாம் அடைந்த சிறுபாழுர்த்தி

அசு

வைராக்கியத்பம

யாகிய ஞானசாரியரிடத்துப் பத்தியும் இல்லாதாகையும் தமரோன்று கருதி அவருடன் கூடிட்டழகவுந்தகுமோ, எ-து.

தாமரைப்பூத் சோன்றுதற்கு இடம் நீண்டநிதி அந்தரம் இடமாகாமையால் இதங்கண தோன்றிய மூப்போலத் தோன்றுவதேயங்நிட பூவன்றென்றும் விடுத்திகள் சாலம்பண்ணுதலென்றும் விரும்பாது உலகா விடுத்தல் போல் துறவுசமாதிசஞக்கு ஏதுவாகிய சீவகாருண்ணியம் ஈசரடத்திகளில்லாத துறவுசமாதிகள் அவைப்போலத் த் தோன்றுவனவஸ்தித் துறவு சமாதிகளால்லவன்றும் அவா அவைப்போலக் காட்டுகிற ரொன்றும் அநிந்து அவரோடும் பழகாது ரீங்கவேண்டுமென்டது கண்டெகாள்க()

இதுவெறி யெனவோ ரூர்க்கு மற்றொருவ
னேகினு மாத்தன் வாய்க் குறிக
எதுதனிற் காணு விடத்துலகருமோ
ரடிபெயாத் திடுகல ரதுபோ
வெதிரறு சமாதி யாதிபெற் றுடையோ
ரோன்னினு முன்னவ னுரைத்த
சதுர்மறை யாக மாந்தனிந் தகரோற்
நமரோன வவரையுந்தகுமே.

எ-து. ஒருவன் ஓரூர்க்கு வழி ஈதென்று அழைத்துக் கென்றுனியும் தமக்கு ஆபத்துயுள்ளவன் வாயாற் கூழிய அடையாளங்கள் அந்நெறியிலே கானுதவிடத்து அதனை மாறுநெறியென்று கருதி உலகத்தாரும் ஓரடியாயினும் பெயர்த்து வைத்திடார்கள். அதுபோல ஒப்

பில்லாத சமாதி துறவு குருபத்தி சீவகாருணியம் ஆகிய நான்கிணையும் அடைக்தார்களாயினும் கடவுள் கூறிய நான்குவேதமும் இருபத்தெட்டுத் திவ்வியாகமமுமாகிய இவற்றின் முடிவாயுள்ள வாக்கியங்களை இகழ்ந்து கூறினாராயின் அவதையும் தமரோன்று சொல்லலும் தகுமோதகாது, எ-று.

ஒருவன் ஒருங்கு வழி ஈதென்று அழைத்துச்சென்று னையினும் தமக்கு ஆட்தன் கூறிய அடையாளங்கள் அங்கெறியிலே காணுத விடத்து அதனை மாறுநெறியென்று ஓரடியாயினும் பெயர்த்திடாத உலகர்போல் சமாதியாகி யுடையோர் யீட்டையும் நெறி கூறுங்கால் கடவுள் கூறிய வேதாகம முடிவு வாக்கியத்தின்படி கூறுது அதனை மறு த்துக் கூறினாராயின் இந்நெறி மாறுநெறியென்று கருதி இவரோடும் பழகலாகாதென்டது கண்டுகொள்க. ‘சதுர் மறையாக மாந்தம்’ எனவே ஞானங் கூறிய வாக்கிய மெண்பதும், ஞானங் கூறுதற் பொருட்டுச் சரியை கிரியை யோகங்களை மறுத்துக் கூறினும் ஞானங் கூறிய வாக்கியங்களை மறுத்துக் கூறுதல் நெறியன்றென்பதுங் காண்க. நிந்தகர்=புறச்சமயத்தோர்கள். (கூகு)

ஈங்கறை முறையிற் ரேர்ந்துபா ரிதன்மீ
தெங்கனுங் தேடியோ ரிடத்தி
ஞேங்கருண் முதல நான்குமோர் வடிவா
யுளதென மறையினீற் றுகாக
டாங்குநா வொடுஞ்செங் குவளைமார் பொடும்
பொற்சரணை ஞாஞ்சரணைவடைந்தோர்

அசு

வைராக்கியதிபம்.

தீங்கொழித் தருள்வான் றிகழு மோர் குரவற்
கண்டுளங் குளிர்ந்தனன் றெளிஞன்.

எ-து. இவ்விடத்துக் கூறிய முறையே ஞானசாரிய
னது இலக்கணமெல்லாம் உடையோன் எங்குளனென்று
ஆராய்ந்து பூமியின்கண்ணே எவ்விடத்தும் தேடி ஒரிடத
இன் கண் உயாந்த சீவங்கருணியம் ஈசுரபத்தி பாசுவைரா
க்கியம் பிரமஞானம் என்னு நாள்கும் ஒரு வடிவங் கொ
ண்டதுபோல் வேதத்தினது முதலாயுள்ள மாவாக்கி
யமே முதலிய வாக்கியங்களைத் தரிக்கின்ற நாவடனும்
செங்கழுநீர்மாலை விளங்காங்கின்ற மாபகத்துடனும் பொ
ன்போன்ற திருவடிகளுடனும் அத்திருவடிகளில் அடைக்
கலமாய் வந்து அடைந்த பக்குவரது அஞ்ஞானமாகிய
பொல்லாங்கை நீக்கும் கெருட்டு விளங்காங்கின்ற ஞான
சாரியனைக்கண்டு தெரிசித்து இதயமெல்லாம் குளிராந்த
னன் அந்த வறிவுடையோன், எ-று.

‘ஒங்கருண் முதல் நான்குமோ வடிவாய்’ என்றதனு
லும், ‘முறையினீற்றுரைகடாங்கு நாவொடும்’ என்றதனு
லும், ஆசாரியனது இலக்கணமெல்லா முடையனென்பது
காண்க. ‘சரணேண வடைந்தோர் தீங்கொழித்தருள்
வான்’ என்றதற்கு உதாரணம் : தத்துவராயர் நான்மணி
மாலை அகவல். “‘ஒளித்தகு மறிவுமரக்கலனமைத்துத்,
துறவினுமக்கூம்பு நாட்டி, யேமவருளாங் கயிற்றிற் பிறழ்
வறக்கட்டிப், பத்தியென்னும் பாய்ஷுரித்து, முத்திழுரிற்
றம்மை யுப்த்தருள், சொருபனென்னு மொரு மீகாம,
னருந்தவர்க்கரசின்பாதந், திருந்தவைக்கிளர்தஞ் சென்னி
யின் மிசையே’’ மற்றும் வருவனவற்றாற் காண்க. (குள)

காரிய மாக லாற்சகம் படைக்குங்
 காரணன் குலாலனி லுளனென்
 ரேரியல் பெனவேழ் கடலுமொன் றுக்கி
 யொப்பிடுங் கருணைய னேனும்
 பேரியை பிறப்புத் தனையடைந் தவர்க்குப்
 பினையுரு வகைகெடப் பார்க்குங்
 கூரிய விழியோ தூதவி னறவுங்
 கொடியனு மாகுமக் குரிசில்.

எ-து. பிரபஞ்சம் மாயாகாரியமாகவிள் அதற்குக் காரணமாயுள் மாயை சடமாகவிள் இதனைக் காரியப்படுத்தும் நிமித்தகாரணஞ்சிய கடவுள் கடகலச் முதலாயுள் பாண்டங்கள் மன்னினது காரியம், அவைக்குக் காரணமாகிய மன் சடமாகவிள் இதனைக் காரியப்படுத்தும் நிமித்தகாரணஞ்சிய குலாலன்போல் இருக்கின்ற னென்று மேலாகிய கடவுளுக்குக் கீழாகிய குலாலனை உவமை கூறுகின்ற ஒரு முறைமைபோல் உவமை கூறப்படாதாயினும், சத்தசாகரங்களையும் ஒன்றுக்கூட்டி உவமை கூறுகின்ற கிருபாசமுத்திரமா யிருந்தானுயினும் தன்னைவந்து அடைந்த பக்குவர்க்குப் பேரும் பொருந்திய பிறப்பும் இவையேயன்றிப் பின்னர் அந்தப்பேரும் பிறப்பும் வாராதபடி நாசமாகப் பார்க்கின்ற துண்ணியவிழிகளை யுடையோனுகவிள் மிகவுங் கொடிய தன்மையினை உடையவனு மாவன் அந்த ஆசாரியன், எ-து.

கிருபாசமுத்திரத்திற்கு உவமையின்மையால் கடவுளுக்குக் குலாலனையுவமை கூறுதல்போல ‘ஏழ்கடலும் ஒன்றுக்கி ஒப்பிடுங்கருணையனேனும்’ என்றார். ‘கூரியவிழி

அது

வைராக்கியதிபம்.

யோன்' என்றதனாலும், 'பேரியை பிறப்புத்தனை யடைந் தவர்க்குப் பினையிருவகை கெடப்பார்க்கும்' என்றதனாலும், மாயாகாரிய காரண மெல்லாங் கடந்த நோக்கமென்பதும், அந்நோக்கம் பெற்றேர்க்கும் அவைகள் நீங்கு மென்பதுங் காண்க. 'அறவுங் கொடியனுமாம்' என்றது தூஷணைபூஷணமாகத் துதித்ததென்க. இதனுட் சீவகா ருணிய முடையனென்பதற்கிட. (கசு)

செப்பிருங் கைலைக் குருமுறை மையிற்றன்
சிரமிசைச் சரணம்வைத் துளவோர்
மெய்ப்பர னருளை நினைதொறு முளங்தீ
மெழுகுகல் வெனவுரு கிடினு
மைப்பவந் துடைத்தன் பினர்க்குவீ டரிக்கும்
வல்லப முடையமற் றெருதா
ஞெப்புமிக் கிலியா கவினிறை பத்தி
யுளனுமன் றூகுமவ் வும்பன்.

எ-து. யாவரும் புகழாங்ற பெருமை பொருந்திய கைலாச குருபரம்பரையின்வந்து தனது சிரசின்மீதே திருவடிகளைச் சூட்டிய ஒப்பற்ற ஞானுசாரியனது கிருபையை நினைக்குந்தோறும் அக்கினியிற்பட்ட மெழுகும் கல்லென்று சொல்ல அதனினும் அதிகமாக உள்ளமெல்லாம் உருகா நின்றேனுயினும் தன்னை அடைந்த பக்குவர்க்குக் களங்கமாயுள்ள பிறவித் துன்பத்தை மாற்றி வீட்டினைக்கொடுக்கும் சாமர்த்தியத்தினை உடைய ஒரு தான் சமானுதீக மின்மையனுதவின் ஈசுரபத்தி யுடைய ஆமன் றூகுவன் அந்த ஞானுசாரியன், எ-று.

இதன்கண் ஈசுரபத்தியுடைய னென்பது காண்க. (ககு)

வைராக்கியதீபம்.

அக

கருடனை நினைவோர் பார்வையாற் பிறர்பாற்
கடுவொழித் தலிற்றனை நினைவோ
ரொருவரை நோக்கி னவர்கணும் பாச
மொழித்தல்செய் துறவொடேய்க் குறினு
மருண்மகட் புணர்ந்து ஞான சந்ததிபெற்
றவொடு மகிழ்ந்திருத் தலினக்
குருபரன் றன்னைப் பின்னைநே ரில்லாக்
குடும்பியென் றஹாக்கவும் படுமால்.

எ-து. கருடனைத் தியானம்பண்ணுவோர் பார்வையாற்
பிறர்மேலேறிய விடநீக்குதல்போல் தன்னைத் தியானம்
பண்ணுவோர் பிறரொருவரை நோக்கின் அவரிடத்தும்
பாசங்களை நீக்குதல் செய்யுங் துறவுடனே சூடியிருந்தா
னுயினும் சீவகாருணியமாகிய பெண்ணைக்கூடி ஞான
மாகிய புத்திரைனைப் பெற்று அவரோடும் எக்காலமும் ம
கிழ்ந்திருத்தலின் அந்த ஞானசாரியனைப் பின்னர் ஒப்
பற்ற குடும்பியென்றும் சொல்லப்படும், எ-து.

(இதனுட் பாசவைராக்கிய முனைய வென்பது காண்க())

குலவுசெங் கதிரோ னிருளினை யுணராக்.
கொள்கைபோற் றுளைரு காலுஞ்
சொலுமறி யாமை யறிகிலா ஞானத்
தோன்றலே யெனினுமத் தூயோ
னிலகுமா னந்த ஏருவினை யணுக்கட்
கீங்ததற் கிணையொரு துணையின்
மலவுட வவர்பாற் கவர்தலி னிஃஂதோர்
மடமைபெற் றடையனு மாமால்.

எ-து. யாவராலும் கொண்டாடப்படுகின்ற செய்யக்கிளையடைய சூரியன் இருங்கள் அறியாத முறைமைபோல் பிரமாதிகளாலும் புகழ்ப்படுகின்ற தான் அவ்விருஞ்கு ஒப்பென்றுசொல்லப்படுகிற அஞ்சுானத்தை ஒருகாலும் அறியாத ஞானத்தினையடைய புருஷனயினும் அந்த கிளையாக ஞானசாரியன் தனது விளங்காகின்ற ஆனந்த சொருபத்தினைச் சிவாகஞ்குக் கொடுத்து அதற்கு ஈடாக இழிவால் தனக்கு ஒரொப்பில்லாத மலவுடலீல் அவாகையில் வாங்கிக்கொள்ளுதலின் இஃதோரநிபாமமையை அடைந் துடையனு மாகும், எ-து.

சூரியன் தனது பிரகாசத்தினால் தனக்கு இருளின்றிப் பிறாக்கு இருளைப்போக்குதல் டோல் ஞானசாரியன் தனது ஞானத்தினால் தனக்கு அஞ்சுான மினறிப் பிறாக்கு அஞ்சுானத்தைப் போக்குவருணங்பது காணக.

இதனால் பிரமஞ்சனமுடைய ணெங்ப தறிக. (ஏக)

வதுவைநான் மறையோர் வழங்கியாத்திளையி
ன் மற்றருங் ததியை நோக்குதலி
னிதுவுமொன் நென்ற்தம் முடல்பொரு ளாவி
யீயும்மெம் போலிக டமக்குங்
குதிளைகொண் டிடவன் றடைந்துட லாதி
கொடுத்தவன் போற்கொடுப் பவர்க்கும்
பொதுமையுற் றிவனேஞ் மானுடன் ஞுனுய்த்
திகழுமப் ஞுரண புராணன்.

எ-து. கல்யாணகாலத்தில் மறையோர் தஞ் சாதியா சார வழக்கமாய்ச் சென்கின்ற யாத்திளைபோலவும், அக்

காலத்தில் கல்யாணப்பெண் அருந்ததியைப் பார்க்குதல் போலவும், இதுவும் ஓருலகாசார வழக்கமெனத் தமது உடல் பொருளாவி மூன்றினையும் கொடுக்கும் என்போல் வார்க்கும், பாண்டியனுக்குக் குதிரை கொள்ளும்பொருட்டு அங்காளிற் சென்று திருப்பெருந்துறையில் ஞான சாரியனா அடைந்து உடலாதி மூன்றினையும் உண்மையாகக் கொடுத்த மாணிக்கவாசக சுவாமிகள்போல் உடலாதிகளை உண்மையாகக் கொடுப்போர்க்கும், பொதுமையுற்று இவ்விடத்து ஒரு மனிதனுகியும், மாணை இடக்கரத் தேந்திய சிவஞுகியும் விளங்காநிறபன் அந்தப் பரிசூரண ஞானிய பழையோன், எ-று.

வதுவைநாள் யாத்திரைசெல்லு மறையோரும் அக்காலத்தில் அருந்ததியை நோக்குங் கல்யாணப்பெண்ணும் யாத்திரை போவதுபோலவும் அருந்ததியை நோக்குதல் போலவும் காட்டின மாத்திரமேயன்றி, யாத்திரை போனதும் அருந்ததியைக் கண்டதும் அவர் மனத்திற்கு இல்லை; அதுபோல் உலகாசார வழக்கமாக உடலாதிகளைக் கொடுப்போரும் கொடுத்ததுபோல் காட்டினமாத்திரமேயன்றிக் கொடுத்தது இவர் மனதிற்கு இல்லையென்ப தறிக. (எ)

பாரினட்டாங்கா திகளொடக் குரவற்
பலதரம் வலம் வந்து பணிந்து
சீரிய துதிசெய் தனுதின மவற்றுற்
நிருவளத் தடைக்கவும் பட்டுத்
தூரமோட்டணிமை யறவிறை கருணை
சுரக்குநா ஊளவுங்கின் ரேவ

கூட

வைராக்கியதீபம்.

லாரிவன் றனக்கொப் பெனச்செய்தொண்
சரண்பெற் றறியவேண் டுவமுழுதறிந்தான்.

எ-து. பூமியின்கண் அட்டாங்கமுதலிய அங்கங்களுடனே அந்த ஞானசாரியனைப் பலகாலும் வலமாக வந்து வணங்கி எக்காலமும் தோத்திரம்பண்ணி அவ்வணக்கத் தோத்திரங்களினால் இவன் பக்குவனுமென்று அறிந்து ஆசாரியனது திருவளத்தில் அடைக்கவும் அன்புடைய னாகி அவ்வாசாரியன் கோபித்தானென்று தூரத்திலும் செல்லாமற் சந்தோஷித்தானென்று சமீபத்திலும் சாரா மற் சேய்மை அணிமைகளுக்கு ஈடுவாய் அவ்வருளிறை வன் கிருபைவைக்குநாளளவும் நின்று ஏறற் பணிவிடைகளினால் இவனுக்கு ஒட்டார் யாவளொன்று சொல்லப் பணிவிடைகளைச் செய்து ஒன்னிய திருவடித்தைகை பெற்று வீட்டைதற்கு அறியவேண்டும் உபதேசமொழிகளௌல்லா வற்றினையும் அறிந்தான், எ-து.

‘அட்டாங்காதி’ எனவே பஞ்சாங்க சிட்டாங்க சிராங்க முங்கொள்க. ‘தூரமோடணிமையற’ என்றதற்கு உதாரணம்: திருவள்ளுவநாயனர். “அகலாதனுகாது தீக்காய்வார் போல்க, விகல்வேந்தர்ச்சேர்ந் தொழுகுவார்.” “அட்டாங்காதிகளோடக் குரவற் பலதரம் வலம்வந்து” என்றதற்கு உதாரணம்: சிவதருமோத்தரம். “வலஞ்செய்து தண்டதணை மானவிதி முறைதழுவத், தலங்தன்னிற் பணிந்தெழுக தலைகரமற் றிருகண்னங், துலங்குழுக வாய்ப்புயங்களைஞ்மெட்டுஞ் தோயமயி, ரிலங்குசிரங் கரமுழந்தா ளைஞ்மைந்து மிலங்குறவே.” மற்றும் வருவனவற்றுற் காண்க.

(எ)

சற்குரு வருளா லையமுங் திரிவுங்
 தானை மறைமுடி வுணர்ந்த
 பிற்குரு பரன்றுண் முற்சரண் புகுந்த
 பெரியவ ரினமரீஇ யிருங்தொண்
 சொற்களி னரிய பொருள்கடேர்ந் தவணை
 தொலைத் தொரு சிறிதுநாட் பின்னர்க்
 கற்குதலாதி யனைத்துநீத் தென்று
 ஞானசா தகத்தினுள் கழிப்பான்.

எ-து. சற்குரு கடாக்ஷத்தினுலே ஐயமுந்திரிவ நீங்கி
 வேதத்தின் முடிவாகிய மகா வாக்கியத்தினால் அறிகின்ற
 மெய்ப்பொருளை நிச்சயித்து அறிந்தபின் அந்த ஞான
 சாரியனது திருவடிகளைத் தனக்கு மூன்னர் அடைக்கல
 மாகப் புகுந்த பெரியோர் கூட்டத்தினை அடைந்திருந்து
 ஒள்ளியசாத்திரத்தின் மொழிகளினது அரியபொருள்களை
 அவரால் ஆராய்ந்து அறிந்து அம்முறையே சிறிதுகாலம்
 கழித்தபின்னர்ச் சிரவனமனங்கண் முதலிய அனைத்
 தினையும் விட்டு நீங்கி எக்காலத்தும் ஏகாந்தஸ்தானத்தில்
 விருந்து நிஷ்டைக்கூடி ஞானசாதகத்தினுலே நாள்களைப்
 போக்கா நிற்பான், எ-று.

ஐயங்திரிவென்றவற்றுள் ஒன்றே இரண்டோவென்பது
 ஐயம். மூன்னர் ஒன்றென்று துணிந்து இரண்டென்ப
 தும், மூன்னர் இரண்டென்று துணிந்து ஒன்றென்பதும்,
 திரிவென்றறிக. ‘ஒண்சொற்களினரிய பொருள்கடேர்ந்து’
 என்றதற்கு உதாரணம் : பெருங்திரட்டு. “ஒப்பிலமல
 ஞேதிவைத்த வுளாயையோத லோதுவித்தல், செப்பும்
 பொருளைத் திரிவுமறத் தெளிகைபிற்ணாத் தெளிவிக்கை,

கூசு

வைராக்கியதிபம்.

தப்பா ததனை மனத்தகத்தே தரிக்கையெனவுங் தானைந் தாம், வைப்பா யருந்தா மருந்தாகிச் சிறந்தஞான மக விளையே.” மற்றும் வருவனவற்றை காண்க. (எஸ)

அரும்பொறி யின்மை பழியன்றி யார்க்கு
மறிவறிந் தான்வினை யின்மை
பெரும்பழி யெனலா ஞாருவன்வீட்டின்பம்
பெருமைகொ டிகழ்கலர் பெரியோர்
விரும்பஃதடையும் வகையருட் குருவான்
விளங்கியு மூளங்கையிற் கனிபோல்
வரும்படிநானு முயன்றுரை வென்போன்
மதியிலார் தமையிகழ் வதலால்.

எ-து. யாவாக்கும் அரிதாகிய செல்வம் இல்லாமை பழிப்பன்று; அச்செல்வத்தினை அடையும் உடாயம் அறிக் திருந்தும் அவ்வுபாய செறிக்கண் முயற்சியின்மையே பெரிய பழிப்பென்று திருவள்ளுவநாயனுர் கூறுதலின், ஒரு வன் ஞான நிஷ்டை இடையருது கூடுமிடத்தும் அவ்வீட்டின்பத்தினை அடையாதிருத்தலைக் குறித்து இகழார் பெரியோர். விரும்பாங்கிற அந்த ஆனந்தத்தை அடைய நெறி ஞானசாரியனுல் அறிந்திருந்தும் உள்ளங்கை நெல்ல விப்பழம்போல அது வரும்படிக்கு எங்காளும் ஞானசாத கத்தின்கண் முயற்சிப்படாத என்போலும் புத்தியில்லா கா இகழ்வதே அன்றி, எ-று.

எக்காலமுமாறுது ஞானசாதகத்தின்கண் முயலல் வே
ண்டுமென்பது இதனுட் காண்க. (எரு)

பகர்தரு தொழில்களைத்து மோர் சிறிது
பண்ணவேண்டுவைபணி விடுத்துப்
புகலுரை யடக்கித் தனியிடத் திருந்து
போற்றிசெய் தருட்குரு பதம்பின்
மிகமுயன்றிதய வருத்தமெய் தாமன்
மெவிங்குகை விடுதல்செய் யாம
லகமுக மாக்கி மனத்தைநா டெருமோ
ரைம்புலனைழித்தசை வறுப்பான்.

எ - து. சொல்லானின்ற நிததியகருமங்கள் அனைத்திலுள்ளும் இன்றியமையாது செய்யவேண்டும் கன்மங்களில் ஒரோர் சிறிது சிக்கிரத்திலே செய்து விடுத்துப் புகல்கிள்ற வாக்கினை மெளனமாக்கி ஏகாந்தல்தான்த்திலிருந்துகொண்டு கிருடாசாரியரது திருவுழக்களைத் தோத்திரம் பண்ணிப் பின்னர் அவர்க்குமிய உபாயத்தின்படியே மனோயைம் பண்ணத்தொடக்கும்போது அந்த உபாய நெறிக்கண் மிகவும் முயற்சிப்பட்டு மனவருத்தமும் அடையாமல் எவ்விதத்தால் அடக்கினும் இது அடக்குவதில்லை யென்று உள்ளம் வருந்தி அவ்வுடாய நெறியவிட்டு நீங்குதல் செய்யாமல் பையட்பைய அம்மனத்தினைச் சகமுக மாய்ச் செல்லவொட்டாமல் அகமுகமாக்கி எக்காலமும் ஒப்பற்ற பஞ்சேந்திரியங்களையும் நிக்கிரகம்பண்ணி மனத்தினது சங்கற்பத்தை நாசம் பண்ணுவான் எ-று.

“தனித்திருந்தொரு தம் மனத்தையைம் பொறிவாய்த் தடுத்து” என்ற செய்யுளுள் வாக்குக் காயங்களை அடக்கி னுல் அன்றி மனமடக்கக் கூடாதென்ற முறையே இச் செய்யுட்கண்ணும் மனமடக்குதற்கு அவை அடக்கவே

ண்டுமென்று கூறியவாறு காண்க. கீழ்ப்போன செய்யுள் களுட் கூறிய முறையே புறப்பற்றுக்களா யுள்ளன வெல்லாம் துறந்து அங்காசாரியரை விட்டு நீங்கி ஆசாரியரை வந்து அடைந்து திருவடி தீங்கூபெற்று அவரது உடதேச மொழிகளைக் கேட்டு அவரது திருவடியை அடைந்த டெரி யோரை அடைந்து நிலத்தைக்கூடி ஞானசாதகம் பண்ணு வோனுக்கு மேல்வருஞ் செய்யுள்களுள் ஞானசாரம் கூறு கின்றா. ‘மிகமுயன்றிதய வருத்த மெய்தாமல், என்ற தற்கு உதாரணம். ஞானவாசிட்டம். “மிகமுயன்று வருந்தாமற் சமமாகின்ற வேண்டுகோளாள் முயல்வால் வினாகேதந்தன்றும், டகாமனமாஞ் சிறுமகவை நிறுத்தல் வேண்டும் பலபிறப்பிற் பரிசுயங்க ளகலட்டணனி, யகல் சுபா தனையுதிததாள் முயற்சிபேறு மையுறிஞாஞ் சுக மடைவை யதுதீதன்று, திகழ்மனம் போய்த் தறடதத் தைத் தெளியு மடடுங் தேசிகனுப் சொல்வழியிற செல் லுவாயே.” எ-ம். திருமங்கிரமி. “உடலாங் குகையி லுணா வாகும் பீடத், தடலாரா சமாதி யிதயத்தாக, நடமா டியகுகை நாடிய யோகி, மிடையாகா வண்ணமே சாதி க்குமெல்லவே.” எ-ம். மற்றும் வருவங்வற்றும் காண்க. உச்சியம் போகின் மீதரும் பசிக்கவ்

ஒர்வல மாயிலங் தோறும
பிச்சைகை யிடையிற் காடி கூழேனும்
பெற்றது பற்றியுள் வெறுப்போ
ழச்சையற் றருந்திப் பொருந்தவே காந்தத்
திடையினுங் தாகம்வந் தடையி
னச்சி நீ ரூரிற் புகுந்துரை தேரி
யாதியி னருந்துத னன்றே.

எ-து. உச்சிக்காலத்திலே மிகுந்த அரியபசிக்கு அந்த ஆரினை வலமாகச்-சென்று வீடுதோறும் பிச்சையாகக் கையின் கண்ணே காடியாயினுங் கூழாயினும் கொடுத்த கை வாக்கி உள்ளத்தின்கண் அவற்றில் வெறுப்பும் விருப்புமின்றிப் புசித்து மீண்டும் போய்த் தனது ஏகாந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டும்; பின்னரும் தண்ணீர்த்தாகம் வந்ததாயிஸ் நீரினை விரும்பி ஊர்க்கட்டுகாது ஏரியை வற்றுள் நீா அருந்துதல் நன்மையாம், எ-து.

பிச்சைக்கேயன்றி நீரைக்குறித்து ஊர்க்குப் போகவேண்டாமையின் ஏரியாதியினாருந்துத ணன்றென்றார். ஏரியாதி யெளவே நதி மடுவாவி சுளை முதலியவுங் கொள்க. ‘இலங்தோறும் பிச்சைகை யிடையில்’ என்றதற்கு உதாரணம் : திருமந்திரம். “பரந்துல கேழும் டடைத்த பிரானை, விரந்துணி யெந்டர்களெற்றுக் கிரக்கு, நிரந்தரமாக நினையு மடியா, ரிரந்துண்டு தன்னடி யெட்டச்செய்தானே.” எ-ம். “பிறப்பறியார் பலபிசைச் செய்மாந்தர், சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர், மறப்பிலரா கியமாதவஞ் செய்வா, பிறப்பினைக்கும் பெருமை பெற்றாரோ.” எ-ம் “அச்சினுணின்ற பொருடன்னை யுள்ளு வோ, ருச்சியம் போதாக வள்ளமாக கோயிற்குப், பிச்சை பிடித்துண்டு பேத மறநினைங், திச்சைவிட் டேகாந்த மேறி மிருப்பாரோ.” எ-ம். வரும், மற்றும் வருவனவற்றுத் காண்க.

ஞானசா தகன்மற் றுதயமா தியினு

ணயக்கொணு மயக்கமா தலினு

மீனமார் விந்து மிகுமெனு வகன்றே

ரிகழ்ந்துகை விடுத்தவா தலினுங்

கூறு

வைராக்கியதிபம்.

தானிரங் தொருபோழ் தருந்திடு முணவுஞ்
சமமலாற் ரூழினு மிகினு
முன்தா ருடற்க ணேயுறு மற்றைக்
குறக்கமு மிகுந்திடு மன்றே.

எ-து. ஞானசாதகம் பண்ணுகின்றவன் உச்சிக்காலத் தொழிக்கு மற்றை யுதயகால முதலிய காலங்களின் அங்குதிகளைப் புசிக்கலாகாது, தேகமயக்கம் வருதலினாலும், இருவிளையுடைய சுக்கிலவூர்ததனையா மெல்லு துறந்தோ ரால் இகழந்து விடப்பட்டனவாகலாலும், தான் பிச்சையேற்று ஒருபோது புசிக்கின்ற புசிப்பும் எங்காஞ்சும் ஒரு சமமாகப் புசியாமல் குறைந்ததாயினும் மிகுந்ததாயினும் ஊன் பொருந்திய உடம்பினகண் விபாதி வந்து அடையும், அன்றைக்கு நித்திரையும் மிகுந்துவரும், எ-து.

மயக்கம் வருதலினால் தேகம் ஆசனத்தின்கட்செவு வேயிராது. விந்து மிகுதலினால் மாந்தின்கட்செவு காமமிகுந்து அம்மனம் அசைவற நில்லாது. வியாதி வருதலினால் சமாதி கூடத் தொடங்கவே கூடாது. உறக்க மிகுதலி னால் கேவலம் வந்து அடையுமாகவின் இதனுட் கூறிய முறையே செய்யவேண்டுமென்ப தறிக. உதயமாதியவென்றதனால் சாயங்காலம் இராக்காலம் விடியறகால முதலியவுங் கொள்க. (எஅ)

மிகுத்திடு முனமிற் படுதழ லவிப்பான்
விடுபவன் கலங்கனீர் தெளிநீர்
பகுத்திடா னதுபோற் காட்சோறேனும்
பசித்தவன் புசித்திடறகுமா

னகத்தவர்மனைதோ றழன்றெனக் கட்சி
னல்கிடென் ரெருவன்வேட்டுணலா
னகத்துறுபசியும் போக்கிமற் றதுகொ
ட்டுக்கமென் பயனடை வானே.

எ-து. வீட்டுங்கட்டப்பட்ட அக்கினி மிகுந்து பற்றி ஏரியு
முன்னர் அவிப்பவன், அதனை அவித்தலைப் பார்க்குதலே
யண்றிக் கலங்களீ ளான்றும், தெளிந்த நீலான்றும், நீரி
னைப் பகுத்துப் பாரான். அதுபோல் உதராக்கினி மிகுவ
தற்கு முன்னர் இதனை அவித்தற்கு நீலான்று கருதி நாச்
சுவை விரும்பி நன்று தீதென்று பகுக்காது காட்சோறு
யினும் நல்ல சோறுயினும் பசியையுடைய தவத்தோன்
புசிக்குதல் முறைமையாம். தவத்தோர் சிரிக்க வீடுதோ
றுந் திரிந்து எனக்குச் சோறு கொடுமி ளென்று கேட்டு
ஒருவன் நாச்சுவை விரும்பி வாங்கி உண்டவினால் அவ்வ
யிற்றில் உறுபசியைப் போக்குதலும் அன்றி அங்குளம்
உண்டது கொண்டு அதிகமாக வேறே யாதுபயனைப் பெறு
வானே, எ-று.

பிச்சைவாங்கி உண்டவினாலும், வேட்டுண்டவினாலும்,
பசிபோதலே யன்றி வேறுபயன் இன்மையால் ‘அதிக
மென்பயனடைவானே’ வென்றார். தவத்தோர்க்கு நாச்
சுவைவேட்டு ஒருவரைப் பிள்ளைன்று வாங்கி யுணவாகா
தென்பது கண்டுகொள்க. ‘காட்சோறேனும் பசித்தவன்
புசித்திடறகும்’ என்றதற்கும், ககத்தவர்மனைதோ றழன்
று’ என்றதற்கும், உதாரணம்: கூர்மபுராணம். “இவ்
வகை யைய மேற்றுஙன் குண்போன் காட்சோ தெவற்
நினை யேனுஞ், செவ்விதி னளித்த தருந்திடல் வேண்டு
மலைதொறுஞ் சென்றுசென் அற்று, வெங்வழுல் போல்

வெகுண்டுமேற் ரென்றை விழுந்து நீ யளித்தி யென் றருந்த, ஸவ்விய மவித்த மனத்தினேர்க் காகா வென்று நான் மறையறைந் திடுமால்.” எனவரும். மற்றும் வரு வனவற்றூற் காண்க. (எக)

எரிந்தெழு பசிநோய் தணிக்கவோர் மருந்தெ
ன் ரேற்றுனு தொருவனுச் சுவைவேட்
டருந்திடு மளவும் வருந்தியப் பிண்ட
மளித்தவர் தம்மைநோ வதுவென்
னிருந்துள கிருக வாழ்க்கையும் வினைவா்
தெய்திய துறவுமல் லதுவீன்
திரிந்துடல் வளர்த்தி யெனத்தனை விடுத்த
தெய்வத்தை நோவாது மறந்தே.

எ - து. வயிற்றின்கண் எரிந்து எழுகின்ற பசிவியாதி
யை மாற்றுத்தஞ்சு ஈதோ மருந்தென்று ஏதாய்னும் வங்த
பிசசையை வாங்கி உண்ணுது ஒருவன் நாச்சுவையை
விரும்பிக் காடி கூழ் முதலிய பிசசைவந்தவிடத்து அத
ணிப் புசிக்குமளவும் உள்ளம் வருந்தி அந்தப்பிச்சை கொ
டுத்தோகா நோவது என்னையோ தான் முன்னிருந்
துள்ள இல்லாம்கையு மல்லாது அதனைவிட்டுப் பின்னர்
வந்து அடைந்த துறவுமல்லாது பதிதனுய் வீணைதிரிந்து
உடம்பை வளர்ப்பாயென்று தன்னைவிட்ட ஒழுவினையை
மோதல் மறந்து, எ-று.

ஒருவாப் பின்சென்று வேட்டுன்னுது பிச்சையேற்
றுண்ணினும் காடி கூழ் முதலிய பிச்சைகளை அருந்தும்
போது உள்ளத்தில் வெறுபடுவதுத்து அருந்தலும் தவத்
தினர்க்குக் குற்றமென்பது காண்க. (அங)

எய்தவ னுறமற் றேவையென் ஞேவ

தெனவுல குரைத்தலி ஞெருதாஞ்
செய்துள வினைக்குத் தக்கபேறிறைவன்

சேர்க்குத றணைமறந் தென்ஞே
வுய்தவ மறியாக் கைதவரைய

முதவிடார் தமையுத வினை
வைதல்வாழ்த் திடுதல் செய்துமற் றெருருசாண்
வயிறுநா டொறும்வளர்ப் பதுவே.

எ-து. எய்தவன் இருக்க அம்பை நோவது என்னையெ
ன்று உலகத்தார் வழக்கமாக எடுத்துச் சொல்லுதலின்
ஒப்பற்ற தாம் செயதுள்ள நலவினை தீவினைகளுக்குத்
தக்க சுக்குக்கங்களைக் கடவுள் கூட்டுகிற முறைமை
யினை மறந்து என்னையோ வீட்டினை அடைந்து பிழைக்
குஞ் தவததினைப்பண்ண அறியாதவஞ்சகர் பிச்சை கொ
ாதவரையும் அது கொடுத்தவரையும் வைதல் செய்தும்
வாழ்த்துதல் செய்தும் தமது ஒருசாண்வயிறு நாடோ
றும் வளாப்பது, எ-று.

சிவசசெயலைமறந்து சீவச்செயலை நாடினராகவின் உய்
தவமறியாக் கைதவரொன்றும், அங்குனம் நாடிப்பிச்சை
யுதவிடானாயும் உதவினேரையும் வைதலும் வாழ்த்து
தலும் தவத்தோர்க்கு இழிவாகவின் ‘சாண்வயிறு நா
டோறும் வளாப்பதுவே’ என்றும் கூறினார். . (அக)

தன்னரு குறுசேய் சிரத்தொரங் குவியாற்

ருஞ்புடைத் தொருவன்மீ தொருவன்
சொன்னமாத் திரத்தி னவனை யச்சேயுங்
துணிவுகொ டெழுந்தறை குதல்போன்

முன்னவன் விளையாட்டாயவைந் தொழிற்கு
 முன்னிலையாயசீ வரைப்பார்த்
 தின்னல்செய் சாப மிட்டுமா தவரு
 மென்கொலோ தவமிழப் பதுவே.

எ-து. ஒருவன் தனது அருகேயிருக்கின்ற சிறுபிள்ளையினது சிரத்தில் தான் ஒருவிரலால் தெறித்துப் பிற வெளிரவைக்காட்டி அவன்மீதே சொன்னமாத்திரத்தில் அதனை அறியாமையினால் மெய்யென்று கருதிக்கொண்டு அவனை அந்தச் சிறுபிள்ளையும் எழுந்திருந்து அறைகுதல் போல், கடவுளது திருவிளையாட்டாகிய டஞ்ச கிருத்தியத்தில் சீவர்கண் முன்னிலையாகத் தாஞ்செய்த தீவினை கருக்கு ஈடாகத் துன்பஞ்ச செய்தலை மறந்து சீவர்கள் தஞ்செயலாகச் செய்தாரோன்று கருதி அவரானோக்கித் துன்பஞ்செய்யானின்ற சாபமிட்டு மாதவத்தினையுடைய முனிவோரும் என்ன அறியாமையோ தாம் அருமையாகச் செய்த தவங்களை இழந்து போவது, எ-று.

மாதவருமென்ற சிறப்பும்மையால் சீவச்செயலை நோக்காது சிவச்செயலை நோக்குதல் யாவர்க்கும் அரிதென்பதும், சிவச்செயலை நோக்குவர்க்கு இம்மையில் தவமிழவாமையின் மறுமையிற் பிறவித்துன்பம் இன்றென்பதும், காண்க. சாபமிட்டு மாதவரு மென்கொலோ தவமிழப்பது என்றதற்கு உதாரணம்: அஞ்சுவதைப்பரணி. “கோப மிக்கபோதேவ ராறுவார் குறுகுவோர் தமைக்கொடிய நோய்புகுஞ், சாபமிட்டுமா தவர்களாயினார்தலைமை மிக்கதாங் தவமிழப்பாரோ?” எனவரும். மற்றும் வருவனவற்றும் காண்க.

(ஆ)

பெண்ணைவிட் டகலா வொருவிடன் றன்னைப்
பிறர்வழக்கினிற்கொடு போகக்
கண்ணைவிட் டகலா தவள்வரல் போலுங்
கண்டுகொண் டேகியாங் கஃதெவல்
வண்ணமா யினுஞ்சீக்கிரத்தினின் முடித்தவ
வனிதைபான் மறிதரன் மானப்
பண்ணிய சமாதி விடுத்தறி ஞருந்தம்
பசிதணித் ததையுறும் பரிசே.

எ-து. அழகினால் மிகுந்துள்ள ஒரு பெண்ணைக் கணப்
போதாயினும் விட்டு நீங்காத ஒரு காமியை அவனுக்குக்
கடன் கொடுக்க வேண்டிய பிறர் வந்து வழக்கினிடை
அழைத்துக்கொண்டு செல்ல, அவன் தனது கண்ணை விட்டு
நீங்காது. அந்தப் பெண் வருதல்போலும் பார்த்துக்கொ
ண்டு சென்று அவ்விடத்து அந்த வழக்கினை எப்படியாயிரும்
சீக்கிரத்தில் தீர்த்துக்கொண்டு அந்தப் பெண்ணை
நிடத்தில் மீண்டும் வந்து கூடி யிருத்தல்போல் அறிஞரும்
கணமாயினும் இடைவிடாது தாம் பண்ணிய ஞான
சமாதியை விட்டு நீங்கிக் காடி கூட மேதாயினும் சீக்கிரத்தில்
வாங்கிப் புசித்துப் தமது பசியை மாற்றிக்கொண்டு
மீண்டும் வந்து அந்த ஞானசமாதியைக் கூடி முறைமை,
எ-று.

அறிஞர் மிகவும் விரும்பி ஒரு கணமாயினும் விட்டு
நீங்காது ஞானசமாதியைக் கூடியிருத்தலின் ‘பெண்ணை
விட்டகலா வொருவிடன்’ என்றும், பசியினும் பிச்சையை
க்குறித்துப் பிராரத்த வசத்தனுய்ச் செல்லுகின்றபோது
மனத்தின்கண் அங்கிழ்ச்சை நீங்காது செல்லுதலின் ‘கண்

கீனவிட்டகலாதவள் வரல்போலுங் கண்டுகொண் டேகி’ என்றும், நாசசுவை விரும்பாது காடி கூழேதாயினும் வந்ததைச் சீக்கிரத்தில் வாக்கி உண்டு பசியைமாற்றி மீண்டும் வந்து சமாதியைக் கூடி யிருந்தவின் ‘ஆங்கஃப் தெவ்வண்ணமாயினுஞ் சீக்கிரத்தினின் முடித்தவ் வனி தைபாண்மறிசுரன் மான’ என்றும், உவமை கூறினார். ()

நடந்துறங் கொருவன் றைனமல ராமனி
நண்ணுமா புரியின்மற் றவனுங்
கிடந்துறங் குவதைக் குறித்துமுன் னுறக்கம்
விழித்தவா கிளக்குதல் போலுங்
தொடர்ந்தொரு கணமு மிடைவிடா ஞான
நிட்டரைத் தூயதஞ் சமாதி
யடைந்தனர் விடுத்தா ஓன்போ காந்த,
மவர்க்கனு கூலமா தலினே.

எ-து. நடந்து செல்போது நித்திகாண்ணும் ஒரு வணைப் புட்பசயனத்திலே இருக்கும்படி செய்யில் மற்ற வனும் பின்பு படுத்துக்கொண்டு நித்திகாபண்ணுவதைப் பார்த்து முன்பு நடந்தபோது பண்ணிய நித்திகாயை விழித்துச் சென்றவாரூகச் சொல்லுதல்போலும் மனத் தால் தொடர்ந்து பற்றி ஒரு கணமாயினும் இடைவிடாத ஞானநித்தாபரரா நின்மலமாகிய தமது சமாதியை அடைந்தனரொன்றும், விடுத்தனரொன்றும் சொல்லுவர் ஏகாந்தம் அவர்களுக்கு அனுகூலமாகவின், எ-து.

நடந்துறங்குவோனுக்கு மலரமளி அவ்வுறக்கத்தில் அனு கூலமாவதுபோல் நிற்றல் நடத்தல் ஓடல் முதலிய கால

த்தும் இடைவிடாத ஞானநிஷ்டருக்கு இருந்து நிஷ்டை கூடல் அனுகூல மென்பதும், நடந்துறங்குவோனுக்கு இடையிலே ஒரோா சினைவு தோன்றுதல் போல விற்றல் நடத்தல் முதலியகாலத்தும் ஞானநிஷ்டை விடாதோர் க்கு இடை யிடையே ஒரசைவு மனத்தினைகள் தோன்று மென்பதும், காண்க. ‘தொடாக்தொரு கணமு மிடை விடா ஞானநிட்டா’ என்றதற்கு உதாரணம். திருமந்தி ராம். “நிற்றவிருத்தல் கிடாதனைடையோடல், பெற்றவக் காலுங் திருவருள் பி ராமற், சுற்றியன் ஞானந் தந்தா ணந்தந்தங்கவே, யுற்ற பிரப்தற்கெறுளிரா ஞான நிட்டை யே.” எ-ம. மெய்க்குஞான விளக்கம். “உறங்கிடிற் பினை ஓமையென்றா வணாவுமாயதலினுற் றன்டம், பிறங்கு மக்கனவாற ஞேன்றும் பீருவான் மிகவுந்துபை, மறங்கன் மற் ஞோச்சி முஸ்னு மனைத்துமாய்க் கிருளேலுமே, முறங் கவிற் கொடிய துண்ட மோாந்திடி னில்லையன்றே.” எ-ம். வரும். மற்றும் வருவனவற்றுற காண்க. (அசு)

நித்திகா தடைமீ நிடிற்கைக்கால் போர்த்து
நிசியிடைப் பூவலை துயிலவா
ரொத்துரை விடையிற் கிடையுமப் பயிக்க
ஓஹுமெங் நுனமித மென்னி
வித்தகா யோர்நித் திகாமிகிற் பாயு
மெரிகொடும் பசிமிகிற் கறியுஞ்
சித்தமே வேண்டா வென்றசொல் லன்றே
தெரியுமோ வவர்க்கவை மிகலான்.

எ-து. ஞானசமாதியி விருக்கு மிடத்து நித்திகா வந்து அடிக்கும்போது அதனை விவேகத்தால் தடுக்குமிடத்து

ஙில்லாது தடைமீறி வருமாயின் இராக்காலத்திலே கையும் காலும் ஆகிய போாவையைட் போாத்துக்கொண்டு பூமியாகிய பஞ்சஸீனியில் நித்திகா பண்ணுவாகள். ஒவ்வாத பூமிக்கண்ணே சயனமும் அந்தப் பிச்சைபூணும் அவருக்கு எப்படி இத்மா யிருக்குமென்னில் இவ்வுலகத்தாா நித்திகா மிகுந்தாற் பாயும்வேண்டா வென்றும், ஏரியா நின்ற கொடிய பசி மிகுந்தால் கறியும் வேண்டா வென்றும், சொன்ன சொல் உண்மையே யல்லவோ அவாகருக்கு அந்த நித்திகாயும் பசியுமிகுதலால் இத்மன்றென்று தெரியுமோ தெரியாது, எ-து.

மிகுந்த நித்திகா வந்த விடத்து நித்திகா பண்ண வேண்டு மென்பதும், மிகுந்த பசிவந்த விடத்துப் புசிக்க வேண்டு மென்பதும், டக்காலம் நித்திகா பண்ணலாகா தென்டும் காண்க. (அடு)

தென்பர வையினுட் கழிவட பரவை
 சேர்நுகத் தொளையினிற் செல்லபோ
 வொன்பதிற் ரெஞ்ப தோடிமூ விலக்க
 முளவியோ னியும்பிழைத் தேறிப்
 பின்பிறப் பிதுபெற் றதனினும் பாதி
 பிறப்புரு நாளதாக் குநரி
 னின்பமீ தெனமிக் குறங்கலர் பிறவிக்
 கறவெரீஇ யுளந்துளங் கிடுவோர்.

எ-து. யுகாந்த காலம் வந்து ஏழ்கடலும் ஒன்றுகித் தென்கடலுட் கிடக்கின்றகழி வடகடலுட் கிடக்கின்ற நுகத்தெரளையின் வழியே தெய்வகதியாகச் செல்வது

போல் எண்டத்துநான்கு நூற்றும் பேதமா யுள்ள கருப் பங்கடோறும் அளவிறந்த காலம் பிறந்து பிறந்து சுழி ந்து அவை யெல்லாம் தட்பிக்கடங்கு பின்பு இந்த மானுடப் பிறவியை அரிதாகப்பெற்று இப்பிறப்பு அடைந்த நாள்களுள்ளும் பாதிகாள் பிறப்படையாத நாளாக நித்திகாடன்னிடப் போக்குவார்போல் இந்த நித்திகாடையை இன்பமென்று கருதி மிகுந்த நித்திகாபண்ணார்கள் பிறவித்துண்பத்திற்கு மிகவும் பயந்து உள்ள நடுக்குறுவோர், எ-து.

பெறுதற்கரிய மானுடப் பிறவி பெற்றும் ஞானசமாதி கூடுதல் மிகவுங் தூர்லை மாகலின் இப்பிறப்பு அடைந்த நாள்களைச் சமாதி கூடிக் கழித்தலே யன்றி வீணாள்களாகக் கழிக்கலாகாதும்பது காணக. (அக்கு)

அறவுநித் திகாயைத் துறந்திடி னுடம்க
ணடைதரும் பினிகண்மற் றதனுற்
குறைதலு மிகலு மின்றியோர் சமமாக்
கொண்டிகண் டியின்றுபின் விழிக்கி
லுருசுகா தனத்தி லெமுதுசித் திரமொத்
துறைகுவ ரிறைதலை கழுத்தான்
செறியுடல் வாங்கா தோங்கானே ரவர்பாற்
சேந்ரமோ காமானோய் சிறிதும்.

எ-து. மிகவும் நித்திகாயைத் துறந்தால் தேகத்தின் கண் வியாதிகள் வந்து பொருந்தும், அதனுற் குறைதலு மின்றி மிகுதலுமின்றி ஒரு சமமாகக்கொண்டு நித்திகாபண்ணிடப் பின்னர் விழிக்கு மிடத்துப் பொருந்திய சுகா தனத்திலே இறையளவாயினும் தலையும், கழுத்தும்,

ஊன்செறிந்த வடலும், வளையாது கேளே ஒங்க எழுதிய சித்திரம்போல இருப்பார், அவரிடத்து வந்தடையுமோ காமவியாதி சிறிதாயினும், எ-ஆ.

‘சுகாதனம்’ என்றது தமக்குக் கைவந்த பற்மாதன மூலிய ஆதனங்களை. இதனுடூதிய இலக்கணத்தோடும் ஆதனங்கட்டிச் சமாதியில் இருப்போக்குக் காமம் வந்தடையாதென்பது காணக். ‘குறைதலு மிகலுமின்றியோ சமமாக்கொண்டு உண்டு யின்று’ என்றதற்கு உதாரணம்: பரமார்த்ததரிசனம். “எண்டிக்குழு மிகயாகத்தே யிடப் பரிசு ஜெப்போமுதுங், கொண்டு : யில்வார் கடைக்கா வெள்ளையே கூடுவரா, லுண்டியினின் மிகுவாருன் டுறட்டார் மிக்குறம்குவார், உண்டு யிரையறத் துறப்பா ரவர்க்கி துகை வாராதால்.” எ-ம். தத்துவராயர் அமிர்தசாரம். “செவ்வே யுடலுஞ் சிரமுங் கழுத்துமுற, வெவ்வா தன த்திலிருந்த வர்க்குங் - கைவர்தாப், வாத முதலேய் நலி யாமதியிடையோ, ராதன மென்பதது.” எ-ம். வரும், மற்றும் வருவனவற்றுற் காணக். (அ)

உறக்கமும் பசியு மிகுந்திடிற் காம
 முற்றிடா தற்றபோழ்துள்ள
 மிறக்கு மொண்சமாதி யடைதலினடையா
 விடையிலு மடுபவத் துயரை
 மறக்கலா மையினு லச்சமும் வீட்டை
 மதித்தலா விச்சையு முடலை
 வெறுக்குஙிக் கிரகத் தாற்களிப் பறலு
 மேவலான் மேவிடா ததுவே.

எ-து. நித்தினா மிகுந்தகாலத்தும் சி மிகுந்தகாலத்தும் காமம் வந்து பொருந்தாது. அந்த நித்தினா பசி இல்லாதகாலத்தும் ஒள்ளிய ஞானசமாதி கூடுதலின் உள்ள மிறங்கு போயாகவின் அஃது அடையாது. அந்த நித்தினா பசி சமாதிகளுக்கு இடை யிடையே காமங் தோன்றுதோ வென்னிங் அவ்விடையிலும் வருத்தா நின்ற பிறவித் துன்பத்தை மறவாமையால் பயமும், வீட்டிழங்பத்திற்கு எஸ்ரைக்கு அடைவோமோ வென்று அத் தீணக் கருதுதலால் ஆசையும், அண்ணபானுதிகளை ஒறுத்தல் முதலியவற்றுல் உடலை வெறுக்கு நிக்கிரகத்தால் மனச்செருங்கின்றி மிருத்தலும் பொருந்துதலாற் காம நோய் பொருந்தாது, எ-து.

நித்தினா மிகுந்த விடத்தும், சமாதி கூடுமிடத்தும், மனம் இறத்தவிலும், பசி மிகுந்த விடத்தும் உடலை நிக்கிரகிக்குமிடத்தும் மனக்களிப்பு அறுதலினும், பிறவித்துயிடத்தை நினைக்கு மிடத்தும், வீட்டிழங்பத்தை நினைக்குமிடத்தும் டயமும், ஆசையும், தோன்றலாலும் - காமமேவுதற்கு இடமின்மையால் 'மேவிடாததுவே' என்றார். இவை இரண்டு பாட்டாலும் காமம் அடையா திருத்தற்கு உபாயம் கூறினார். 'அடுபவத்துயனா மறக்கலாமை யினுங்' என்றதற்கு உதாரணம் : காசிகாண்டம். "கருவிடை யழுந்தும் துண்டமு நிலத்தின் கண்ணுறிற் கொடிய வெங்கோயான், மருவுவெங் துயரு நாகாதினா யெய்தி வருந்திடுங் துன்பமுங் கூற்று, அருவினை யொருவுங் துன்பமு மீட்டுங் கருக்குழி யொன்றுறு துயரும், வெருவர வெண்ணியின்பவீ ததனின் மேவஙன் குணர்தலே வேண்டும்." எ-ம், சிவதருமோத்தரம். "பொற்கடத்தின் மலம்பொருந்திற் புல்லியரும் பொருண்சையா, வக்கடத்தைப் பற்

கக0

வைராக்கியதீபம்.

றியிடாரக்கையினு வைனிதனின், மக்கடம துடவினைத்
தாமலபாண்ட மெனவறிந்து, மெக்கணக்கா விக்மாதே
யருவருப்பற் றிருக்கின்றா.” எ-ம். வரும். மற்றும்
வருவனவற்றூற் காண்க. (அ)

எங்குள் புனன்மற் றிதுகழிதி யிடுதற்
கென்றுகா விடைப்படு மசுத்தக்
கங்குடல் குலையு மொருமகன் மலம்புக்
கா-வாடுமே யதுபோற்
பொங்குபுன் மலழுன் பொதியிதென் ரெழிப்ப
வெனவரு வருத்துடல் பொறுக்குந்
துங்கமா தவற்கு மெங்நன் மட வார்த்
தோயவு சேயமுட் டோன்றும்.

எ-து. எவ்விடத்தில் உள்ளது நீர் இதெனக் கழுவதற்
கென்று காவினிடத்துப்பட்ட அசுத்தத்திற்கு அவவசத்
தம்பட்ட அவவிடத்திலே தானேன மலம்பெருது உடல்
நடுக்குறும், ஒரு சுத்த புருஷஞ்சுவனங் மலங்களே நிறைந்
துள்ள தடாகம் புகுந்து மூழகவும் நினைப்படுவே,
அவன் போல் உள்ளே நிறைந்த புல்லிய மலங்கள் புறத்திலே
நவத் துவாரங்களிலும் சுகிந்தொழுகாஙிள்ற மாமிசச்
சுமையாகிய இதென் என்றைக்கு நீக்குவேண்டிறு உள்ள
த்தில் அருவருப்புடனே உடலீந் தாங்காஙிள்ற உயாச்சி
பொருங்கிய மாதவத்தினை யுடையமலுக்கும் எப்படி மட
வராரக் கூடவும் அன்பு மனத்தின்கண் தோன்றும், எ-று.

கானிறபடும் அசுத்தத்திற்கு உடல் குலைந்து நீர்தேடும்
ஒருமகன் மலதடாகத்தில் மூழ்க நினையாமைபோல் உட-
லீ மலப்பொதி யென்று அறிந்து இதென் என்றைக்கு நீக்

வைராக்கியத்துபம்.

ககக

கீக்கொள்வே னன்று மனத்தில் அருவருப்புற்று இதனை
நீக்குதற்கு ஏதுவாகிய வீட்டினைக் கருது மாதவன் அசத்
தமீ் தசத்தமாய் வருமாதா கூட்டுறவினை நினையா னெ
ன்பது காண்க. (அக)

அருந்தவம் புரிவோ பொதிருரு வசிதா
ஞதிய மாதர்வங் துள்ளம்
வருந்தினின் றியாது புரியினு நோக்கார்
மற்றிவ னுற்றமா தலையும்
பொருந்துமோர் வெளின்மீதேறவிட் னோநாய்
போன்னி நோக்குமென் போல்வா
ரிருந்துள விடத்தாங் கவர்வரின் விழியோ
டென்படுமோபதைத் திதயம்.

எ - று. அரியதவத்தினைப் பண்ணுகின்ற பெரியோர்
முன்னா ஊர்வசி முதலிய அரம்பை மாதர் வந்து எங்க
ஞுபசாரப் பணிவிடைக்களைக் கைக்கொண்டருளித் தேவ
ரீரா எங்கண்மீது காருணியம் வைக்கவேண்டு மென்று
கூறி உள்ளம் வருந்தி நின்று யாது செய்தாராயினும்
அவ்வுபசாரப் பணிவிடைகளைக் குறித்தாயினும் அவ்வாப்
பாரார் ; அவர் நீங்கலாகிய இந்திலத்துள்ள மாதலையும்
பொருந்தானின்ற ஓரணிலை மரத்தின்மீதே ஏறவிட்டு
ள்ள ஈய் அதனைப் பார்த்தலினாலே தனக்குப்பயன் இன்
றுயிருந்தும் பார்த்தல்போல, அவ்வாப் பார்த்தலினாலே
தமக்குப் பயனின்ற யிருந்தும் மிகவும் பாரானின்ற என்
போல்வார் இருந்த விடத்தில் அந்த அரம்பைமாதர் வந்
தாராயின் கண்ணுடனே மனமும் பதைபதைத்து என்ன
பாடு படுமோ யாம் அறியேம், எ-று.

ககு

வைராக்கியத்பம்.

‘வெளின்மீதே விட்டுள் நாய்போன்றி நோக்கும்’ என்றா அணிலேற விட்ட நாய்டோ லென்பார்க்கின்றூய என்பது ஒருலகவழக்கச் சொல்லாகவின். விழிபதைத் தல் - காமவிருப்பினாலே பிறழ்ந்து ரோக்குதல். (க0)

பெற்றதாய் முதலோர்ப் புரையமா தரையெண்
பெருந்துற வடைந்து ணோன் றவழுஞ்
சிற்றெருரு மினைத்தன் மினையெனவினேதத்
திறத்துரைப் பினுமுனங்கிரகத்
துற்றநா டனது மகட ணை யவன
முரைத்திடாமையிற்பழு தென்றூற்
பொற்றெருடி யவர்தோ டழுவவும் விழைதல்
புரியினென் ஞங்கொலவ்வறமே

எ-து. தன்னைப்பெற்ற தாய் முதலானேராப்போவ மாதர்களை யெல்லாம் கருதாங்ற பெரிய துறவினை அடைந்தவன் தழழுகின்ற சிறியவொரு பெண்ணினைத் தனது மினைவியென்று வினேத முறைமையாற சொல்லி னும் முன்னம் இல்லாழக்கையி விருந்த காலத்துத் தனது மகளை அங்கனம் சொல்லாமையினால், அங்கனம் சொல் ஹவதும் குற்றமா மென்றால், பொன்னூலாகிய தொடி யினை யுடையாரது தோளினை அணையவும் மனத்தின்கண் விரும்புதல் செய்யின் அததுறவறத்தினை எதனாலும் சோத்தலாகும், எ-று.

துறவறத்திற்கு மகளிரா விழைதல் மிகவு மாகாமை யால், அத்துறவறம் போயதாய் வைத்தும் அதனைப் பிரம சரியம் இல்லாழக்கை வானப்பிரத்த மென்னும் இவைக

வைராக்கியதீபம்.

ககங்

கோடும் சோத்த வாகாமையால் ‘என்னுங்கொ வவ்வற^{மே}’ என்றார். (கக)

சிறந்தகற் புடைய மாதரும் பரத்தை
யருமலாத் தெரிவையர் புவிமேற்
பிறந்தநாட் பிறந்தான் போலுநெஞ் சகத்தைப்
பிரிந்தை யுரியனு மொருவ
னிறந்ததன் னிச்சை யெவணமல்வண்ண
மிகத்திலுஞ் செயப்படாதுடலைத்
துறந்தகா லையினு நரகில்வீழ்த் தியம
தூதுவர் வருத்தலி னன்றே.

எ-து. மகளிரா இலக்கணமெல்லாம் சிறந்துள்ள கற்பு
டைய மாதரும் வேசை மாதரும் அல்லாத வியபிசார
மாதர் புவியின் கண்ணே பிறந்த நாளிலே பிறந்தவன்
போலும் செஞ்சகத்திலே வருஞ்சகத்தை வைத்துக்கொ
ண்டு தவத்தோர் உடைபோல் வாக்குக் காயங்களில் கெ
ஞ்சகத்தைப் பிரிந்து பிஹர்க்குக் காட்டு நடைக்கு உரிய
ஞ்சிய ஒருவன் தனது மிகுந்த ஆசை யெப்படியோ அப்
படி இம்மையிலும் செய்யக்கூடாத படியினாலும், உடம்
பினா நீங்கிய மறுமைக் காலத்திலும், யமதாதுவர் நரகத்
தில் வீழ்த்தி வருத்தலினாலும், எ-து.

கற்புடைய மகளிருக்கு இம்மை மறுமைகளிலும் இன்பம். பரத்தையருக்கு இம்மையில் இன்பம். வியபிசார மாதருக்கு இம்மை மறுமைகளிலுங் துன்பம். அவர்போ ஸ் சுத்த தவத்தினர்க்கு சிராசை முதலியவற்றால் இம் மையிலும் தபோபலத்தால் மறுமையிலும் இன்பமென்

பதும், இல்வாழ்வானுக்கு இம்மையில் இன்பமென்பதும் கூடாவொழுக்கம் உடையோனுக்கு இம்மை மறுமைகளி னும் துன்பமென்பதும், காண்க. வியபிசார மாதர் தன் மைபோல் நெஞ்சுக்கத்தைப் பிரிநடையுடையோன் தன் மையு மிருந்தலிற் ‘பரத்தை யருமலாத தெரிவையர் புவி மேற் பிறந்த நாட்பிறந்தான்போலும்’ என்றா. எங்குள் புனர்மற்றென்பது முதல் இங்ஙான்கு பாட்டாலும் தவத் தோகான் மனம் விழிமெய்களினால் மகளிரா நினைக்க ஸாகாதென்றும், டாக்கலாகாடுதன்றும், கூடலாகாதெ ன்றும், சூறியவாறு காண்க. (கூ)

மைப்படு விழியா ரின்பமோர் முள்ளி
 மலரின்வாய்த் தேனையொப் பெலாக்கண்
 டொப்பில் பேரினபம் வேண்டி ஞேன் வேண்டி
 யுலகர்வே றைவைகொடுத் திடினுங்
 துய்ப்ப மற்றுடுப்ப விரண்டுமே யன்றித்
 தொடுவெனே பிறிதிவற் றினுக்கூர்
 குப்பைசா ரிடம்புக்கிடுதலீ னவற்றைக்
 குறித்தொரோ ரிடம்புகா மையினே.

எ-து. மைப்பொருந்திய கண்ணினையுடைய மாதரால் வரும் இன்பம் ஒரு முள்ளி மலரின்கணுள்ள தெனுக்குச் சமானமென்று கண்டு துறந்து ஒப்பற்ற பேரின்பத்தை அடைய விரும்பினேன் உலகத்தார் தன்னை வேண்டிக் கொண்டு வேறே எவற்றினைக் கொடுத்தா ராயினும் உண் பனவும் உடெப்பனவுமாகிய இரண்டுமே யன்றிட் பிறிதொ ன்றையும் கையினுலும் தீண்டுவெனே ஆனால் இவை யிர ன்டையும் வாங்கலாமோ வென்னில் இவற்றினைக் குறி

த்து ஊரினிடத்தும், குப்பைசாரிடத்தும், செல்லுகையால் இவை வாங்கிக் கொள்ளலாகும் மற்றையவற்றினைக் குறித்து ஓரிடத்திலே செல்லாமையால் அவற்றினை வாங்கலாகாது, எ-று.

இல்லாழ்க்கை யின்பத்தை அற்பமெனத் துறந்து பேரானந்தத்தை அடையத் தொடக்கினாலேன் தன்னைப் பிறர் வந்து பின்சென்று ஏற்றறினைக் கொடுப்பினும் உண்பன வும் உடுப்பனவு மன்றிப் பிறிதொன்றனையும் அங்கீகரிக்க லாகாதென்டது கண்டுகொள்க. ‘மைப்படு விழியா ரின்ப மோரா மூன்ஸிமலரிஸ் வாய்த்தேனை யொப் பெனாக்கண் டு’என்றதற்கு உதாரணம்: அனந்தபோதம் “கள்ளக்கோலக் கருங்குழன் மாதர்பான், மூன்ஸித்தேனை முனிந்து யா முத்தியாம், வெள்ளத்தேனை விரும்பும் விடாயினு, ஜென்ஸிற்போது மிராதுடனேகினுன்.” எனவரும். மற்றும் வருவனவற்றும் காண்க. (கஞ்)

தனைநனி யிரங்து வருந்திமற் றெருருவன்
சந்தன மாதிய பூசி

யினைமலர் மாலை புனையினு முனியா
விமுத்துவை தடித்துதைத்தத் துட-விற்
பினைமல மாதி பூசினு மன்னேன்
பிரியமப் பிரியமொன் றின்றி
வினைவழி முனைவ னைந்தொழில் புரியும்
விதத்தையே சோக்கியுண் மகிழும்.

எ - து. பிறமென்றுவன் வந்து தன்னை மிகவும் வருந்தி வேண்டிக்கொண்டு சந்தனமுதலிய பூசி நானுவாயுள்ள

ககசு

வைராக்கியதீபம்.

மலர்களினால் இயற்றபாட்ட மாலைகளைத் தரித்தானுயி
னும் அவையன்றிக் கோபிதது இழுத்து வைது அடித்து
உதைத்து உடம்பிள் கண்ணே பின்னர் மல முதல்யவற்
தைப் பூசினானுயிலும் அந்தத் தவத்தினேன், கன்று செய்
தா வென்றும் நிதுசெய்தா வென்றும் கருதி, விருட்பும்
வெறுப்பும் சிறிதாயினும் இல்லாமல் தாது கல்வினை
தீவிளைகளுக்கு ஈடாக அவன் அவன் அது முன்னிலையாகச்
சக துக்கங்கள் ஊட்டுதற்கு இறைவன் செய்யும் பஞ்ச
கிருத்திய மென்று அங்கு அப் பஞ்சகிருத்தியஞ்சு செய்
யும் விதத்தையே பார்த்து உங்ளே மகிழ்ந்திருப்பான்,
எ-று.

‘இருவன் சந்தனமாதிய பூசி யின மலாமாலை பட்ஜோயினு
முனியா விழுத்துவை தழுத்துதைத்துட விற்பினைல
மாதி பூசினும்’ என்றதற்கு உதாரணம்: “வையினும் வாழ
த்தினு மலாகோ டேத்தினும், வெப்ப வராவிடை வீழ
நூக்கினு, மெயயினு மெறியினு மியாது செய்யினு, கை
வொடு மகிழ்வில ஞானி சிலமே.” எனவரும். மற்றும்
வருவனவற்றும் காண்க. (ககசு)

தந்தைதாய் பலமா தியகொடுத் திடவுங்
தக்கைபுண்செவியினுக் கிடவு
மைந்தவா வெனலுங் குதித்தெழுங் தோழ
வருதல்போ குதல்செயு மகவி
ஜெங்தொழில் புரியு மெந்தையூழும் வழியேங்
தருள்சுக மாதிய வருங்காற்
சிந்தையுள் விழைந்து முற்செலா ரழிந்து
பிற்செலார் மாசறத் தெளிந்தோர்.

எ-து. தந்தையுங் தாயும் முப்ப முதலிய பழங்களைக் கொடுக்கவும், புண்பொருள்திய செவிக்குத் தக்கை யிடவும், மைந்த வாவென்று அழைத்தவுடனே குதித் தெழுங் தோடிவருதலும், குதித்தெழுங் தோடிப் போகுதலும், செய்யும் பிள்ளைபோல் டஞ்ச இருத்தியங்களையும் பண்ணு சின்ற எமது தந்தையாகிய இறைவன் ஊழ்வினைப்படியே கொடுத்தருளிய சுக துஷ்கங்கள் வருமிடத்துச் சுகமென்று மனத்தின்கண் விரும்பி மூன் சென்று பற்றார். துன்ப மென்று மனத் தீட்டியிந்து பின்சென் நிடையார். முக்குற் றங்களும் அற வேதாகமங்களத் தெளிந்த பெரியோர், எ-று.

இவை பிரஸ்டுபாட்டாலும் தவத்தினர் சீவர்கண் முன் எல்லையாகச் சுக துக்கங்கள் வந்த விடத்து அச்சிவச்செய ஸாக நாடாது சிவச்செயலாக நாடி விருட்பு வெறுட்பின் நிச் சாமா ரவைன்யோடு இருக்கவேண்டுமென்று கூறிய வாறு காணக்.

(கநு)

இத்தனை யிடைப்பா மூயவா ஸயமற்
நிருண்மிகு முடுக்கரா திகளிற்
சுத்தமெய்த் தவரொப் பொழுதடைந்துறினுங்
தோன்றுறை தச்சமங் கவர்பா
ஸத்தனிவ் வுடலைப் புறக்குஞான் றழிப்பா
ரிலையவு னேபினு மழிக்கின்
வைத்திவண் புரப்பா ரிலையெனுங் துணிவு
மனத்தினு லிருத்தலி னன்றே.

எ-து. இந்தப் பூமியின்கண் னே பாழ்க்கோயில் இருண்மிகுந்த மலைக்கெவி முதலிய இடங்களிலே பரிசுத்த

ககஅ

வைராக்கியதீபம்.

மாகிய சத்திய தவத்தோர் எக்காலத்திலே சென்றிருந்தாராயினும் அவ்விடத்திலே பாம்பு முதலியவற்றுல் துண்பம் வருமென்று அவரது மனத்தின்கண்ணே பயம் தோன்றுது. இதைவன் தான்படைத்த இவ்வட்டலைக் காக்குநாளில் அழிப்பார் ஒருவரும் இல்லை; படைத்துக் காக்கும் அவனே பின்னரும் அழிக்குமிடத்தில் இங்கிலத்தின்கண்வைத்துக் காட்பார் ஒருவரும் இல்லை; என்னும் நிச்சயம் அவரது மனத்தின்கண்ணே இருத்தவினால், எ-து.

இதனுள்ளே பாழ்க்கோயில் முதலிய விடங்களிலே ஏகாந்தமா யிருக்கும்போது இராக்காலங்களிலும் சிவசெயலை நாடிப் பயப்படா திருக்கவேண்டுமென்று கூறிய வாறு காண்க. (கக்க)

ஊனையோம் புதல்கை விடுத்துனை யுவப்பா
ருணர்வளான் ரூஞுடை நம்பி
தானுராத் தமையா னுடல்யிழூந் திடுனத்
தத்துவ நிலையும்கை தவறி
யீனமார் பிறப்புற் றிடுவனைந் தொழிற்கு
மிறையதி காரியென் ரெண்ண
ஞானமொன் றனையே தொடருமோர் புருட
னன்னுவன் பரகதி திண்ணம்.

எ-து. ஊன் பொருந்திய உடம்பினேப் பாதுகாத்தல்கைவிட்டு உனது திருவடியை விரும்புவார் அதனை அறி வாரான்று என்னை ஆளாகவுடைய சுந்தரப்பெருமா ணையார் ஒதினமையால் தான் உடலைப் பாதுகாத்தற்கு விரும்பிடின் அந்தப் பரத்துவ நிலைமையை அறியும் அறிவும்

தன்னைவிட்டு நீங்கித தன்னால் உடலைப் பாதுகாக்கக் கூடாமையால் அவ்வுடலும் நீங்கி மறுமைக்கண் இழிவு பொருந்திய பிறப்பினையும் அடைவதைவிள்ள பஞ்சகிருத் தியத்துக்கும் இறைவனே அதிகாரி யென்று அறிந்து இவ் வுடலை அவவிறைவன் வசமாக ஒப்பித்து ஞானமொன்ற ணையுமே விடாது பற்றும் ஒரு புருஷன் பரக்கியினை அடைவான் இது உண்மையாம், எ-து.

‘ஹையோம்புதல் கைவிடுத்துனை யுவபபாருணர்வா’ என்றதற்கு உதாரணம், தேவாரம். “தேனைக் காவல் கொண்டு விணட கொண்றைச் செழுந்தாராய், வானைக் காவல்கொண்டு நின்று ரறியா நெறியானே, யானைக் காவிலரானே பரவே யன்றையலையானே, யூனைக்காவல் கைவிட்டுங்னை யுக்ட்பா ருணர்வாரோ.” எனவரும். மற்றும் வருவானவற்றுற் காண்க. (கள)

உள்ளதுண்டாமற் றில்லதின் ரெனவெண்
 காட்ரோதிடுதலி னுறுமூழ்
 தள்ளொணை மையினெவ் விதத்தினு நுழைந்து
 தவம்புரி காலையூ னுயிளா
 விள்ளல்செய்திடினு ஞானசா தக்னுண்
 மேவுமல் வாதனை யொடும்போய்த்
 தெள்ளிய போகமுண்டு மீண் டடைவன்
 சிவமதுற் பவமதொன் றிரண்டில்.

எ-து. உள்ளது ஒளிப்பினும் உண்டாம், இல்லது ஒரு காலத்தும் இல்லையென்று திருவெண்காட் நாயனார் ஒது தலினுலே பொருந்தாரின்ற ஜாழ்வினையை யாவராதும்

தள்ளக்கூடாமையால் தான் தவத்தினை பண்ணுகூக காலததில் அந்த ஒழுங்கினை எந்த விதத்தாலாயினும் வந்து பொருந்தித் தன்னுடம்பினையும் உயிரினையும் வேறாக்குதல் செய்தாலும் ஞானசாதகருணவான் தன்னுள்ளத்தின்கண் மேவிய அந்தச்சுத்தவாதனையுடனே ஊதத்தலோ கங்களிலே சென்றிருந்து சுத்தபோகங்களை அனுபவித்துப் பின்னா மீண்டும் பூமியின்கண் வந்து ஒருசனனம் இரண்டு சனாத்திலே பரிசூரணை ஞானத்தைப் பெறறாக்கிவதீனை அடைவார், எ-ஆ. (கா)

அருந்தவ விலக்கிவ் வுடற்பரிப் பதுதா
ஞச்சமா திகடருமூலர்
திருந்துங்ரு சிங்கை சிவன்கணே யாவர்
வரினுமென் றயையிற் பேதிப்பான்
பொருந்தினும்வானே ரோதிர்முதிர்கொலைவெம்
பூதமாந் தியவளைந் திடினு
மிருந்ததரு சமாதி நிலைகுலை யாதோ
அ. உயிர்ணிய வெண்ணியாங் கடைவர்

எ-ஆ. அாதாகிய தவத்தினுக்கு மாறுபாடு இவ்வடம் பினேற் தாட் பாதுகாக்குதல், அதனால் பயம் ஆசை அபிமானம் முதல்யன மனத்தினகண் உண்டாமாதவின், தவத்தினுக்கு இடையூறு செய்தற்கு யாவா வந்தாராயி ஆம் நமது சிங்கை சிவனது திருவடியின் கண்ணே திருந்தா நிற்குமென்று திருமூலநாயனா கூறினமையால், மனத்தினைப் பேதிக்கும் பொருட்டுத் தமது எதிரோதேவாகள் வந்தாராயினும், முதிராந்த கொலையினைச் செய்கின்ற வெவவிய பூதங்கண் முதலியவை வளைந்து கொண்டன

வாயினும், தாமிருந்த சமாதி நிலைமை வழுவாதிருந்தோர் தாம் எண்ணிய வீட்டின்டததினே எண்ணியவாறே அடை குவார், எ-று.

இத்தார யென்னும் டாட்டு முதல் இங்ஙான்கு பாட்டா ஹும் தவத்தினேர்கள் தாம் உடம்பினைப் பாதுகாத்தல் கைவிட்டு இவ்வடம்பினைப் படைத்த இறைவனே காத்த ஹும் அழித்தலும் செய்வான் அவனை யன்றிட் பிறரொரு வராஹும் காத்தல் அழித்தல் செய்யக் கூடாதென்று அறி ந்து அவவிறைவன் செயலை நாடிப்பயமாதிகளின்றி ஞான சமாதி கூடவேண்டுமென்று கூறியவாறு காண்க. ‘அருங் தவ விலக்கிவ்வுடற் பரிப்பதுதான்’ என்றதற்கு உதாரணம் : தேவாரம். “நன்கடம்பணைப் பெற்றவள் பங்கி ணன், ரெங்கடம்பைத் திருக்கரக் கோயிலான், றன்கடன் ணடி யேனையுங் தாங்குத, லென் கடன்பணிசெய்து கிடப் பதே.” எ-ம். ‘திருந்துநஞ் சிந்தை சிவன்கணே யாவர் வரினும்’ என்றதற்கு உதாரணம் : திருமந்திரம். “இருங் துவருந்தி யெழிற்றவஞ் செய்யும், பெருங்தன்மை யாள கொப்பேதிக்க வென்றே, யிருந்திந்திரனே யெவரோ வரி னுங், திருந்துநஞ் சிந்தை சிவனவன் பாடேல்.” எ-ம். ‘சமாதி நிலை சூல்யாதோர் எண்ணிய வெண்ணியாங் கடைவர்’ என்றதற்கு உதாரணம் : ஞானவாசிட்டம். “எனக்கி தென்னு முணர்வுடைமை யிடர்விட்டகலா துணர்வின் மை, யனர்த்தமில்லா வீட்ஸிக்குமாசையேதிங் கதுசெய் வாய், சனிப்பில் சிவமெங் கணுமுளது சாங்தஞ் சுபஞ் சித் துருவென்னுங், கனத்தவிந்த வொரு நினைவே கருமத்தி யாக மிராகவனே.” எ-ம். வரும். மற்றும் வருவனவற் றுற் காண்க. (கக)

தேவர்மா முனிவ ரசரர்வா ஸரக்கா
 சித்தர்வித் தியாதரர் முதலோர்
 யாவரும் விரும்பிச் சித்திபுத் திகஞுமெட்டுனை
 யச்சமா தியவுண்
 மேவுரு தகற்றித் தவம்புரிந் தடைந்தான்
 மேலதா மூலபண் டார
 மோவற வவையே குடிகொளன் போனென்று
 சுடையரா ஸடையவும் படுமோ.

எ-து. தேவாகனும் மகத்தாகிய முனிவாகனும் அசரர் கனும் இராக்கதாகனும் சித்தாகனும் வித்தியாதரரு மென்று சொல்லானின்ற இவாகள் முதலியவர்களும் அஷ்டமாசித்திகளையும் மேலாகிய ஊத்தபோகங்களையும் விரும்புங்காலைப் புயம் ஆசை கோபம் அபிமானம் முதலிய வை எண் மாத்திரமாயினும் மனத்தின்கட்ட பொருந்தாது மாற்றித் தவத்தினைப் பண்ணி அவற்றினை அடைந்தாரா னல், அந்தச் சித்திபுத்திகளுக்கு மேலாயுள்ள வீட்டின்ட மாகிய மூலபண்டாரத்தினை அந்தபபய முதலியவை தாமே விட்டு நீங்காது. குடிகொண்டிருக்கின்ற என்போலு மனத்தினை யடையவரால் அடையவுங் கூடுமோ, எ-து.()

ஒருவனுக் கிருளற் றுரியசிற் சொருப
 முள்ளவா விளங்கினன் றஹமிப்
 பருவர ஹருவப் பற்றுமற் றதுநேர்
 படுமள விறைபுரி தருமைக்

வைராக்கியதீபம்.

கஉங்

கருமமெவ் விடத்துங் கண்டுதற் செயலைக்
கைவிடுத் தசசமா தியவுன்
மருவுரு தகற்றித் தவஞ்செயல் வழக்கால்
வாழியெங் குவனீ ழேழி.

எ - து. ஒரு புருஷனுக்கு அஞ்ஜான விருள் நீங்கித்
தனக்குரிய ஞான சொருடம் உள்ளபடியே விளங்குமா
யின் இந்தத் துன்பம் செய்யானின்ற தேவைப்பற்று அன்
றைக்கு நீங்கும். அந்த ஞானசொருபம் தனக்குநேராய்
வங்கு லபிக்கு மளவும் இறைவன் செய்யானின்ற பஞ்ச
கிருத்தியக்கணை எவ்விடத்திலும் பாரத்துச் சீவுச்செயலை
விட்டு நீங்கிப் பயமுதலிய துர்க்குணங்கள் மனத்தின்
கண்ணே பொருந்தாது மாற்றித் தவத்தினைச் செயவதே
முறைமையாம். எமது ஞானஶாரியன் நீடுழிகாலமும்
வாழுக்கடவுன், எ-று. (க0க)

~~வைராக்கியதீபம்~~

முற்றுப்புறுத்து

— ४ —

மகாமகோபாத்யாய, டாக்டர்
ஏ. வே. சாமிநாதையர் நூல் நில.

அமை டாஹு ஸெ டீஷ டீ

வ

கணபதிதுணை.

ஏ வ ரா க் கி ய தீ ப த் தி ல்
குறிக்கப்பட்டிருக்கும்

உ தா ர ண சா த் தி ர ங் கள்.

| | |
|---------------------------------|---------------------------------------|
| சிவதருமோத்தரம் | சமயாசாரம் |
| குறுங்திரட்டு | வாசிட்டம் |
| மெய்ஞ்ஞானவிளக்கம் | தத்துவ ரத்னாகரம் |
| திருக்கடைக்காப்பு | திருமங்திரம் |
| திருவள்ளுவர் | தேவாரம் |
| பெருங்திரட்டு | ஞானாசாரம் |
| தேவிகாலோத்தரம் | அருட்பிரகாசம் |
| திருவள்ளுவமாலை | அழிவானந்தசித்தியார் |
| திவ்யப்பிரபந்தம் | தத்துவராயர்-நான்மணி { மாலை அகவல் } |
| கூராமபுராணம் | அஞ்ஞாவதைப்பரணி |
| பரமாந்ததரிசனம் | தத்துவராயர் - அமிர்தசாரம் |
| சொஞ்சுபானந்தசித்தியாரா சமாதி | காசிகாண்டம் அனந்தபோதம் |
